




முத்து

முனிஸ



ஏக்காவிட்டு





புது வீடு கு
புது வீடு கு
புது வீடு கு
புது வீடு கு

கு வீடு புது கு வீடு புது கு

வெளியீடு:-

தமிழ் விடுதலைப் புலிகள்



அரசியற் பிரிவு
தமிழ்ப் பிடுதலைப் புலிகள்

விடுவிற்கு

முந்திய

மரணங்கள்

விலை:- ரூ. 12

உங்களுடன்

தம் உயிர் ஈந்து இம் மண்ணிலே விடு
தலைப் பயினார் உரம்பெறாக் செய்து விட்ட
தீயாகிகளை நூம் என்றும் மறக்க முடியாது
மறந்தால் நூம் மனதம் அற்றவர்களாகின்
சேரும்.

எம் தோழர்கள் -- நூம் எப்போதும் ஒரே
குடும்பமாக வரும்பவர்கள். இனிய உறவுகளை
துறந்த நூம், எம்மை ரேசீத்து நும்மேரடு
நூமே ஜக்கியமாகி இறுகப் பினைந்து விட்ட
ஜீவன்கள். நுமக்கு நூமே தாயாகி, தஞ்சை
யாகி, இனிய உறவாகி, இனைந்தீருக்கின்
சேரும்.

எமக்கிடையே ஏற்படும் இழப்புகள்-- எமக்கு மிக நெருக்கமானவர்கள் நீரந்தரமாகவே பிரிந்து விடும்போது, எம்மோடு ஒன்றுன, எம்மிலே ஒன்றுன, அவர்களின் பிரிவுகள் எம்மை நிலைகுலையச் செய்கின்றன. உதிர்வை நினைத்து நூம் அழவில்லைத்தான். அழிமுடியாதுதான். ஆனால் நூம் அடையும் வேதனை சொல்லமுடியாதது. சொன்னாலும் யாராலும் புரிந்துகொள்ள முடியாதது.

புரட்சிக் காரர்கள் என்றால் கடனமான வர்கள் என்று எண்ணும் இந்த உலகம் மனிதர்களுள்ளே மிகவும் மென்மையானவன். மிருதுவான உணர்வுகளைக் கொண்டவன் அதனால்தான் புரட்சிக்கே புறப்பட்டவன் என்பதை உணரவில்லை. அந்த மென்மையான இனிய உள்ளங்களோடு நூம் உறவடவாழ இன்னுமெராறு பிறவி கிடைக்காதா என்று ஏக்குகின்ற ஏக்கங்கள் யாருக்கும் புரியாமலிருக்கலாம். ஆனால் எம்மைச் சார்ந்த வர்களால் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும்

அந்த தீயாகிகள் கடந்துவந்த பாதை கடனமானதுதான். அந்தக் கடனங்களை எம்மோடு இறுதிவரை பகிர்ந்து வந்த எம் இனியவர்கள் இடையிலே உதிர்ந்து விடும்போது

எம் தாயை இழந்த துயர், எம் தந்தையை இழந்த துயர், எம் இனிய உறவுகளை இழந்த துயர், இவைகளையும் கடந்த துயர் உண்டு என்றால் அவற்றையும் கடந்த துயரடையும் எம்நிலை யராக்கும் புரியா.

ஒருவனைப் பிரியும் போதே இந்தீகை எழும் பேரது பதினாறு உயிர்களையும் ஒரே சமயத்தில் ஒரே தாக்குதலில் பலி கொடுத்த எம் நிலையை எந்த வெற்றியும் எந்தச் சந்தேகங்களும் சீரமைத்துவிடமுடியாது.

தம் இனிய கனவுகளை இம் மண்ணிலே புதைத்து விட்டு இந்த மண்ணின் விடுதலைக் காகப் புறப்பட்ட அந்தப் பதினாறு ஆரூயிர் களை இந்த மண் மறந்து விடக்கூடாது. அவர் களின் ஆத்மாவின் கீருக்கள் இன்றும் எம் உள்ளங்களில் ஒலித்துக் கொண்டிருப்பதை இம் மண்ணின் மைந்தங்களோடு பசீரந்து கொள்கிறோம்.

இகாக்கிளரஸ் ஸூரக்ஷி



1

மனித முகங்களே காணாதுயாத காடு, காட்டை யடறுத்துச் செல்லும் ஆற்றின் இரு கரையுக் கெழித்தி ருந்த மரங்கள் எம்மை வரவேற்கின்றன: காட்டில் பூக் அம் ஓவ்வோர் பூவும் எழுமூடன் பேசுகின்றன. அங்கே வீசும் தென்றல்; அங்கு பாடித்திரியும் பறவைகள்; ஓயா மன் ரீதிகாரமிடும் வண்டுகள் இவை தான் எமது சொந்தங்கள். இந்த வகையில்தான் அந்தக் காடு ஓவ்வொரு கெரில்லாவாலும் நேரிக்கப்படும் தாயாகி விட்டாள்:

என்றும் வழமைபோல் காட்டில் குளிர்மை இருந்தது; எமது வீரர்கள் அணிவகுத்து நின்றனர். இராணுவ முகங்கள் அண்மிக்க பல மைல்கள் செல்ல வேண்டியிருந்தது. எல்லோரும் ட்ராகரரில் ஏறினர். ட்ராகரர்கள் இரைச் சபை எழுப்பிக்கொண்டு காட்டுப்பாதைகள் ஊடாக வேகமாக ஓடுகின்றன. பாதைகள் சீரில்லை: பெரிய மரவேர்கள் பாதைக்குக் குறுக்கே கிடந்தன. குன்றுகளும், குழிகளும் பார்க்கின்ற இடமெல்லாம் தெரிகின்றன.

“தடாம்” “தொம்” என்ற சத்தம் பலமாக கேட்டுக் கொண்டு இருக்கிறது.: சேறும் சகதியுமான பாதை. சேற்றினுள் சில்லுகள் புதைந்து சேற்றை அள்ளி வீசுகின்றன. ட்ராகரர்களில் இருந்த தோழர்களின் ஆடைகளில் சேறு படிந்தது;

“மாமா” என்ன சேற்றிக்குது?“ என்றான் சைமன்,
“ஓம் அம்மான் அது அப்படித்தான்” என்றான் மாமா
பெப்பட்டிகள் இருந்து சிரித்துக் கொண்டு சைமன்
“மாமா பகிடி விடாம் வடிவா ஒடு இல்லையேக் கல்லு
கள் தான் வரும்” என்றான்.

“அதையும் பார்ப்பம் என்பது போல் மேலும் வேகமாக ஒடுகின்றன:

“இரண்டு பேரும் சண்டையிட்டுக் கொண்டால் ஏன்களு கென்ன... எல்லோரும் போர்டிக்காம் போகும்” என்றால் பழக:

நூற்கர்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. வேதாவிள் நூற்கர் சேந்றில் புதைந்து விட்டது. எந்தப் புதைவில் இருந்தும் எடுத்துவிடும் திறமை அவனிடம் இருந்தது. எல்லோரும் உதவி புரிந்தும் முடியவில்லை; சிறிய இருத்தல் படிக்கல்லை எடுத்து வந்தால் வேதா.

“மும் நிறுக்கப் போருஞ் பாருங்க” என்றால் சைமன்; “சும்மா போடாப்பா சைமன்” என்றால் ஒரு முன் சில்லை நிலத்தில் முட்டாதவாறு படிக்கல்லை கொடுத்து விட்டு ஒரு இழுவைதான் மூகிக் கொண்டு நூற்கர் வந்து விடுகின்றது. வேதா இலோகாக ஒரு சிரிப்பு சிரித்தான்.

நூற்கர் ஒட்டுவதில் மாமாவிடம் ஒரு தளி இயல்பு உண்டு. ஒரு பக்கம் உயரம்மற்றாக்கரை சரியான பள்ளம் ஓடி வரும் பொது தான் தென்படுகின்றது. புர ஸப் போகிழேய என்று எல்லோரும் ஒரு கணம் நினைத் தோம். வெட்டித்திருப்பி பிரேக்கை அழுத்தினால். கிறு மரச் - செடிகளை முழுக்கு நின்றதும் திரும்பி ஒரு பார்வை; தான் நூற்கரை புர சாவிடாமல் எடுத்திருநன் என்ற புழு.

“எப்படியம்மா ஒட்டாம்” என்றால் மாமா.....
“நல்லாயிருக்கு ஃப்பீஸ் கட இதிலேயே ஓடிச்சிப்பார்த்தித்தற” என்றால் கெள்ளுத்.

“கிழு நீ சும்மாயிரு” என்றால் வேதா;-
இருவரும் சண்டையிட்டுக் கொள்கின்றனர்,
நூற்கர்கள் மீண்டும் ஒடத் தொடங்குகின்றனர்.

இருபக்கழும் நின்றிருந்த மரக்கிளைகளை உரசின் முக்கள் உடலைக் கிழிக்க. மன்னாம் ஒன்றுல் சில்லுகள் விழுந்து பெட்டிக்குன் இருந்தார்களோ தூக்கி குத்தியது. குஷக்கிய தில் இருந்து மீளவதற்கு முன் அடுத்த பள்ளம்

மாறி மாறி உடலை நோதல் படுத்தியது; எனினும் இப்பாதைகள் ஊடாகவும் இலட்சிய முனைப்போடு தான் இயங்கினாலும்.

நெஞ்சில் நிறைந்திருந்த மண்ணின் நினைவுகள் நீண்ட பயணத் தொடரின் வேதனையை அப்போது உறுத் தவில்லை; காட்டுப் பாதையூடாக ஓடிக்கொண்டிருந்த ட்ரக் ரர்கள் ஆற்றைக் கடக்கவேண்டியிருந்தது. ஆற்றுக்குள் வே புதையலாம்; இறங்கி நடந்தால் தனியே ட்ரக்கரரை எடுக்கலாம். என்று பேசிக் கொள்கின்றனர். மாலை நாள்கு மணிக்கு ஆரம்பமான பிரயாணம் இன்றும் முடியவில்லை “இரவு நேரத்தில் அதுவும் குளிரில் தன்னிக்குள் இறங்கி நடக்கிறதென்டால்”..... என இழுத்தான் கெட்டு. எல்லோரும் ட்ரக்கர்களில் இருந்து இறங்கி ஆற்றினுள் இறங்கினர்.

காதுகள் ஊடாக காற்று ஜில் என்று குளிர்ந்தது.

முழங்காலுக்குச் சுற்று மேலே மடித்து விடப்பட்ட பச்சை நிற உருமறைப்பு ஆடைகள்; ஒன்றுக்கீடு சேர்த்துக்கட்டிய சப்பாரத்துக்கள் இரண்டும் ஒரு கையில்; ஒவ்வொருவர் தான்களிலும் பைகள்; மறுகையில் ஆயுதங்கள்; இந்நிலையில் சேற்றினுள் புதைக்கின்ற கால்களை இழுத்து இழுத்து தூக்கி நடந்து கொண்டிருக்கின்றனர். தன்னீர் மட்டம் இடுப்பளவையும் தாண்டி வயிற்றையும் நனைத்தது. சிலர் தடுமாறி விழுந்து விட சரிந்தபோது மற்ற நண்பர்களும் அவர்களை அணைத்து நிலைப்படுத்திக் கொண்டு ஆற்றைக் கடந்து விடுகின்றனர். நீளமான உருமறைப்பு ஆடைகளில் இருந்து நீர் சிந்திக் கொண்டிருந்தது. இரண்டு ட்ரக்கர் தோழர்களை மறுக்காரையில் ஏற்றத் தயாராய் நின்று கொண்டிருந்தன.

வேதா தோழர்களை திரும்பிப் பார்க்கின்றன.


என்னம்மான் வேதா! இறங்க வேணுமோடா? எனது தோழர்கள் வேதாவைக் கேட்கின்றனர் அதற்கு அவன் இல்லையம்மான் இருங்கோ என்றார். ட்ரக்கர் ஆற்றினுள் இறங்கியது; பெரிய சில்லுகள் நீரை அளிலி தோழர்கள் மீது வீசுகின்றன. பெட்டிக்குள் இருந்தவர்கள் நிலைகின்

நனர், குளிரையும் ஊடறுத்து ட்றக்ரர் உருண்டு கொண்டிருக்கின்றது. மாமாவின் ட்றக்ரரும் பின்னே வந்து கொண்டிருக்கின்றது. ஸெயிற் வெளிச்சம் நீரில் பட்டு மரங்களில் தெறித்திருந்தது. காத்தானின் ட்றக்ரரும் ஆற்றில் இறங்கத் தயாராக வந்து நிற்கின்றது. ஓளி வெள்ளத்தில் அந்தப் பகுதி மிதந்தது.

வேதாவும் மாமாவும் அதிசிறந்த வாகனச்சார திகள். இவர்கள் ஒடும்போது தனி வீமர்சனம் எழும் ஒட்டிசுட்டான் பொலிஸ்நிலையத் தாக்குதலை முடித்து விட்டு விடுகளைக் கிழித்து ஒடிய ஒட்டம் தான் நினைவில் வரும்; இவர்களால் பயிற்றப்பட்ட சாரதிகள் எத்தனை பேர்.....! “ட்றக்ரர் புதைந்து விட்டது” என்று காத்தானின் செய்தியை வேதாவின் வோக்கி ரோக்கி அல்லியது. வேதா ஆற்றுள் இறங்கிச் சென்கிறான். ட்றக்ரர் கரை வந்து சேர்கிறது. ஆபத்தானதும் துயரம் மிக்கது மான பாதைகள் ஊடாக பிரயாணம். எல்லோரிடமும் மௌனம் குழந்திருக்கின்றது. யாருக்கும் பேச்சு வாயில்கீழ் சீரியஸாகி இருக்கின்றனர்.

நீரால் நடைந்த ஆடைகளைப் பிழிந்து உதறிக் கொண்டு சைமனும் ஜெகனும் ஏதோ பேசிப் பலமாகச் சிரித்துக் கொள்வது கேட்கின்றது. அந்தச் சிரிப்பு எல் லோரது மௌனத்தையும் குதறிக் கொண்டெழுந்தது. “கலரும் மாறிப்போச்சு” என்று ஜெகன் கெண்டியோடு பகிடி விட்டதனால் தான் அந்தச் சிரிப்பு. அவனின் அந்தக் குறும்புத்தனம் எல்லோரையும் சிரிக்க வைத்துவிடும் தோழர்கள் மீது பயங்கரமாக அன்பைச் சொலுதிதும் அவன் தோழர்கள் அந்த இருவில் நன்றது பேசாமல் நிற்ப தால் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டும்.

ஒரு நாள் பலத்த மழை பெய்தது. எமது கூடாரங்கள் ஊடாக நீரடித்து ஒடிக்கொண்டிருந்தது. சடுதி யாக ஏற்பாடு செய்திருந்த அமைவிடம்; அவ்வளவு நன்றாக இருக்கவில்லை, இதனால் மரங்களுக்குக் கீழே ஒதுக்கிக் கொண்டும் பரண்களில் ஏறி முகங்களை முழுகிகாலில் வைத்துக் கொண்டும் நடுங்கியவாறும் இருந்த தோழர்களை



எம். கே. கோமராஜி (வின்சென்ற், பழக)

வயது - 21

பருத்தித்துறை

நோட்டமிட்டவாறு அவன் நின்றுகொண்டிருக்கிறான் எதிய உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டமுடியாதவாறு அடுப்பில் நீர் நிறைந்து கிடக்கின்றது. விறகுகளும் நன்றாக விட்டன. தேநிரஷ்ட அருந்த முடியாது. சிக்களை ஒருஏற்றம். சனின் பிடிச்ச மறை இந்த நேரத்திலையா பெய்யவே ஆயும் என நினைத்துக்கொண்டு தோழர்கள் பேசாதிருந்தனர். அந்த நேரத்தில் ஏதாவது கதை செய்வான். ஜெகங் கதை சொல்கிறான் என்றாலே ஒரே சிரிப்புத்தான். துயரம் சூழ்ந்த நாக்களில் இருந்து மீட்டு எழுந்து சந்தோஷக் களை அட்டும் திறன் அவனுக்கியதே.....

2

காட்டுப்பாலைத்துடாக மரங்களையும் செடிகொடி களையும் விலக்கிக் கொண்டு ட்ரக்ஸர் ஒடிக்கொண்டிருக்கிறது. இருண்ட காடு சாமம் ஆகிவிட்டிருந்தது. பறிறை களை மூறித்துச் சுல சல..... என்றாதிதம் கேட்டது. சுத்தம் வந்த கிளையை நோக்கி எம் பதினாறு தாவி யங்கித் துட்பாக்கியை ஈடுதியரகத் தயார் நிலைக்கு மயூரன் எடுத்திருந்தான். மயூரன் வேதா அழைத்தான். „அவதானமாகப் பார்,, என மயூரனிடம் பவுகிகிருக்க மயூரன் சிறந்த பார்க்கவ சக்தியுள்ளன். „முள்ளங்பன்றிகள் ஒடுகின்றன,, என்று கூறிவிட்டு நஞ்சாலோடு பேசிக் கொண்டிருக்கின்றான்.

மயூரன் திறந்த போர்ப்பயிற்சி எடுத்திருந்தான். மனதை ஒடு நிலைப்படுத்தி குறியை எய்வதில் அவனிட விருந்த திறனை முழுமை வியக்கலே செய்யும். அந்தச் சிறு யாய்தில் யாரும் பெறுவதை இயலாது. மாலை நேரங்களில் பயிற்சிக்கார கொடுக்கப்பட்டிருந்த AIR GUN துப்பாக்கியை தூக்கிக் கொண்டு திரியும் அழகே அழகு!

ஏற்றது நீகாண்டிருக்கும் காக்கா கு ரூ வி க ளை இலக்கு வைப்பதீந்தான் அவனுக்கு பிரியம். ஒரு முறை

காம் ஒன்று மேலே பற்று கொண்டிருந்தது. அதன் இறக்கைகளை அகல விரித்து விமானம் இறங்குவதுபோல் நிலத்தை நோக்கி பறந்து கொள்வதும் திடீரென மேலெ முவதுமாக இருந்தது. இந்த நேரத்தில் அவனது இலக்கு விரைவாக வைக்கப்படுகிறது. காகம் மணவில் இறக்கை விரித்து துடித்துக்கொண்டு கீழே விழுந்தது. இவ்வாறு பயிற்சி முகாமிலே அவனிடம் காணப்பட்ட திறமைகள் சொல்லி யடங்காது. களங்கள் அவனது திறமையைப் பண்மடங்கு வளர்த்தது.

சமையல் ஷேலைகளாயினும் சரி எந்த வேலைகளையும் திறம்பட செய்து முடிப்பான். துடியாட்டம் மிகிக அவனது தோற்றம், ஜெளிந்த சிரிப்பும் நெஞ்சில் இன்றம் திரையிடுகின்றன.

மழுரன் உயதில் இளையவனுக் கிருப்பதால் அவனை எல்லோருமே தமிழ் என்றே அழைப்பார்.

பட்சிகளின் கிதங்களும் யானைகளின் பிளிறவுக் கும் நரியின் ஊனைச்சத்தயிகள் போன்றனவும் கானகத் தின் இல்லைசை நிஃஸ்வுகள். காத்தானின் ட்ரக்ரர் வெளிச் சம் மரங்களைத் தழுவிச் சென்று கொண்டிருக்கிறது: நடுக்காடு:

மனிதசஞ்சாரமற்ற பிரதேச எல்லையைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது: பின்னால் எழுந்திருந்த தூசமண்ட வங்கள் ஊடாக ட்ரக்ரர் வெளிச்சங்கள் தெரிந்தன. பாதையின் நடுவே பெரிய பள்ளம் இருந்தது. நிறுத்தி உடனை அசைத்து ஸ்ரேநிவகை வெட்டித் திருப்பி எடுத் துக்கொண்டிருக்கிறான். காத்தானின் நினைவின் நரம்புகள் பழர் என்று ஒளித்தது. அவனது என்னங்களில் சூழ்ந்த நிலையை அறவே மறக்க முயன்கிறான். ஆனால் அவனுல் முடியவில்லை. அவனின் காதலி ‘ட்ரக்ரர் இரைச்சல் கேட்குக் போது நீங்கள் போதாக நினைத்துக் கொள்கிறேன்’ என்ற அவனின் வார்த்தைகள் அவனின் பரித்திப்பை ஒரு கணம் அவனில் நிலைக்க வைத்து விடுகின்றன. ‘பாவும் அன்று; நான் இறந்து விட்டாலும்’ என்று அவன் கவனி

கொங்கிருன். ட்ரக்ரர் இரைச்சல் சதா தெருவில் கேட்கும் போதும் அவன் அடையும் வேதணையை எண்ணிக்கூடப் பார்க்க முடியாத அவனின் அந்தக் கணங்கள் துடியாய் துடித்தன.

“காத்தான்.....காத்தான் .. நான் வேதா பேச கிறேன்” எனக் கூறிவிட்டு பதிலுக்காக காத்துநின்றான். “வேதா நீங்கள் பேசவது தெளிவாக கேட்கிறது.” என்றால் காத்தான். இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

நல்லதும் பாதுகாப்பானதுமான ஓரிடமாக ட்ரக்ரரை நிறுத்தும்படி’ வோக்கி ரோக்கி ஒலிக்கிறது. அடர்ந்த மரங்களுள் காட்டை அண்டி கிறு வெளி காணப்பட்டது அந்த வெளியை அண்டி ட்ரக்ரர்கள் கரிக்க தயாராயின எல்லோரது ட்ரக்ரர்களும் வந்து சேருகின்றன.

வேதா இறங்கி நடந்து வந்தான். சிரித்துக் கொண்டவாரே ஜூகன் ஆச்சரியத்தோடு “என்ன நாப்பா இந்தப் பாதையில் ஓடுறெது... - இரவும் நிதிதிரயில்கீல சாதுவா தூங்கி விட்டா எல்லாம் போய்ச்சுது” எனச் சொல்லிக் கொண்டு தேவிலில் கை போட்டு சிரித்துக் குதாக விட்து நிற்கின்றனர்.

ட்ரக்ரர் பெட்டிகளுக்குள்ளோயும் தீதும் கள் குறண்டிக் கொண்டு கிடக்கின்றனர்

விடிவதற்கு சில மணி நேரங்களே இருந்தன.

குளிர்காற்று மேனியைத் தூங்கி அழுத்திச் சென்றது. மரங்களில் இருந்து பனி நீர்த்துவிகள் சிந்திக் கொண்டிருக்கின்றது. பறவைகள் விடியலுக்கான கீதம் இசைத்துக் கொண்டிருக்கின்றன. ட்ரக்ரர்கள் மீதும் பனி நீர்கள் படிந்திருக்கின்றன.

விடிய நடைப்பயணம் மேற் கொள்ள வேண்டியிருந்தது: சிங்கள இராணுவத்தினர் காட்டுள் வரலாம். என்ற ஜியப்பாட்டின் பேரில் காவலி பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. காட்டில் மனல் பகுதியாக இருந்த இடத்தை நோக்கி வேதாவும் சைமனும் ஜூய்வை எடுத்துக் கொள்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.

3

குரிய உதயத்தோடே அந்த நீண்ட வழிப்பயணம் ஆரம்பமாயிற்று. நீண்ட ஒரிறையடிப்பாதைகள். அந்தப்பாதைகள் நெளிந்தும் கிடந்தன.

ஏடு பற்றிய அறிவு உடையவர்களால் மட்டுமே அங்கு நகர்ந்து கொள்ள முடினும்.

சிறந்த வழி காட்டியாக காந்தியங்கள்தும் செயற்பட்டார். சுற்றிலும் பழகிய காட்டுச் சூழல். இராணுவ சிருடைக ஜோடும் இயந்திரத்துப்பாக்கிகளோடும் வரிசையாகநகர்ந்து கொண்டிருக்கின்றது. அதிகாஸிப் பொழுதிலிருந்து நடக்க கறி தொடங்கியவர்கள் இன்றும் பல மைக்கள் நடக்க வேண்டியிருந்தது!

“எனது நாட்டில் ஒரு சான் நிலம் எஞ்சி இருக்கும் வரை”

எமது வீரர்கள் நடந்த பாதைச் சுவடுகள் இருக்கும் வரை


“எனது தனிலுணர்வு இருக்கும் வரை

விடுதலைக்கான பயங்கரப் போரை

அதிரியில் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்”

என்ற தொளிப்பு அந்த வரிசையில் நகர்வில் இருந்து எழுந்து கொண்டிருக்கின்றது.

எல்லோர் முகத்திலும் சந்தேகங்கள் நிறைந்து கிடக்கின்றது. அவர்கள் உறுதியாக நடந்து கொண்டிருக்கின்றார்கள்.



ரஞ்சன் (சைமன்)

வயது - 26

பொத்துவில்

படிப்பகம்

4

இயற்கையின் குழமையில் தன்னை மறந்து குழந்தைகள் கொண்டு வருகின்றன: செமன்:

அவனது கண்கள் அங்கும் இங்குமாக இயற்கையின் வளப்பை மேய்கின்றன. எல்லையே காணமுடியாது விரிந்து கிடைக்கும் பரந்த வெளிகளில் தனது மனதை குளியல் செய்கின்றன.

அந்த எல்லையற்ற இயற்கையில் அவனுக்கிருந்து ஈடுபாடு மெய்கிளர்க்க வைப்பதோன்று, அவன் ஒரு இயற்கையின் குழந்தை. படம் பாரப்பதற்கான லீவு கிடைத்தாகி கூடதோலை தூரம் நடந்து சென்று வயல் வெளிகளில் ஈற்றித் திரிந்தவன்.

தலை இடிக்கும் போது மாதிதிரை எடுத்துக் கொள்வதை அவன் விரும்புவதில்லை.

அம்மான்! “எனக்கு தலையை தடங்கி விடம்மான்” என்று கெஞ்சிக் கொள்வான். அவனை நினைக்கும் போதும் அவனது செயல்களை சொல்லும் போதும் மனதுக்குள் ஏதோ ஏதோ.....நினைவின் அழுதிதங்கள்.

இவனுடைய பிறந்த இடமான மட்டக்களப்பு பிரதேசத்தில் தமிழ்மீது விடுதலைக்கான போராட்டங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் நிறைய ஆற்ற வேண்டும் என்ற ஆவல் அவனிடம் சதா பிறந்து கொண்டிருக்கும்.

சிறுவயதினிருந்தே தமிழ் மக்களின் அடிமை நிறைந்த வாழ்க்கையைக் கண்டு வந்திருக்கிறான்.

அதற்கான புரட்சிகர நடவடிக்கைகளில் வீர தீர்ம் மிக்க இளைஞருக மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆகின்றன.

வசதி நிறைந்த வாழ்க்கை, அவனுடைய தந்தையாரிடம்

இருந்த பெரிய பண்ணைகள், கார்கள், பங்களாக்கள், ஆடம் பரமான வாழ்வு அத்தனையைப் பூதறித் தன்னியவன்.

அவன்து தந்தை இத்தனைக்கும் அரசை அடி வருடும் எம். பி. (கணக்கட்டணம்) அவர் எமது இ யக்கத்தால் தண் டிக்கப்பட்டவர், அவ்வாறு தன்து தந்தை தண்டிக்கப்பட்டாரே என்றும் அவன் கவுலை கொள்ளவில்லை. மாருக தமிழினத்தின் விரோதியாகவே அவகாரக் கண்டான்.

இவனது தந்தையின் குட்டுச் சம்பவத்திற்கும் இவனுக்கும் தொடர்பு இருப்பதாக கருதிய சிறிலங்கா அரசின் ஏவற்படை இவனைக் கொது செய்கிறது.

கடுங்காவற் சிறைத் தண்டனையை அனுபவித்தான். அவனது வாழ்க்கை சிறைக்குள் சீரழிந்து போய் விடவில்லை. சுதநி திரக்காற்றை கவாசிக்க துடித்த அவனை தூர்நாற்றம் வீக்கம் சிறைப் பகுதிக்குள் அடைத்தார். எந்த நிலையிலும் துவ மூத நெஞ்சு படைத்தவன். தமிழிழ விடுதலைக்கான போராட்டப் பயணத்தில் உயிர்த்துடிப்போடு கலந்து கொள்கிறுன்.

சிறந்த இலட்சியப்பற்றும் கெள்கைப் பிடிப்பும் உள்ள அவன் எமது அமைப்பில் சேர்ந்து கொள்கின்றன. சைமன் பங்குகொண்ட தாக்குதல்கள் வீரமும் தியாகமும் தினரந்தவை.


தமிழிழ தாயகத்துக்கான மீட்புப் போர் நாட்களில் சைமன்து பங்கு நிறைவானதே.

இரு முறை....

ஆயிரக்குளச் சந்திக்கருகிக் கூனித்துவந்த வசை வாசனை ஒட்டுமை நாக்குதற்கு தயாரானான்.

எரிந்து கிடந்த வீட்டின் சுவருக்குள் உபடியந்திரத் துப்பாக்கி சுகிதமும் சைக்குண்டுகள் உடனுமாக தன்து தோழர் களோடு காத்து நிற்கின்றன.

கவசவாசனம் அந்த தார் ரேம்டில் உஸ்டான்று இரைந்துகொண்டு வருகிறது. மேலே தனையை நீட்டிக் கொள்ளு வந்த அந்த இராஜைவத்தினை உணவில் குண்டு



பரமேஸ்வரன் (காந்தி)

17 - 08 - 1956

தமிழ்ப்பலகாமம்

பாய்கின்றது. சைமன் எறிகுங்குகளின் பாதுகாய்து வாசியை இழுத்து ஏறிகின்றான், சிலதிமிட நேரங்கள் நடந்த தாக்குதலில் அவர்களும் திருப்பித் தாக்கியபோது சைமனின் கழுத்தை உரசிக்கொண்டு குண்டு ஒன்று செல்கின்றது:

அவன் அனிந்திருந்த ஆடையும் இரத்தத்தால் தோய்ந்தது அந்த நிலையிலும் தோடார்த்து போராடுகிறான்.

வெற்றிகரமாக தாக்குதலை முடித்துவிட்டு நன்றா தோழர் களோடு தளத்தை வந்துவடிகிறான்.

5

இரு முறை கல்சோவும் அவரது குழுவினருக் கீவு வாருன் நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டபோது கரும்புத்தோட்டங்கள் வாடாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். தாங்கமுடியாத பசியின் மேலீட்டால் கரும்பை முறித்து உண்டுகொண்டு வழி நிட்டுக்கும் சக்கரகளை இட்டுச் செல்கின்றனர்: அதன் மூலம் அவர்களை எதிரி தோட்டங்க்கூடியவாருன் நிலையை ஏற்படுத்தியிருந்தனர்.

உண்மையில் தடயங்கள் விடுவதன் மூலம் எதிரி எம்மை பின் தொடர்க்கூடிய வாய்ப்பு இருக்கின்றது, இகஞல் தான் பழச பிள்கட்ட பெட்டி உறையை மன்னுள் புதைத்து விட்டு வரிசைக்குள் புதுந்த கொள்கின்றான்.

தாம் விட்டுச் செல்லும் கீறு தடயங்கள் கூட எது போராட்ட வாழ்க்கையை என்னளவோ தூரம் பின்னடையவும் செய்து விடுகின்றன. இதில் அவனுக்கு மட்டுமல்ல அளவரூபம் கீறு கீறு விடப்பாக்களில் கூட நிறானமாக செயல் பட்டார்கள்.

நடைப்பயணம் நூர்த்து கொங்கிருக்கின்றது:

ாற்றடைகள் கூட தெரியாதவரை ஒழைக் கொப்புவாக பின் வந்தவர்கள் அழித்துக் கொண்டு வருகின்றார்கள்.

சொதிக்கும் வெய்பில்!
தாகம் மேலிட்டது!

நா, வறண்டு போயிற்று: என்கே தண்ணீர் எடுப்பது காட்டுக்குள் எந்த திசையில் நீருண்டு? யாருக்குத் தெரியும்? நேரமும் பன்னிரண்டாயிருந்தது. நடந்து சென்ற வழியில் யானை படுத்து உழக்கியிருந்த கலங்கலான நீர் நிற்கும் 'மோட்டை' ஒன்று எதிர்ப்பட்டது. அதனை நோக்கி அடித் துக்கொண்டு இருக்கின்றனர். துண்டு ஒன்றை விரித்து அதனாடாக நீரை உறிஞ்சிக் குடித்தனர்: பழக்குவும் கீழே நன்கு குனிந்தவாறு நீரைப் பருகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நீருள் குடம்பிகள் நெளிவது தெரிகின்றது. அந்த நேரத்தில் அத் தண்ணீர் பெரிதானதே. தண்ணீர் தாகதி தால் மெவித்திருந்த நடை, பின்னிய கால்கள் வலுப்பெறுகின்றன. புதிய வேகம் பெறுகிறது நடைப்பயணம்!

வழியின் இரு மருங்கும் குரங்குகள் கூட்டம் கூட்டமாய் வழிமறிப்பதுபோல் நின்றுவிட்டு எமது அணியினர் நெருங்கியதும் ஓடி மருங்களில் ஏறின:

மகான் "ஏடேய் குரங்கைப் பார்" என்று ஜெக்ஸிப் பார்த்துச் சொன்னது தான் போதும்.

"உன்ற கூட்டாளிகள் தானே" என்று குறுக்கிட்டான் மைமன். 'கொல்' என்று நண்பர்கள் சிரித்துக் கொள்ளின்றனர்: மகானுக்கு எந்தச் சந்தர்ப்பதிலிலும் கோபக் கூருவதே கிடையாது. 'கிழமு' என்று நண்பர்கள் அவனை அழைப்பார்கள். சிரித்துக்கொண்டு வயோதிப்பரைப் போல் நடை நடந்து செல்வான், ஒரே கிரிப்புத்தான்.

மகானிடம் காணப்பட்ட தண்ணவினிமையால் அவனில் நண்பர்கள் சொல்லை அங்கு வைத்திருந்தனர் பகிடிக்கு சுங்கை அளிந்து கொடுக்கவாரே சந்தோஷித்துச் சென்றனர்;

மகான் கிளைபடி நஞ்சாக்கி செய்வாரன்: இரண்டு கைகளிலும் கம்பிகள் எடுத்தால் கையில் கம்பு இருப்பது கூறியாமல் கழற்றிச் சுங்கையிட்டுக் கொள்ளும்போது

எந்திரிகள் பலமாக பின்வருகில் விடுவர்: சிலம்படி தெரிந்த வர்களுடன் பயிற்சிக்காக சண்டையிடும் போது ரசித்துக் கொண்டே நின்று விடுவோம்,

ஆயுதங்களைக் கையாகும் விதமும் குறிப்பிடத்தக்கதே: அவருக்கு ஆயுதத்தின் மேல் அலாதிப் பிரியம். சமமா இருங்கும் போது தூக்கி அணைத்துக் கொண்டு துடைத்துக்கொள்ள முயிருப்பான், எல்லோருடைய ஆயுதத்தோடு உப்பிடும் போதும் இது மானுடையது என்ற அடித்துச் சூறி விடவாம். அதன் பள்பளப்பிலிருந்து.

அவனுடைய வீட்டில் ஏற்கூட நிலையிலும் தமிழ் எத்தின் விடுதலைக்காக முழுமையாக அவன் பாடுபட்டான்

“மச்சான் டேய் இது சோழர் காடு” என்றான் வேதா. “நல்ல வேளை, குசேலன் காடு இங்கைத்தானே” என்றான் பழக்.

டேய் சனியள் சீரியஸா கணத்திறன் நீ... என்று இழுத்தான் வேதா.

“பெரிய மரங்கள் மட்டுமே நிறின்றன. கீழே பசிய புற கள்தான் பார்? முன்ஞகளே இல்லாத காடு அதனால் அப்படிச் சொல்லிக் கொள்கிறூர்களைதா” என வேதா சொல்லி மூடித்துக் கொண்டான்.

பழகவுக்கு காட்டைப்பற்றி ஏதாவது கேட்ட வேண்டுக் கூன்ற ஒரை எழுந்தது.

“வேதாவிடம் எப்படிக் கேட்பது? அவர்களிடையே நடந்த அன்பான ஏத்த நிழற்கியை தோழர்கள் கேட்டு ரசித்துக்கொண்டு அருகின்றனர்.

அந்தச் சோழர் காட்டு மரங்களின் இமைகளை காற்று உதிர்த்தியது. எம்மை வாழ்த்தி மலர் தூவியது போல் இருந்தது:

அரையடி நீளமான வாலுள்ள சிட்டுக்குருவியின் உடலைமப்பை ஒத்த குருவிகள் ஏல் வரியைகளில் பறந்து கொண்டிருக்கின்றன: சில குருவிகள் மரங்கள் செடிகளில் உள்ள பூக்களைச் சிலைவதுக் கிடு கிடு என இறக்கை உதறிப் பறந்தும் செல்கின்றன:

இந்தக் குருவிகள் கூட சுதந்திரத்தை அனுபவிக்கும் போது நான் மட்டும் எத்தனை நாள் அடிமைவீட்டுவாழ்வது என்ற கேள்விகள் நிமாவிடம் எழுந்தன-

சுதந்திரக் காற்றை சுவாசிக்க துடித்தது அவனது உள்ளாம், எனது நிலம், எனது மொழி'' என உச்சரித்து கொண்டு அந்தக் குருவிகள் எதிர்ப்பட்டன. புதிய தென் ஈபக் கொடுத்துச் சென்றன.

பழகவும் நிமாலும் அந்த வரிசையில் அருகருகே வந்துகொண்டிருக்கின்றனர். இருவரும் எழில் சுமந்த கானகத்தை என்னில் வியப்பெய்தினர். நிமால் சாதுவானவன். யாரோடும் அதிகமாக பேச வராது, எதிலும் வெட்டொன்று துண்டிரண்டாக நடந்துகொள்ளும் பண்பினன். பழிற்சீயின் போதோ எந்த வேலைகளைச் செய்யும் போதுமோ அலுத்துக் கொள்ள மாட்டான். திடமான உடற்கட்டு வாய்ந்தவன். அவனுக்கு பழச் என்றால் போதும்.

பழச் கொக்கிளாய் ராணுவ முகாம் தாக்குதல் மேற்கொள்ளப் போடிரேம் என்ற சந்தோஷம் மேலிட ''இந்த முகாமைத் தாக்குவிட்டு திரும்பி உள்ள பெசவிஸ் நிலையங்கள் எல்லாம் தகர்த்தெறவோய்'' என்கிறான். அவனின் கணவுகளை கேட்டுக் கொண்டு நீண்டகாலைப்புக்கிடையிலும் சௌனி சிரிக்கின்றார். நீண்ட பயணத்தினுடையிலோரும் களைப்புற்றுத்தான் இருக்கின்றார்.

‘என்னம்மான் வேதா இந்த கட்டயல்களைக் கடந்து கிராமங்களை இல்லையா?’ பழச் கேட்டான். ‘இருக்கம்மான் சனங்கள் தான் இல்லை.

நகர்ப்புற கெரில்லா வாழ்க்கை வாழ்ந்த பழச் வுக்கு காட்டுப்புற கெரில்லா வாழ்க்கை நல்கு பிடித்திருந்தது. காட்டுப்புற செரில்லா வரம்பின் கண்டங்கள் அவனுக்கு தெரியாதன அல்ல. காட்டின் அமைவைப் பொறுத்து சில வேளைகளில் சிறப்பராகவும் அழைந்து விடுகின்றன.

தடங்களை அழித்துக்கொண்டு வந்தான் கென்டி. சேறு நிறைந்த நிலப்பகுதிஃ சப்பாத்துக்களை கழற்றி தோளில் இட்டவாறு நடந்து செல்கின்றனர். மழங்காலிற்கு மேல் சேற்றில் கால் புதைந்து ஒருக்காலை உன்னி இழுத்து அடுத்த காலைப் புதைத்து அவதிப்பட்டு மெல்ல மெல்ல நகர்கின் றனர். ஓரிடத்தில் வழிதவறிச் சிறிது விலகிய மழுரன் புதைந்துகொண்டே போன்றன. நெஞ்சவரை சென்று அப்பால் புதையவில்லை. அவன் பயந்தும் விட்டான்.

அருகில் நின்றவர்களின் உதவியோடு நகரத் தொடர்ச்சி னன். அந்தப் பகுதியைக் கடக்க பலமனி நேரங்கள் எடுத்தன. கரை சேர்ந்தவர்கள் புற்களாலும் இலைகளாலாலும் சேற்றை தட்டிக்கொண்டிருக்கின்றனர். ‘பாத இறைகளுக்குள் கடி சுற்பட்டிருந்தது சேற்றுப்பூச்சிகள் தமது தொழிலைச் செய்யத் தொடங்கினாலோப் புற்று மரங்களில் சாய்ந்திருந்து காந்தி அண்ணு யோசித் துக்கொண்டிருந்தார்.

‘அடேயப்பா கொஞ்சநேரம் இதில் ஆறிச் செல்வோமே என்றார் காந்தி அண்ணர்.

தொழுர்களோடு அண்ணர் கதைத்துக்கொண்டும் தீரித்துக்கொண்டும் நிற்பதை அவதானித்துக் கொண்டு சென்ற வேதாவும் பழசவும் சிங்கள ராணுவத்தினர் அந்த காட்டுக்குள் வரலாம் என்ற ஐயப்பாட்டில் காவனில் ஈடுபட்டிருந்தனர்.

சப்பாத்துக்கள் பாதங்களை வெட்டியிருந்தன. வேதனை யுற்ற பகுதிகளுக்கு காற்றுப்படும்படி செய்து கொண்டிருந்தான் கென்டி. ஆ! வலிக்கிறதே! என்ற சொன்ன மின் மூன்கல் மகாணை அசர வைத்து விடுகிறது.

‘என்னடா’? என அன்பாக அவனருகே சென்று ஆறுதல்கூறி அரவணைக்கிறான். காயம்மைட்டிருந்த பகுதியை சிறு பஞ்சொன்றினால் துப்பரவு செய்து மருந்து இட்டு கட்டி விடுகிறான். ஆயுதங்களை கழற்றி சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர் சிலர். படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றனர் சிலர். காற்று லோக வீசிக்கொண்டிருக்கின்றது!

மரத்தில் சாய்ந்திருந்த சைமன் தனது 'தோல் வைக்குள் இந்த புத்தகம் ஒன்றை வாசித்துச் சொன்னிடிருந்தான்: உற்றுக் கவனித்தபோது 'பாலைத்தீங்க விவிததகள்' என்று எழுத்துக்கள் பளிச்சிட்டன; அப்போது அவன் உச்சரித் துக்கொண்ட சில வரிகள்;

' தூயரானிகளின் தோழர்களே! தனையுடை நன்றார்களே! வாருங்கிள் என்றென் றும் தோல் வியுரு அணிவாகுத்துச் செல்வோம். நாம் எதையும் இழக்கோம் நமது சவப்பெட்டிகளைத் தவிர

சைமன் ஒரு உனிசுதப் பிரியன், அவன் ஒரு முறை காலீரு ஒருவரைச் சந்தித்து உரையாட்டனான். ஷாமுதுகள் செல்வது தெரியாத உரையாடல். உரையாடல் முடித்து வந்த சைமனின் கவிமழையில் நன்றந்த கவிப்பு களை கட்டியிருந்தது.

தரையில் ஊர்ந்து சென்ற காட்டுமணியை தடிக் குச்சியால் குத்தி நசித்து விழிகிழுர், அது மன வை ஸ் புதைந்து விட்டது. 'வெயிற் கலைமரால் இருப்பதால் மீரு கங்களில் இருந்து அனை தரைக்கு இறங்குகின்றன' என்கிறூர் காந்தியன்னு.

தனது உடலில் இருந்த சில காயத் தழும்புகளைக் காட்டி "இவை உண்ண; அடித்ததால் ஏற்பட்டதாகச் சொல்கிறூர். தென்ன மரவாடியில் நான்கு பிலிகட் துண்டுகளுடன் ஒரு நாட்பூராவும் நடந்து சென்று இரவு தங்கியிருந்த போது அசதியினாலும் களைப்பினாலும் உண்ணி கடித்ததே தெரிய வில்லை அம்மான்" என்று காந்தி அண்ணு கூறி யதும், மகானும் கெனடியும் கலகிகத்தோடு பார்த்தனர்.

'இருகோணமலைக்கு போகவேணும் அதற்குள்ளாக நீங்க கொக்கிளாய் இராணுவ முகாமைத் தாக்கு போறதால் நானும் வரவேணும் என்று ஆசையாக இருந்தது' என்றார் காந்தி அண்ணர்.

இராணுவத்தினர்மீது தாங்குதலை மேற்கொள்வதில் காந்தி அண்ணூலுக்கு ஒரு அலாதிப்பரியம். சிங்கள இராணுவத்தினர் அவர் வாழ்ந்த பிரதேசங்களில் தாங்கொண்டு கொடுமைகள் இழைத்ததை நேர்ல் கண்டவர். திருகேணமலையில் எமது கெரில்லாத் தளச்களை கிழமைத்து நிலை கொள்வதற்கும் புதியவர்களை அணுகி படிப்படியாக நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற்றி, இயக்க வேலைகளை திறம்பட ஆற்றி யவர். தளத்தில் இருந்து பலமைல்கள் நடந்தே உணவுப் பொருட்களாயினும் எடுத்து வரவேண்டியிருந்த சமயங்களில் எல்லாம் அவரின் தளராத உழைப்பு மறக்கமுடியாதது

இராணுவத்தினர் தொடர்பான நடமாட்டங்களை அறிந்து தகவல் எடுத்துக்கொண்டு வந்து அடிப்படி அம்மான், என்று கெஞ்சிக்கொண்டே இருப்பார்.

பதட்ட மில்லாதவர்,

சிறிதும் பய உணர்வு அற்றவர்,

எதிரீயோடு மோதுவதில் இனையற்றவர்.

காந்தி அண்ணூலால் அறியப்பட்ட இராணுவ நடமாட்டங்களைக் கட்டும்படுத்தவேண்டிய நிலை தவிர்க்க முடியாததாக இருந்தது. இல்லையேசு நாம் அப்பிரைசைங்களில் நிலை கொள்வது சிரமத்துக்குரியதாக இருந்திருக்கும்.

இதற்காக திருகோணமலையில் இருந்த இராணுவ முகாம்களின் இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தளராத மனத்தோடு அவற்றைக் கடந்து முல்லைத்தீவுக்கு வந்து வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் எடுத்துச் சென்றுர் இருபது மைல் தூரம் வரை வீவடிமருந்துக்கான்களை தனியாக சுமந்து வந்து சேர்ப்பார்.

அவரோடு யாரும் நடந்து கொள்ள முடியாது. அவ்வளவு நடை, தூர இடங்களுக்கான நாஸ்வுகளின் பேரது ஏனைய வர்கள் ஒடிச்சென்றால் தான் அவரோடு செல்லலாம்.

குதியும், இயங்கு திறனும், இட்ட பளியை பொறுப்பாக இயற்றும் பொறுமையும் அனுயவமும் அவரிடம் காணும் தனி இயல்புகள்?

காந்தியன்னுட்பத எல்லோருக்குமே பசியினால் வந்து களைப்பு. அவர்களின் பசியை உப்பு விஸ்கட்கள்

தீர்த்திருந்தன. இரண்டு மணியாகியிருந்தது. காந்தியன்னு எழுந்து நடக்கின்றார்.

அவரைப் பின் தொடர்ந்து அனைவரும் தயாராகிக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

5


உப இயந்திரத் துப்பாக்கியை காத்தால் தயார் நிலையில் வைத்திருந்தான்.

வீரர்களிடையே சம்பாவிழகளும் நிழற்று கொண்டு நான் இருக்கின்றது. வரிசையைப் பார்க்க அழகாக இருக்கின்றது. பச்சை நிறத்தோடு கூடிய உரு மறைப்பு ஆடைகள் இயற் கையொடு ஒன்றியருந்தன.

நீண்மான உரு மறைப்பு காற்சட்டையின் இருகாற்பக்கமும் சாரங்களும் பிஸ்கட்டுகளும் இருந்தன. சேட்டில் இருந்த இரண்டு பைகளிலும் மருந்துப் பொருட்களும், அத்தியாவசியைப் பொருட்கள் சிலவும் இருந்தன. காட்டில் நடந்து வரும் போது அவ்வாறே அசையாது ஒழிந்து கொண்டால் யாரும் அங்கு நிற்பதே தெரியாது:

தோளில் ஆயுதங்களைக் கொழுவிக் கொண்டு உயிர்த்துடிப் புள்ள வனத்தில் ஒன்றிச் செல்கின்றனர்.

கடைசியில் காலைக் கெந்திக் கொண்டு ரவி வந்தான். பார்க்கக் கவலையாக இருந்தது. “என்னமைமான் கெற்றிக் கொண்டு” என்று கேட்டால் ஓந்தரூபன்! குரைமுளினு தெத்து விட்டது! என களைப்படுதல் பதில் சொன்னான். ரவி தோளில் நாங்கிப் படித்து கீழே இருத்தனான் கழுத்தில் கட்டப் பட்டிருந்த ரூப்பு நூலில் தொங்கிய ஊசியை எடுத்தான். உள்ளங்காலை இறுகப்பிடித்து சுதைக்குள் ஊசியை இட்டு முன்னொடை மேலே தள்ளினான். மூன்று கறுத்த நலையை நீட்டிக் கொண்டு வெளியே வந்தது. இரத்தமும் கசிந்தது. அதனை துடைத்து விட்டு மீண்டும் அமத்தி



சிறீமுருகன் (காத்தான்)

5. 03. 1931

பரந்தன்

இரத்தத்தை எடுத்து விட்டு காயத்தில் ஸ்பிற்றால் ஒடேற்றினான். வளி குறைந்து வருவது ரவியின் முத்தில் தெரிந்தது:

ரவி எழுந்து நடவடிக்கூடி. அவனுக்கு சிறிது நேர இருக்கத்தான் செய்தது: ரவிக்கு இந்தச் சபம் யெரிதானதாக வேர் அஷ்டமானதாகவோ? இருப்பவில்லை ஆயினும் அவரைக்கு ஏற்பங்களுந் தபசிக்களை நித்தியரவின்மை நடந்த களை, நீண்ட நினைவுள்ள யானும் சேர்ந்திருந்ததால் அவன் தொற்றிருக்கலாம் அவனது வாழ்க்கையில் இது போன்ற கண்டநிலை நிழைமலில்லை செரகுசால் கூடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தவனும் இல்லை அவை மீது வனுக்கு வெறுப்புத்தால்திகம் தனி திறுவந்தை விட்டுக்கொடுக்க மாட்டார். இயற்கையாக இருப்பதையே விரும்புவரான் ஆடின்ற எல்லைகளைப் பார்ந்து தூரத்தே விலிக்கும் சேசக மான திரை இசைப் பாடங்களை பெரிதும் ரசிப்பரன்று காற் பற்ற விளையாட்டு சூரன் இவன்று விளையாட்டு மைதானத்தில் இறங்கினால் தனிக் கன கணப்பெழும்: அவரால்யமான விளையாட்டுவிரலும் கூடா எதிரிப்பக்கத் திட இருந்து வரும் ஏற்றை மற்றிது உருப்பிட ஏப்பத்து தன் யகுதியினருக்கு செடுப்பாரன். திரும்பி வரங்கூட தயாரா திக் கொள்ளும் அவன் கோவிறங்கும் பானி மெய்சீஸர் என்றால்கும்: அது அவனுக்குரியதே. அவ்வாறு வரலாறு சுதாச திரிந்து சிட்டுத் துடிப்பாய் இயங்குவது... அவுது காங்கள் கெந்தும்போது ஏற்படும் வேதங்கள்.....

தோழர்களது கண்கள் சிவப்பாக இருந்தன... மகானும் காத்தாலும் வாக்குவாதப் பட்டுக் கொண்டனர்:

“எல்லாம் இந்த சைமனால் தான்” என்றான் மகான் “இல்லை நீ தான் எடுத்துவித்தான் தா” என்றான் காத்தான் சிரிக்குத்தொண்ட சைமன் வரிசைக்குன் மன தந்து சிரித்துக்கொண்டு நடந்து வந்தான். காத்தானுக்கு யாரோ கொடுத்திருந்த அழுவிய வெள்ளிச் சங்கிளியை சூக்கி எடுத்து மகாங்கள் தோலிபையீனிட்டு விட்டான். அது

மகானுக்குத் தெரியாது.....

ரவிக்கு அவர்கள் பகிடியாக விட்டையிட்டுக் கொள்வது கூட சற்றும் பிடிக்கவில்லை. அவர்களை சந்தோஷப் படுத்துவதற்காக இடையில் சேர்ந்து கொள்கின்றன.

ஓ! எமது தோழர்களிடையே எத்தனை எத்தனை விதமான இயல்புகள். ஒவ்வொருவரும் அன்பின் பிணைப்பில் இருக்க வேண்டியிருந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் ஏதுகாசமான புத்தகங்களைப் போன்றவர்கள். அன்பாக கண்டை செய்வார்கள். அன்பாக சச்சரவை நிறைத்துவார்கள். அணைப்பும் ஆறுதலூம் கற எடுத்த கணமே சிரித்தும் மகிழ்வார்கள். பாரும் யாரூமா டும் கோபித்துக் கொட்டுவதே விடையாது.

ாத்தானும் மகானும் சிரிக்கத் தொடர்க்கிளிமிருங்கள்!

7


தூசத்தே கொட்டினாய் கிராமம், தென்னாங்கி காற்றில் ஆடின. நீண்ட செம்மன்றையிறபாகத அநாதரவர் கூக் கிடந்தது. எல்லோரும் தென்னாந் தோப்பு நெருங்கிக் கொண்டனர்,

பலாமரம், கணிதரும் வேறு பழ மரங்கள், விட்டும் கூரைகள் வான்த்தை அண்ணுந்து பார்த்துக் கிடைத்தன.

மாடுகள், ஆடுகள், நாய்கள், அன்பாக வளரிப்புப் பிராயிகள் வெறிந்து நிறைன,

இப்புழுந்தைகள் தம் கை அளாவி மண்ண் வீச செய்து குற்றம் குப்பைகள் மாடிக் கிடைத்தன.

ஏன்னு, அப்பா, அம்மா என எழுதிய மழகையில் கொப்பி ஒன்று மர இடுக்கில் கொருகிக் கிடைத்தாது: ஏற்றாலோயோ வீரம் மிகுந்தவர்களை உருவாச்சியிட்டு ஏற்ற கொட்டினாய் பிரசமம் ஈட்டும் எந்திப்பாக கேட்டும் கிடைத்தாது



செல்வராசா (மகான்)
26 - 05 - 1962
கம்பர்மலை

தது, பாரி அங்கு சென்றாலும் காரணமறியாத வேதனை வசட்டும்.

மன்னின் மடியில் தோழர்கள் தூங்கலானார்கள் நடந்த கணப்பில் சோர்வறிந்தவர்கள்க்கு மன மெத் தயானது, எந்தக் கணமயும் எமக்கிளி என்பது போல கைகளை அகல விரித்துக் கிடந்தனர்.

தனபாலஞும் ரவியும் மாமாவும் இளைகளின் விரிப்பில் தூங்கத் தயாரானார்கள்.

ஊவில்பட்டிருந்த காயங்களின் வேதனையோடு தூங்குகின் ரூர்கள்.

இளநீர் பறித்துக் கொண்டு வருவதற்காக வேதா குழு சென்றது, அங்கே தமது தோட்டங்களில் பறிப்பதற்காக நின்ற, சிரமத்தவர்கள் எம்மை எட்டாலும் ஒடு முயன்றார்கள்.

ஏத்தி அண்ணர் அவர்களை கிங்கள்தில் அழைத்தார் செமன் காந்தி அண்ணுவை 'கிங்கவர் தமிழில் பேசுவது போல்' கூப்பிடுமாறு சொன்னான், அவ்வாறே அவர்கள் மிகும் அழைக்கப்பட்டனர்.

'தமது உயிரிக்கு ஆபத்து வந்து விட்டது, 'நாம் காகப் போகிறோம்' என்களை 'ஆமிக்காரர் சுடப் போகிறார்கள் என அவர்கள் அஞ்சியிருக்க வேண்டும். அவர்களின் மூலம் மாறிவிட்டது. கணகள் கணக்கமுறுகின்றன. கணகள் தடுக் கழுறின்றன. அந்தப் பெரியவரையும் கிறு குழந்தையையும் பார்க்க முடியாத காந்தருபன் தலைகுளிந்தவாறு தினத்தை நோக்கினான், நிச்சயமாக அந்தக் கணங்களில் காந்தருமினின் மூலத்தை எட்டு கொண்டால் அவர்கள் இராதுவற்றினரில்லை என்றே நினைத்து விடுவார்கள்.

அவர்கள் எங்களையார் என தெரிந்து கொண்டால் காத பணக்கந் தொடர்க்கி விடுவார்கள்.

ஏது எதிரியின் காதகை எட்டுவிட்டால் எல்லாம் பொய் ஏதோ குதானுக் குவர்களை கிறது வெருப்பதும் செய்

தோழி, அந்தக் குழந்தை முகத்தைப் பார்த்த காந்தருப்பில் தாங்கிக் கொள்ளாத வேதனை, என்ன என்று கேட்டறிய வேண்டும் என்ற ஆவணோ என்னவோ! குழந்தது 'தம்பி' என்றாலும் என்ற அழைக்க வேண்டும் என்பது போல் துடித்தான். அந்தக் குழந்தை ஏதோ பறி கொடுத்தவனைப் பேர்ல் இரண்டு கைகளையும் தூக்கி பயடி நிற்பதைப் பார்த்து சுகித்துக்கொள்ள முடியவில்லை.

'அவனுக்கு என்ன நடந்தது' என்று கேட்கும்படி காந்தி அண்ணாலே வற்புறுத்தினான்.

'சௌல்லுவார்களா' அவர்கள்; எனினும் தமுதமுத்தது குரவில் ''அவலது தாய் இறந்துவிட்டானோ என்ன நடந்ததோ தெரியவில்லை, இது வரைக்கும் அவளைச் சாணவில்லை அதிலிருந்து அவன் ஒரு மாதிரியர்கத்தான் ஜீய:'' என்றார் அந்தப்பெரியார்.

அவர்கள் நடந்த போவதை வெறித்துப் பார்த்துக் கொள்ள நின்றான் காந்தருபன்

'அந்தப் பெரியவரின் ஈளை நிறத துவாய் தோளில் கிடந்து காற்றுக்கு மெல்ல அடைந்தது. அந்தக் குழந்தை பெரியவரோடு ஓடி ஓடி சேர்ந்து சென்று கொண்டிருந்கார்.

இளநீர்க் கோழியைனே மறைத்து வரு என்றால், எல்லோருக்கும் ஏற்பட்டிருந்த டர்த்தாக்கம்-தனிநிதிக்குந்தது காத்தான் உயிரிய வதங்களை ஒன்றில் முதுகைச்சாய்து தவாற சிறுவரையில் ஆழ்ந்திருந்தான்

இவைகள் வெட்டாது தென்னை ஓலைகளுக்கு ஊட்டாக கழுவிந் துடுடுத்த வாளில் ஏதைக் கண்டாலோ?

காத்தானே அந்த நிலையில் பார்க்கும்பொது மக னுக்குத்தாங்கிக் கொள்ள முடியவில்லை.

'என்னம்மான் யோசிக்கிறேன்க சொல்லம்மான்' என்று ஆறுதலாக கேட்கிறான்,

'ஒன்றுமில்லையம்மான்' என்று ஒற்றியவாறு உபயந்திருத் துப்பாக்கியை இறுக அடிக்கத்துக் கொள்கிறான்;

தோழர்களில் சிலர் புளியமரத்தில் ஏறி புளியங்காய்களை ஆய்ந்து சாப்பிட்டுக்கொண்டு நிற்கின்றனர். கொக்கிளாய் இராணுவ முகாம் சில மைல் தூரத்தில்தான் இருக்கிறது. பாதுகாப்பு பலப்பட்டிருந்தது. ஜி 3, ஏ, 3 கள் சகிதம் காவலில் நின்றவர்கள் காட்டுப் பிறு சத்தத்திற்கும் காது கொடுத்தனர்.

கணக்கை உருட்டி அங்கும் இங்குமாக பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் கொக்கிளாய் கிராமத்தில் தோழர்கள் நிற்கின்றனர். அங்கு எதைப் பார்த்தாலும் நெஞ்சம் நெகிழவே செய்கிறது. வேலிகள் பின்து அலங்கோலமாய் கிடக்கின்றன.

பட்டியில் கட்டப்பட்டிருந்த பசுக்கள்ருள்ள அந்த இடங்களிலேயே செத்துக் கிடக்கின்றன.

அந்த வீடுகளில் இருந்து பிணவாடை வீசிற்று. எதையும் அறிய வேண்டும் என்ற ஆவல் மிகக் கென்டி அந்த இடம் நோக்கிச் சொல்கிறுன்.

வீட்டின் கதவுகளைத் திறந்து கொண்ட கெட்டு ஒளித்துக் கொண்டு வெளியே வந்தான். அவனைத் தொடர்ந்து தன் கீஸ் சுதாகரித்துக் கொண்டு சைமன் பார்க்கிறுன்.

இரு பெண் கழுத்தில் கருக்கிட்டுக் கொலை செய்யப்பட்டுத் தொங்க விடப்பட்டிருந்தாள்.

அவள் வாழ்ந்த வீடு இன்று அவளின் கல்லறை. அவள் வீட்டு 'இறப்பிலேயே அவள் இறப்பும் எழுதப் பட்டிருந்தது. அந்த வீட்டுச் சுவரில் கரியால் சிங்கள் வாசகுங்கள் எழுதப்பட்டிருந்தன; அவற்றை கறையான் மேய்ந்திருந்தன.

'யார்க்கும் எத்தீங்கும் செய்தறியாத அந்தக் குழந்தை அவன் தாய்க்கு என்ன நடந்ததோ தெரியவில்லை' என்ற பெரியவளின் வாசகங்கள்' நினைவை உறுத்த ஒரு கணம் மணத்து நின்றுள்ள சைமன். அவளைப் பெற்ற தாய், அவன் பிறந்த மணா? அதற்கு..... இந்தக் கதியா?

அந்தச் சூழ்நிலை யாரிடம் இனி பரிவைக் காண்பான்.
அவனைத் தலைசீவி வளர்த்துத்தவள் தலை கவிழ்ந்து
தூங்குகிறார்களே.

எழுநிது வந்து என் மகனே என் பாளா?

ஆனால் நிச்சயம் நாளை அவனைத் துப்பாக்கி அலைக்கிறோம்.

அவனும் நாளை காடு மேடுகளில் அலைவான். ஸ்ரீதலைத் தீ
ஞ்சிகி களரும் என நினைத்துக் கொண்டான்'.

"அந்தப் பெண் இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு
கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்றால் வேதா

அந்தக் கிராமத்தில் இழையோடி நின்ற துயரங்
களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கிணற்றில் நீரன்றுவது போல் விழுந்து கிடக்கும் துலா.
இன்னும் வேலிச்சயிற்றில் தொங்கி ஆடிக்கொண்டிருக்கும்
ஆடைகள், தூசு மண்டிக்கிடக்கும் வீடுகள், பாதி உண்டு
காய்ந்து கிடக்கும் உணவு.

கிராமிய பண்பாட்டு உறைவிடங்களாலே முடிலைத்தீவின்
கரையோரமாக இருந்த கிராமங்களில் அழிவுகள் மனித
ஞ்சப் பிறந்த ஓவ்வொருவரது நெஞ்சையும் அழியா வடுக்
களாகி விட்டன.

மின் மினிப்பூச்சிகள் மரத்தின் ஒளிகாலும் கீல
இடங்கள் மரங்களில் படார்ந்திருந்த பூஞ்சணங்களில் சிந்திய
ஒளியின் பின்னணியில் ஏல்லோரின் முகங்களும் மங்க
லாய்த் தெரிகின்றன. காற்று ஊ ஊ ... என்று இறைந்து
கொண்டிருக்கின்றது, கதைக்கும் சத்தம் மெதுவாக கேட்டுக்
கொண்டிருக்கின்றது,

கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான இராணுவ ஆராய்வை அருகே உள்ள செடிகளோடு ஒன்றியிருந்தது. பனிக்குளிரில் விவரத்திருந்தும் நுளம்புக் கடிகளின் உபாதைகளோடும் இரவு காலங்களில் அந்த முகாம் பற்றிய ஆய்வுகள் திரட்டப் பெற்றிருந்தன. சகல நிலைகளில் இருந்தும் நிதானமாக மேற்கொள்ளப்பட்ட தகவல்களில் அந்த முகாம்களிலுள்ள சிங்கள இராணுவத்தினரின் பழக்க வழக்கங்களைக் கூட அறிந்திருந்தனர்.

கொமிலுள்ள பதுங்கு குழிகள், மூன்றுக் கம்பி வேலிகள் பாதுகாப்பு அரசாங்கள், மண்ணுடைகள், முகாமின் அண்ணனான பரப்பளவு என்பன்றறையும் இராணுவ வீரர்களின் தொகை அவர்கள் உபயோகப்படுத்தும் ஆயுதங்கள் என்றன பற்றிக் கணிசமான அளவு தகவல் திரட்டி இருந்தனர்.

கடைசி நேரங் வரை திரட்டப்பட்ட தகவளின் படி முழுமை மிக இராணுவ முகாம் மாதிரி தயாரிக்கப் பட்டது, இம் மாதிரியை வைத்தே தாக்கும் அணியினருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது இராணுவ முகாம் பற்றிய முழுத் தகவல்களையும் அண்ணர் எடுத்துக் கூறினார்.

இராணுவ முகாம் தாக்குதலின் போது மூலிகைத் தீவு இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினருக்கு கிடைத்து இருக்கும் உதவியை தடைசெய்வதற்காக நாயாற்றுப் பாளத்துக்கில் தடிப்புக் குழுவும் தயாராக்கப் பட்ட மருத்துவக்குழு கடும் குழுவிலேயே ஆங்கம் வகித்தது. வரன்துதை நோக்கி இருந்திருத் துப்பாக்கிகள் நீலை கொண்டிருந்தன. அங்கே நிசப்தம் நிலவியது.

எல்லோர் மனதிலும் இனம்புரியாத உணர்வுகள் குழந்தன. கொக்கிளாய் இராணுவ முகாமைத் தாக்கப் போகிழேம் என்ற சந்தோஷம் எல்லோரிடமும் காணப்பட்டது. தாக்குதலுக்கு அழைத்துச் செல்லாது வீரர்கள் கிளர் நின்றனர்.

அவர்களில் ஒரு வீரன் 'தானும் வரப்போவதாக அழுது கொண்டிருந்தான். ஒதுக்குப்புறமாக இருந்து முஞ்சியை நீட்டிக் கொண்டிருந்தவனை அண்ணர் கண்டு கொண்டதனுடைய 'சரி வாடாப்பா என அழைத்தார்

இவ்வாறு அண்ணர் அழைத்தபோது எங்கிருந்துதான் அவனுக்குச்சிரிப்பு வந்ததோ.....

இரவிலேயே தாக்குவதாக முடிவெடுக்கப்பட்டது. இரவு வேளையில் நாம் நகரும்போது அவர்கள் கண்டு கொள்ளும் வாய்ப்பைக் குறைக்க வேண்டு மென்பதாலும் இரவு தாக்குதலை நிகழ்ந்த திட்டமிடப் பட்டது. என்னோருக்கும் தேவையான அளவு ரவுவைகள் வழங்கப்பட்டன. குண்டுகள், வோஞ்சகுக்கு தேவையான செல் என்பனவும் கொடுக்கப்பட்டிருந்தன,


வெள்ளையன் தனது லோஞ்சரை எடுத்து முழுக்காவில் இருந்து கொண்டு தடித்த மரத்தை நோக்கிக் குறிப்பார்த்தான். மரத் தோப்புளின் பசும்புற தரைகளின் கீழ் அவனிறுந்த நிலை கண்களில் நிழலாடுகின்றன. அந்த நிலையை அப்படியே கமரா படம் பிடித்து விடுகிறது.

வெள்ளையன் வீரம்மிகுந்த பல தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கிறான். பலாவி ரானுவ முகாயில் ஹெலி கொப்ரர் மீதான ஏவுகணைத் தாக்குதல் வாசனும் ஜெள்ளையுமாக மேற்கொண்ட தீர வரலாறு.

ஆயிரக்கணக்கானவர்களின் ஆயுத முகாம் நீண்ட யந்திரத் துப்பாக்கிகள் கவச வாகனங்கள் மூழநிற்க துணைந்து நின்று மோதிய நிலைவுதான் அந்தக் கணங்களில் எழுகின்றன, அவர்களை எம்மால் மறக்க முடியுமா?.....

8

கிராமத்திலிருந்து முகாமை நோக்கி எங்கோரும் நகரத் தொடங்கினார். சில மைல் தூரத்திலே முகாம்



செல்வராசா (கெனடி)

வயது - 23

கிரான்

இருப்பதால் நிதானமாக நார்ந்து கொண்டிருக்கின்றனர். கெனடி சருகுகளை மிதித்து விடுகிறார்கள்:

காட்டில் யாரோ ஏதோ முறிப்பதுபோன்ற சத்தம் அங்கு நிலவிய அமைதியைக் கிழித்து விடுகிறது.

முகாமை வழிகாட்டிச் செல்பவரின் முதுகில் வெள்ளை நிற அட்டை கட்டப்பட்டிருந்தது இருளில் வெள்ளை நிறம் பிரகாசமாக தெளியுமென்பதாலேயே அது அணியப்பட்டிருந்தது,

அந்த வெள்ளை நிறம் சைமனின் பார்வையில் படிகிறது. “அவன் அதிக தூரத்திற்கு போய் விட்டான்” என்று கூறினால் சைமன், தனபால் மரத்தொடு ஒளிந்து நின்ற வாறு சந்தேகத்தோடு காட்டைப் பார்க்கிறான், இரவு வேலைகளில் இராணுவத்தினர் மிருகங்களை வேட்டையாடவருவதுண்டு.

அவ்வாறு அவர்களில் சிலர் வந்திருந்தால் எமது அசை வைக் கண்டு காள்ள வாய்ப்புண்டு. இதனால் முகாமை தாக்கும் முயற்சி தோல்வி அடைந்து விடும். எனவே ஒவ்வொரு அசைவும் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி ஜாக் கிர் தெபுடன் நிறுமிக்கது.

சேறு நிறைந்த நிலப்பகுதி எதிர்ப்பட்டது. சேற்றில் கால் புதைந்து நடக்குப் போது சத்தம் எழுவதைக் குறைப்பதற்காக மிக மெதுவாக அசைந்து கொண்டிருக்கின்றனர். இதனால் அந்தப் பகுதியைக் கடக்க பல மணி நேரங்கள் தேவைப்பட்டது.

மரங்கள் ஆடவில்லை காற்று வீசவில்லை. மின் மினிப் பூச்சிகள் ஒளிப்பி பொட்டுக்களை ஏந்திக் கொண்டிருக்கு மறுக்குமாக பறந்து கொண்டிருக்கின்றன. ஈல் வண்டுகளின் ரீங்காரம் காட்டின் ஹிருதயத்தின் மெல்லிய அதிர்வால் ஒவித்தது. செடிகளை விலக்கிக் கொண்டு நுழைந்த வீரன் ஒருவன் ‘ஜீயோ’ என்றால் மிக மெதுவாக, பின்னேக்கி வந்த வீரன் அந்தப் பாலையை விலக்கிப் போகுமாறு சொன்னான். அந்தச் செடியில் கூடுகட்டியில்

ருந்த குளவிகள் கலைந்து தாக்கியிருந்தன. அரங்கமுடியாத வளி அவனுக்கு ஏற்பட்டு இருந்தது.

அளவின் கள்ளத்தில் குத்தியிருந்ததால் அவனுல் பேசவதற்கே முடியவில்லை. நடந்து சென்ற இடத்தில் தண்டகளற்ற பாதைகளாக இருந்தனமையால் கால்களை தனது போக்கில் விட்டிருந்தான் வேதா.

அந்த நேரத்தில் மரம் ஒன்றின் அடிக்கட்டை பலமாக தாக்கி விடுகிறது. நல்ல வேளோயாக காயம் ஏதும் ஏற்பட வில்லை.

என்னடாப்பா இன்னும் காம்பைக் (Camp) காணவேயில்லை" என்று முனு முனுத்தவாறு காந்தருபலுக்கு அருகாகச் சென்று கொண்டிருக்கிறோன் வேதா.

வேதானின் கடையை ஆமோடிப்பது போல் கூயிற்வெளிச் சம் தெரியும் ஏதையும் காணவில்லை என்றால் காந்தருபன் ஆன் நடமாட்டங்களை உணர்ந்த ஆட்காட்டி காழ் காழ் என்று கத்திற்று. "சனியன் காட்டிக் கொடுத்து விடப் போகிறது" என்று நச்சரித்தான் வேதா.

ஆட்காட்டிக் குருவி பறந்து கத்திக் கொண்டால் அது கற்துமிடத்தில் மிருகங்களோ? அல்லது மனிதர்களோ? நடமாடுவதாக ஊகிக்கச் சந்தர்ப்பமுண்டு.


அது சிறிது தூரம் பறந்த சென்ற மன்னில் இருந்து விடுகிறது.

"கோல்சர்" பட்டிகள் (ரவைக் கூடுகள்) செடிகளோடு உராகும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

அதிக தூரம் நடந்திருப்பதால் எல்லோருக்கும் கால்களில் வளி ஏற்பட்டு இருந்தது.

உடல் அடித்து முறித்திருப்பது போன்ற உணரவு நூல்வெர் அசைவிலும் தெண்பட்டது.

குதிக்காவில் முன் கைத்திருந்ததால் துணிப்பாதத்தால் "கெந்திக்" கொண்டு வருகின்றான் ரவி.



சண்முகநாதன் (றஞ்சன், மாமா)
16 - 01 - 1931
கன்டாவைளை

வெண்மணற் பகுதிகளுடாக செல்லும்போது மணற் பகுதியில் பாதகிகளில் ஏற்பட்ட சொர் சொரப்பான அழுத் தம் காலுக்கு “ஒத்தடம்” கொடுப்பது போல் இருந்தது, அந்த வெண்மணற் பரப்பிலேயே உடலை அழுத்தி உறங்க வேண்டும் போலிருந்தது.

குடான் வெப்பக் காற்றை விசியது அந்த மணற் பகுதி. தூரத்தே மின் வெளிச்சங்கள் தெரிந்தன. எலிலோரது கண்களிலும் தெரிந்த அந்த ஒளி புத்துணர்வைப் பொங்கச் செய்தது.

கெனடி டேய் தனபால் இது தான் (Camp) வெளிச்சமடா என்றுன்.

கரை தெரியாது கணிந்த படகு திட்டென கலங்கரையைச் சந்தித்த சந்தோஷத்தை விட பன்மடங்கு சந்தோஷத்தை அனுபவித்தனர்.

முகாமை அண்மிக்க சிறிது தூரத்திற்கு முன்னர் குழுக்களை பிரியும் படி கூறப்பட்டிருந்தது.

அதற்கான தகவல்களை மீண்டும் வோக்கிரோக்கி ஒலித்தது; ஜென்ரேட்டர் இரைச்சல் பலமாக கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது சிறிதாக ஜென்ரேட்டர் சதிதம் அதிகரித்துக் கொண்டே போனது. இதனால் ஓரளவு விரைவாக நெரக்கூடியதாக இருந்தது.

9

முகாமைச் சுற்றி நல்ல யந்திரத் துப்பாக்கிகள் நீண்டு கொண்டிருக்கின்றன; வீரக்களை தெறிக்கும் பார் வைகள் முகாமை குழந்திருந்தன;

நேரம் பன்னிரண்டு மணிக்கு மேலாகியிருந்தது,

உறக்கமோ நடந்த வளையோ அவர்களுக்கு அப்போது தெரியவில்லை முகாமீது கை பகுதிகளும் ஒளி பாய்க்கலின்ற

நன்: படுத்தவாமே சுறுநினை எடுத்திருந்த இடங்களில் நின்ற செடி, கொடிகள் சிறு மரங்கள் தம் கரங்களால் தழுவின: கரும் சடை விரித்து உறைந்து போயிருந்தது இருள்.

இராணுவ முகாமை வெற்றிகாமாக தாக்கி முடிப் போம் என்ற நம்பிக்கை எல்லோரிலும் சடர் விட்டெரிந்தது. முகாமை அண்மித்திருந்த கடல் ஆர்ப்பரித்தது. அண் கட.வின் ஒசைகள் காதில் ஒலித்தன,

எந்தக் கணமும் தாக்குதலை நிகழ்த்த தயாராய் விழித்திருந்தனர் வெஸ்ளோய்வின் ஏவுகணை ஜெனரேட்டரை எப்போது குறிபார்க்கும் என ஆவலோடு காத்திருக்கின்றனர். புதிய வீரமிகு காலாற்றும் எழுத தூட்க்குக் கொண்டிருக்கின்றனர். எமது மக்களின் சொல்லானது துயரங் எனுக்குக் காலாச இருந்தவர்களின் சிறி ஸங்கா இனவெறி மரசால் நீட்டப்படும் பண்முடிப்புக்கும் வேறு சதுஷக்க ஞங்காகவும் கூதல் தாய்ந்தவர்களின் உதிரம் கறை படியப் போகிறது.

தாக்குதல் நூழுவினர் முகாமுள் நுழைவதற்காக கடைகளை வெட்டிக் கொண்டிருக்கின்றனர். தலைப்பின் னல் போன்று வழிமறித்துக் கிடந்த மூளைக்கம்பி வேவி அறந்து விழுகின்றது. சடக் சடக் என்ற சத்தம் கேட்டுக் கொண்டிருக்கின்றது. வேறு திணச்யாலும் தாக்குதலவனியினர் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். பழசவின மூழு முழுங்கையால் மன்னில் உந்தியவாறு தோலை உயர்த்தி கைகளில் ஆயுதமேந்தி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

முழங்கையை சிறு கற்கள் குத்தி விடுகின்றன.

சிந்திய இரத்தத்தோடு மன் ஓட்டி வலுவேறுகிற ஏரங்கள் கால்கள் தரையில் இழுபட்டுக் கொண்டு வரும் போது முட்கள் கீறி விடுகின்றன,

அந்த நேரத்தில் யாரும் அதனை நோக்கவில்லை, விழிகள் முகாமைத் துருவித் துருவி ஆய்ந்தன. சிரசத்தம் உட-

விளைந்து விடுவதை ஒரு வரும் அனுமதிக்கவில்லை. எச்சரிக் கையோடு நகர்ந்து சொண்டிருக்கின்றனர்.

‘தடாம்’! என்று வாளியை எடுக்கும் சத்தம் கேட்கின்றது. அந்த விநாடி பழகவின் குழு உறைந்து போய் நிற்கின்றது. மேலும் சப்பாத்துக் கால்கள் நிலத் தில் உராசி வரும் சத்தம் கேட்கின்றது, ஒரு இராணுவ வீரன்,

அவன்பிள் ஓடிவந்த நாய் லொள்! ... எனக்குரைக் கின்றது. மலகூடத்தை நோக்கி வந்த இராணுவத்தினன் பழக குழு நின்ற திசை நோக்கி எஸ். எம். ஐ. ஆல் சட சடத்து விட்டு முகாமில் உள்ள இராணுவத்தினர்களின் பெயரைக் கூப்பிட்டுக்கொண்டு ஓடுகின்றன.

பழக குழுவினரில் சொனியின் தலையில் குண்டு பாய்கின்றது. அவனுக்கு அருகில் சங்கரியும் காயமுறுகின்றன. சொனி தலையை மன்னில் புதைத்து “அம்மா!” என்றார்கள். அந்தச் சத்தம் மிகுந்த வேதனை உற்று எழுந்தது இதயத்துடிப்பு நின்றுவிடாதிருந்தது. சொர்! கோர்..! என்ற சத்தத்தோடு ஆரத்தம் பீறிட்டு ஏன்னில் பாய்கி ன்றது.

சங்கரியின் உடல் செங்குருதியால் தோய்ந்து கிடக்கின்றது, பழக தண்ணேடும் வழி நீட்டும் நடந்து வந்த தோழர்களின் நிலையைக்கண்டு துடித்துப் போகிறார்கள்.

அவனது வோக்கி ரோக்கி எல்லாத்திக்கும் செய்தியை சொல்கின்றது.

அவர்கள் அளைவின் முகங்களிலும் கவரி தோய்கின்ற சூ. அந்த விநாடி அவர்கள் அடைந்த வேதனை.....

சொனிக்கு தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நெடுநாளாய் கிடந்தது,

“நான் செத்துப் போயிற்று அம்மாவுக்கு சொல்லு மச் சான்” என்ற அவனது வார்த்தைகள் நினைவில் குழந்து கொள்கின்றன. அந்த வீரமறவர்களின் வாழ்வின் முடிவை

நேரில் கண்டு கொள்ள யாரால் தான் முடியும்.

கா① மேடுகளில் எல்லாம் சுதந்திரப் பயிரின் வளர்வுக்காக நான், தேதி தெரியாதல்லவா அல்லந்தார்கள்.

கவலை தோய்ந்த நரப்பகளிலும் நிலை குணியாதல்லவா நின் றனர்.

அவர்கள் நடந்த பாகதகள்.....

அவர்கள் பதித்த தடயங்கள்..... அழிந்து விடப்போ வதில்லை. முன்னேடிகள் கடற்ற சுவடுகள் இன்னும் அவர் நெஞ்சங்களில்.

சங்கரி முணகிக் கொண்டு தவித்தான்.

எந்தத் துயரவுகளையும் வேதனைகளையும் தாங்கிக் கொள்ளும் மனோ வலிமை மிக்க அவன் வறுமையிக்க ஒரு குடும்ப நிலையில் இருந்தும் தன்னை விடுதலைக்காக முழுமையாக அர்ப்பணித்தவன்]

அவனது தாய் “வெளிநாடு செல்லும்படி அவனைக் கேட்டான்”


அப்போது அவன் “என்னம்மா இது” என்று தாயை அனுதாபத்தோடு நோக்கினான்.

அயல் வீட்டில் தானே “மரண ஒலம்” கேட்கிறது இருந்து விட முடியுமா அவனால்

சிறந்த போர்க்குணம் மிக்க இவன் இராணுவத்தினரை நேருக்கு நேர் எதிர் கொண்டு போராடிய வீர வரலாறு கன் மறந்து விட முடியுமா?

கடவில் எமது நடவடிக்கைகளை எந்த நேரத்திலும் சலிக்காது செய்து முடிப்பான். அதிக நிறையுள்ள யந்திரங்களை தனியாக சுமந்து செல்வான். பட்டை கரையிழுத்து நிறுத்தும் போது வலுவேறிய கரங்களில் தடைகள் திரண்டு முறுக்கேறி நிற்கும்,

முற்கோபக்காரனாக இருந்தாலும் இரக்கமுள்ளவன். தனது தோழர்கள் யாராவது துக்கித்து இருப்பதைச் சுகித்துக்



அன்றனி (சொனி)

வயது - 19

நுணுவில்

கொள்ள மாட்டான். இவ்வாருண நற்குண இயல்புகளை எல்லாம் கொண்டிருந்த எமது தோழர்களை இழந்து விட்ட நாம் வெற்றிகரமாக பின்வாங்கியிருக்கலாம். அவ்வாறு நாம் நடந்து கொண்டிருந்தால் எமது மன்றாளில் வேதங்களுக்கு அந்த நடவடிக்கை மீட்பளித்திருக்குமா?

10

கொஞ்சமா இம்மண்ணின் வேதங்கள்.....?

முல்லைத்தீவின் கரையோரக் கிராமங்களில் ஏற்பட்ட சொல் சொன்னத் துரங்கள் இன்னும் தொடர்கின்றன.

அகதிகள் முகாம்களிலே தமது எதிர்கால வாழ்வு எப்படி அமையுமோ என்ற அங்கலாய்ப்பு அம்மக்களை வாட்டுகிறது. தமிழ் மக்களின் பொருளாதரரம், கல்வி, கலைச்சாரம் அனைத்தும் அங்கே பறிக்கப்பட்டதோடு பாரம் பரியமாய் வாழ்ந்து வந்த பண்பாட்டு உற்றுக்களாக விளங்கிய அந்தக் கிராமங்களை தடை செய்யப்பட்ட பிரதேசமாக சிறிலங்கா இன் வெறியறச பிரகடனம் செய்தது.

இதை பின்னர்;

அங்குள்ள தமிழ் மகள் வியர்வை நீக்கி முழு உழைப்பை யும் நல்கி வளர்த்தெடுத்திருந்த அந்தக் கிராமத்தின் முழு வளங்களையும் அனுபவிக்க முடியாமல் வெளியேறி விட்ட வர்.

யாரும் அங்கு வாழ முடியாது. உட்செல்ல முடியாது. உட்செல்பவர்கள் எல்லாம் 'தெரு நாய்களைப்' போல் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

முழு மக்களினதும் உழைப்பிலும் உருக்கொண்டிருந்த அந்தக் கிராமம் காடையர் கூட்டத்தின் குடியிருப்புகளாக விலங்குகளின் பண்ணைகளாக மாறப் போகிறது. ஆயுதம்

தறித்த நினையில் எமது பிரதேசங்களை ஆக்கிரமித்து விட திட்டமிட்ட அரசின் நடவடிக்கைகளினால்..... அலபி பில் கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் தென்னை மரவாடி போன்ற தமிழ் சிராமங்களில் தொடர்கின்றன.

முல்லைத்தீவின் சிராமங்களில் புகுந்த இவர்களின் இராணுவ அராஜம் தலைக்கு மீறியது. கோரத் தாஸ்ட வம் ஆடினர் எழில் சுமந்த அந்த சிராமத்தின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அவர்களின் உடைகள் குறையாடப்பட்டன.

எத்தனையோ உயிர்களை பலி எடுத்தார்கள். எங்கும் எலுமி புகி கூடுகளும் மண்டை ஓடுகளுமாக நிறைந்து மயானமாக விட்ட அப்பிரதேசங்களில் இன்னும் பின்னாடை அகலவே யில்லை.


எமது மக்கள் முடிவற்ற சோகத்தை அனுபவிக்கிறார்கள். ஏற்பழிக்கப்பட்ட சகோதரிகள், விதவைகளாக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள், வயோதிபர் கூட கொலை வெறித் தளத்தில் சிக்கினர். வாழ்வில் துயரமும் வேதனையையும் அனுபவிக்கும் எமது மக்களின் நிலையை எம்மால் எவ்வள வுக்குத்தான் சுதித்துக் கொள்ள முடியும்...?

எமது மண்ணில் தொடர்ந்தும் வேதனைகளும் துன்பங்களுமே நிறைந்திருப்பதை தொடர்ந்தும் தாங்கிக் கொள்ள முடியுமா? நாம் வாழ்ந்த பிரதேசங்கள் பறிபோவதை அனுமதிக்க முடியுமா?

எமது சுதந்திர தாகத்தை இவர்கள் அடக்கிவிட முயல பல வழிகளை கையாணுகிறார்கள். இக்கிராமங்களின் அழிவுகள் அந்த வகையான அந்நியப் படுத்தலின் கோர முகங்களைத் தான்காட்டுக்கொண்டிருந்தன. "எந்த நிலையிலும் துவழாது எமது பேரராட்டத்தை முன்னெடுப்போம்."

எமது மக்களிலிருந்து எம்மை அந்நியப் படுத்த இவர்கள் எடுத்த முயற்சி இதுமட்டுமல்ல. இன்னு பல.

மொசாட் பயங்கரவாதக் கூட்டோடு இணைந்து செயற்



வரேந்திரன் (தனபாலன்)
வயது - 19
காரைநகர்

பட்டு வருமிவர்கள் தொடர்ந்தும் ‘தமிழீழத்தில்’ தலை ஞானிவர். தலை ஞானிந்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மண்ணில் சிங்களக் காடையர்களை குடியேற்றி அவர்களுக்கு பாதுகாப்பும் உறுதுணையுமாக நாம் இருப்போம் என உறுதி பகன்றவர்கள்தான் இந்த கொக்கிளாய் இராணுவ முகாமினர்.

இந்த இராணுவத்தினரே மூல் ஈத்தீவு மண்ணின் முழுமை யான துயரங்களுக்கும் வழி சமைத்தவர்கள்.

இந்த நிலையில் தான் எமக்கு ஏற்யட்டிருந்த இழப்போடும் நாம் சொடர்ந்தும் இராணுவத்தினரோடு சண்டையிட வேராம்.

11

உக்கிரமான சண்டை நடந்து கொண்டிருக்கின்றது. மேல்.....மீல்.....சட சட சட.....சட தட தடுத் திடு திடுத் முகாமைச் சுற்றி நின்ற சடும் குழுவினரின் பிரி வுகள் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. நான்கு திசைகளிலும் இருந்து தீயைக் கக்கிக்கொண்டு சென்ற ஏவுகளை முகாமின் சுவரில் மோதிபவத்த சத்தத்தோடு வெடிக்கின்றன. துப்பாக்கிக் குண்டுகள் எதிரியை நோக்கிப் பாய்கின்றன.

பழசு குழுவினர் முகாமின் மலைட்டத்துக்கு அண்மையிலும் கருங்காலி மரம் ஒன்றுக்கருகிலும் பாதுகாப்பு எடுத்தினாந்தனர். பழசு குழுவினரின் தாக்குதல் பயங்கரமாக நடந்து கொண்டிருக்கின்றது.

எறி..... சடு.....என்ற வார்த்தைகள் எழுந்து கொண்டிருக்கின்றது. பழசு இடுப்பில் சொருகியீருந்த சிறைட்டை எடுத்து கிளிப்பை இழுத்து முகாமை நோக்கி எறிகின்றன. அந்தக்குண்டு முகாம் கோலுள் விழுந்து வெடித்தீச் சிதறுகின்றது.

'மகே அம்மே' என்று இராணுவத்தினர் கூறும் சத்தம் கேட்டின்றது. அந்த ஒளிகள் முகாமின் அவையான நிலை யைக் காட்டிற்று.

சிங்கள இராணுவத்தினர் தனது தோழர்களை பலிடுத்ததற்காக பழி வாங்கி விட்ட சந்தோஷம் அவனில் குடி கொள்கின்றது.

எமது கரப்பினர் மேலும் டது வேகம் பெறுகின்றனர். முகாமை நெறஞ்சுவதற்காக சுடுவதும் ஓரடி முன்னேறுவதுமாக நிற்கின்றனர்.

முகாமின் கமதானப் பக்கமாக எமது கூடும் குழு ஒன்று நிற்கின்றது. அவ்விடம் நோக்கி எதிரியின் துப்பாக்கள் பீயங்களை ஓரளி. அந்த விநாடி அந்த நின்ற சிறு மரச் செதுகள் முறிந்து வீழுகின்றன. சிறிது விலை குண்டு ஒன்று சென்றிருக்குமானால் ஒரு கோழன் உயிரோடு பேராடியிருப்பார். நல்ல ஜோயாக அவன் தப்பித்துக் கொள்கிறான் தல்ளைச் சுதாகரித்துக் கொட்டி தரையோடு உடலை ஒட்டி வைக்கு எம் படினூறு தரணியங்கித் துப்பாக்கியின் அடிப்பாக்காத தோலோடு இருக் குழுத்திக் கொண்டான்.

இரு பக்கநும் யெட்டர்ச்சியாக கடும் சமர் நடந்து கொவ்யத்ருக்கின்றது. முகாமிருளில் மூழ்கிக் கிடக்கின்றது. அங்கு, இருந்து துப்பாக்கிக் குடுகள் ஏரும் போது மட்டுமே முளிடபிழும்புகள் இருக்கின்றன.

ஒளிப்பிழும்புகளை நோக்கி தாக்கும் அணியினர்கட்டுக்கொண்டிருக்கின்றனர். தாக்குதல்களியில் தலையை தாங்கும் அவ்வளைஞர் பிரிவினரும் கட்டடை இட்டு காக்குங்கள் வீரர்களோடு முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

ஒட்டு வீரன் உரச்த சத்தத்தோடு இராணுவத்தினரை தூஷித்தான்.

தனது வெற்று ரவ்வைக் கூட்டடை நிரப்புதற்காக கோல்சர் பட்டிகளிலிருந்து கையில் அகப்படும் ரவைகளை அங்கிலைரவாக நீரப்பிடி கொண்டிருக்கிறான்: அந்த சமயம் அவ

ஞக்கு அருகில் துப்பாக்கிக்குண்டு ஒன்று மண்ணை நேரத்தில் செல்கிறது.

அவன் ஒருக்கணப் பொழுது தனக்கு நேர இருந்த விபத்தைப் பற்றிச் சிந்தித்தான்.

மண்முடைகளில் பாது காப்பை ஏற்படுத்திக் கொள்ள வர்கள் சிறிதும் நகரவேயில்லை. அங்கு இருந்து கொண்டே டி.எம்.ஏ. எல். ஐ, எம். எம். ஐ. போன்ற இயந்திரத் துப்பாக்கிகளை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைகளை நோக்கி ரூக்கட் லோஞ்சர்கள் இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தாக்குதலின் போது எங்கு தொய்வு ஏற்படுகிறதோ அங்கு சென்று உதவுவதற்காக இருந்த விசேட அதிரடிப் படைப் பிரிவுக்கு செய்தி கொடுக்கப்படுகின்றது. அந்தக் குழு சூடும் பிரிவில் நின்று இயங்கிக் கொண்டிருந்தது. இச் சூழ்வில் குறித்வருத் துப்பாக்கி சூடுகின்றனர். சிறந்த தாக்குதல் வீரர்கள் களத்தில் பல தட்டை ராணுவத்தினரோடு மோதிய அனுபவஸ்தர்களே அடங்கியிருந்தனர். அங்கிருந்து தீயைக் கிகிக் கொண்டு மிகப் பதிவாக வீரர்களின் தலைகளுக்கு மேலாக சென்ற ஏவுகளை மண்முடை அடுக்கப்பட்டிருந்த கவரில் மோதுகிறது. மண்ணை அள்ளிச் சென்று புகை மண்டலம் ஒன்றையே ஏற்படுத்தி விட்டது. அந்த இடத்தில் இருந்து துப்பாக்கி சூடுகள் வருவது நின்று விடுகின்றன. அப்பகுதியில் நின்ற இராணுவத்தினர் கொலையுண்டுக்கலாம்.

தாக்குதலளவியில் நின்ற வீரன் ஒருவன் ஒடிச் சென்று பார்ப்பதற்காக எழுவதும்; தரையோடு விழுந்து படுத்து விடுவதுமாக இருந்தான். அவ்வாறு அவன் செல்ல தற்கு உள்ளம் சம்மதிக்கவில்லை. பெரிய போராட்டம் ஒன்றை நடாத்தி விட்டு ஏனையவர்களின் துப்பாக்கிப் பிரயோகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இரு மணி தேரமாக நடந்த தாக்குதலில் எமது தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடுகளை குறைத்துக் கொண்

டோம். அந்தக் கணம் பொழுதுகளில் எதிரி ‘எமது பலம் குறைந்து விட்டதாகவோ நாம் தோற்றுவிட்டதாகவோ’ ஒரு முறை நினைத்திருக்க வேண்டும் அவ்வாறு அவன் எண்ணிக் கொண்டானாலோ என்னவோ? அங்கிருந்து பலத்த குண்டு மாரி பொழியத் தொடங்கிற்று. சிறிது பொறுத்துக் கொள்கின் ரேம். அது அவர்களை பன்மடங்கு வளர விடுவதாக: இருந்து சீடுகின்றது. இந்த நிலையில் ரெஞ்சுக்ட் செலுத்தும் பிரிவு இயங்க வேண்டி இருந்தது. எழுந்து நின்றால் உடலில் குண்டு பாயும் அபாய நிலை அங்கு இருந்தது. எனினும் அவர்களின் தாக்குதலை முறியடிக்க அதுவே வழியாக்கப்பட்டது.

திடமான உடற்கட்டும் உயரிய தோற்றமும் கொண்ட அந்த இளம் வீரன், ரெஞ்சுக்ட் பொருத்திய நிலையில் எழுந்தான். அகல விரித்த கால்கள் அவனது குறியீடை உறுதி செய்கின்றன. நேரிய அவனது பார்வை குறி தவறாது முகாமை முற்றுகையிட்டது. எதிரி மூர்க்கமாக இருந்து சண்டையிட்ட பகுதியை “நிர் ராஸம் ஆக்கு” என்ற ஏவுகளைக்கு கட்டளை இடுகிறான். அவனது கட்டளையை சிரமேற் கொள்வது போன்ற முயன்றற்று.

தொடர்ச்சியான ஏவுகளைக் கொக்குதலால் எதிரி கிலி ரூகாஸ் னாத் ரகாடங்களுள். ஒருங்குட் சுவரில் மோதி வெடித்த ப்பாது கற்கள் சரசரத்துக் கொண்டு மரங்களுக்கு மேலும் எமது வீரர்களுக்கு மேலும் விழுந்து கொண்டிருக்கின்றன.

நாம் அவர்களைப் போல் சரமாரியாக துப்பாக்கிக் குண்டுகளைச் செலவு செய்ய முடியாது நாம் உபயோகிக்கும் ஓவ்வொருதுப்பாக்கிக் குண்டும் எதிரியை கொன்றெழுமிக்கவே பயன்படவேண்டும் எமது இயக்க ஆரம்ப காலங்களில் நாம் பட்டிருந்த அனுபவங்கள் எம்மை அவ்வாறு வழி நடத்தின.

எத்தனையோ தாக்குதல்களை கட்டுத் தோட்டக்களோடு நாம் எதிர் கொண்டிருந்தோம். எனவே தான் அங்கு இயங்

கிய ஒவ்வொரணியும் நிதானமாகவும் அவதானத்தோடும் செயற்படுகின்றன.

எல் போன்ற அமைப்பை உடைய அந்த கட்டத்தின் பகுதிகளில் பல பெடாந்துகளும் சிறைவுகளும் ஏற்பட்டு இருந்தன. அந்தக் கட்டடத்தில் முன்னர் மாணவர் சமுதாயத்தை வளர்த் தெடுத்தது. ஆனாலும் அது காட்டுமிராண்டத்துனமானவர்களின் கொலைக்களமாக மாறிவிட்டது.

தாக்குதல் அளியின் பி. பிரிவினர் முகாமை அண்டிய மைதானத்துள் ஊர்த்து கொஷ்டிருக்கின்றனர். பழச நின்ற திடை நோக்கி இராணுவத்தினர் சுயபங்கரமாக தாக்கினர். பழசவின் அருகில் விழுந்து கிடந்த வோக்கி ரேங்கி பழச! பழச! ¹⁹ என்று கூப்டிட்டுக் கொண்டிருக்கின்றது. பழச, இனி யாரோடும் பேசாமாட்டான. அவன் கைகள் இனி துப்பாக்கியை ஏந்தவும் மாட்டாது. அவன் து விழிகளை நிரந்தர தூக்கம் தழுவிவிட்டது. அந்த வீரனின் முகத்தில் வெற்றிக் களிப்பு கடர் விட்டிருந்தது.

பழசவின் தந்தை ஒரு சிங்கவர். இவனது தாய் தமிழ்ச்சி. இந்தக் குடும்பச் சூழலில் இருந்து விடுதலை உணர்வு உந்தப் பெற்ற பழச தன் தாய்மொழி மீது – தன் தசங்நரட்டின் மீது – ஏற்பட்ட சொல்லொன்றுத் துயரவடுக் களோக் கண்டு போராட வேண்டும் என்ற நிலைக்குக் கள்ளப் படுகின்றன.

அந்த சமயம் இவன்- எமது அமைப்பை தேடி அலைந்தான். தொடர்பு எளிதில் கிடைக்காத வேளையில் சலிக்காது மாதங்கள் பல காத்து நின்றன.

சந்தித்து தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட நான் முதல் இவனது ஊக்கமும் விடாழியற்சியினாலும் இவன் வளர்த் தொடங்கினான். அமைப்பில் போர்ப்பயிற்சியை எடுத்துக் கொண்ட நான் முதல் இவன் பங்குகொண்ட தாக்குதல்கள் பல. பருத்தித்துறை பொலிஸ் நிலையத் தாக்குதல் தொட்டு லட்மராட்சி வடக்கு கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தின்

நோடான தாக்குதலிலும் இவனும் முன்னின்று தாக்குதலை நடாத்தியிருக்கின்றன. இவன் மேற்கொண்ட தாக்குதல்கள் தியாகமும் தீரமும் யிக்கவை

பழச எமது இயக்கத்தின் கொள்கையை மக்கள் மற்றியில் பலமாக வெருங்கிறப் பாடுப்பட்டான். இவனிடம் காணப்பட்ட அனுபவமும் திறமையும் ஒவ்வொரு நடவடிக்கையையும் திறனே ஆற்றுவதற்கு உறுதுணை நின்றன.

பொலிகண்டியின் கடற்கரை போரமாக எமது தோழர்கள்; கடற்புலியினரின் வருகைக்காக காத்து நின்ற ஈர். படகு வருகின்ற செய்தியை யாரோ இராணுவத்தின் ருக்கு காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். இது தான் எமது வளர்ச்சிக்கு தடைக் கற்களாக அமைந்து விட்டிருந்தன. இந்தக் காட்டிக் கொடுப்பாளர்களினால் நாம் இழந்துவிட்ட வரலாறுகள் தான் எத்தனை! எத்தனை! இன்றும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே என்ற சினப்பு பழகவின் எண்ணங்களில் மின்னின.

இராணுவத்தினர் கவச வாகனங்கள் சகிதம் அந்தக் காலப்பகுதியை அண்டிய தெருவில் நாங்களே ராசா என்பது போல உலாவிதி திரிந்தனர். இரும்புத் தொப்பிகளை தணியில் கவிழ்த்திருந்தனர்: எனது வீதிகளில் திமிரோடு உலாவிக்கொண்டிருந்தனர். பழச தனது தோழர்களோடு தாக்கும் நிலைகளை எடுத்து இருக்கின்றன. ரூக்கட் தாக்குதல் ஆரம்பமாயிற்று. இராணுவத்தினரின் கவச வாகனங்கள் சிதைவுற்றன. திக்குத் திக்காக நின்ற இராணுவத்தினரை துப்பபாக்கி குண்டுகள் பனி எடுக்கின்றன. நிமால் எறிந்த கைக்குண்டுகள் இராணுவ வீரர்களின் உடல்களை கூற போட்டன. ஏராளமான சிங்கள சிப்பாய்கள் கொலையுண்டனர். இந்த நிலையில் படகு வேறு திசையாக கரையிறங்கிக் கொள்கிறது. இராணுவத்தினரை அங்கு நிலைகளாள்ள விட்டிருப்போமாகில் எமக்கு பாரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த பயங்கரமான சூழ்நிலையில் தான் பழச எதிரியோடு மோதவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறு எட்டோடு தோனோடு தோள் தந்த பழக்கைய இன்று இந்துளிட்டிருந்தோம்.

அந்தச் செய்தியை யாரும் ஜீரணித்துக் கொள்ளவில்லை அந்தவிநாடி பொழிந்து தள்ளிய குண்டுமழைகள் அவனின் நிலையை ஒருக்கணம் நெஞ்சில் நிறுத்தி கணம் செலுத்தின.

பழக குழுவினர், தாயை முந்த சேய்களாயினர் அவர்களை போர்க்களத்தே வழிநடத்திய பழக இல்லை..... பழக இது வரையும் இக்கட்டளைகள் இன்னும் சாகவில்லை. அவை அவர்களின் காதுகளில் ஒலித்தன. அவர்களை அவை வழி நடத்துகின்றன. இறந்து கிடந்த தோழர்களின் உடலைக் குறுக்காக இழுக்கு போட்டு எதிரியோடு தொடர்ந்தும் போராட்டின்றார்கள். அப்போது அந்த தோழர்கள் மட்ட வேதனை.....

இறந்து கிடந்த தோழர்களின் உடலைக் கவராக சண்டையிட்டுக் கொண்டிருந்த தோழர்கள் புதிய வலிமையைப் பெறவேண்டியிருந்தது.

'என்னேடு வாழ்ந்த தோழனின் உடல் எனது உயிர்க் காப்புக்கு அவசியம் தானு? நானும் இறந்து விட்டாலென்ன என்று அனப் பொழுதுகள் சிந்தனைகள் மேலோங்கிற்று இந்தவேளையிலேயே அந்தத் தோழன் காயமுறுகிறான். கவர் படுத்திருந்த இறந்த தோழனின் உடலுடாகப் புகுந்த துப்பாக்கிக் குண்டு அவன் கைகளை உடைத்துச் செல்கிறது.

அப்பாவித் தமிழ் மக்களோடு துப்பாக்கி சூட்டுப் பயிற்சியை எடுத்த இராணுவத்தினர் வீதிகளில் திடீரெனப் பாய்ந்து கண்மலை தெரியாமல் சுட்டுத் தொலைத்தவர்கள். பெரிதாக வேரென்றும் சாடுக்கவில்லை. இவர்கள் நிராயுத யாணிகளான மக்களோடு தான் வீரப் பிரதாபம் பேசியவர்கள். வீரம் செறிந்த தாக்குதல்களை இவர்கள் சந்தித்ததே கிடையாது. தமிழ்மூப் பகுதிகளில் இவர்கள் ஏற்படுத்தியிருந்த கொள்கை வெறித்தனமான நடவடிக்கைகளும் காட்டு மிராண்டித் தனமான செய்கைகளுக்கும் முற்றுப்

புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ண அலைகள் வெடித் துச் சிதறுகின்றன. விடுதலைப் புலிகளின் தீரமும் தியாக மும் நிறைந்த தாக்குதலால் அவர்கள் கிலி கொண்டிருந்தனர். முகாம் கலவர முற்றுக் காணப்பட்டது. அந்தத் தேசமே அதிரும் சுத்தங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஞானியும் வெடிச்சத்துத்தோடு பிறக்கிறது. புகை மண்டலங்கள் முாகை குழ்கின்றன. பனிக் குளிர் காற்று புகை மேல் எழும்பாது பற்றியிருக்கின்றது. இராணுவத்தினர் எமது தோழர்கள் நின்ற திசை நோக்கி பராலையிற் செலுத்தினர். சிவந்த ஒளியைப் பாய்ச்சிக் கொண்டு விண்ணில் நின்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. பெருக் கெடுத்தோடிய செங்குருதி ஆறு அந்த ஒளியில் மேலும் சிவப் பெய்திற்று.

அங்கே போராடிக் கொண்டிருந்த தோழர்களை அணைத்திருந்த இருங் சின்னங்கிக் கொண்டு விலகியது பிப்போது அவர்கள் முழுமையாக எங்கு திற்கிருங்கள் என இராணுவத்தினர் கண்டுகொள்ள வாய்ப்பாகி விட்டது. சுடுதியாக உயர்ந்திருந்த தலையை மறைப்பதற்காக மனல் நிறைந்த பகுதியை கைகளால் விலக்கி தரரயோடு ஒட்டி விட்டிருந்தனர்.

நலீன துப்பாக்கிகளான எல். எம். ஜி. எம். எம். ஜி. கள் இடம் குறித்து இயங்கின.

தொடர்ச்சியாக பாய்ந்து கொண்டிருந்து குவங்குகள் அவர்கள் படுத்திருந்த இடங்களுக்கருகில் விழுந்தன. அந்த முகாம் நிலம் பகுதிகள் துப்பாக்கி ரஹவகளால் உழுது விடப்படுகின்றன. அந்த நொடிக் கில் எமது தோழர்கள் சிலர் காயமுற்றனர்.

நிமால் துடித்துக்கெண்டி நக்கர் ஏன். அங்கே அவன் படும் வேதனையைப் பார்க்க முடியவில்லை. எரியும் தணலில் உடல் அகப்பட்டது. போன்ற வேதனையை அவன் கூறுகின்றன.

எனது வீரர்கள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். வீராவேசமாக பொருந்திக் கொண்ட தோழர்களின் இலட்சிய சாவைக் கண்டு எமது தோழர்கள் கலங்கவில்லை. அவன் குற்றுயிராக கிடந்து தவித்துக் கொண்டிருந்த கணங்களின் எதிரியின் குண்டு மீண்டும் அவனை நோக்கி பாய்கின்றது. ஆ! அம்மா என்ற அவலக்குரல் ஈனமுற்று எழுந்தது. அவனின் ஏ. கே 47 துப்பாக்கி அவன் கையின் பிடியில் இறுகிக் கிடக்கின்றது.

அவனது முன்னைய நாட்கள்..... ஓ! எவ்வளவு இனிமை மையானவை. அவனது இளமைக்காலம் சின்னம் சிறிய வயதில் அவன் சிறு கை அளாவிய செயற்கோலம்தான் எத்தனை

கிரிக்கட் விளையாட்டிலும் காற்பந்து விளையாட்டிடலும் இவனுக்கு அலாதிப் பிரியம்; சிறந்த விளையாட்டு வீரன், தனது திறமைகளை செயலில் காட்டும் தன்மை படைத்திருந்தான். சிறுச் சிறு துண்பங்களின் போதும் தாய் போல் நின்றுனே அவன் துயருந்த வேளை யார் அவனருக்கில் நின்றோம்.

கொக்கிளாய் இராணுவ முகாம் மீது அசரத் தாக்குதலை மேற்கொண்டிருந்த அவன், மன்னில் சாய்ந்தான்.

அசர வேகம் பெற்றிருந்த தாக்குதலில் இராணுவத் தினர் சார்பில் ஏற்பட்டிருந்த டயிரிம்புக்கள் பற்றி எதுவும் அறிய முடியவில்லை; அந்த இராணுவ முகாமில் வெடித்த ஒவ்வொரு குண்டும் எதிரியின் டடலைத் துண்டாடுகின்றன. “பாதுகாப்பாக இருக்கலாம் எங்களை பயங்கரவாதிகள் நெருங்கவே மாட்டார்கள்” என்ற இராணுவத்தினரது என்னங்கள் இடிந்து விழுகின்றன.

பாசிச வெற்யாகனில் ஒருவன் கட்டளை இடும் சத்தம் உச்சத்து துமிழராடு ஒழுக்கனாறது.

““டேய் இன்னும் அவனைப் பார்” என்றால் ஒருதோழன் அந்தச் சத்தம் வந்த திசையை நோக்கி “சுட்டா” என்றான்.

அந்தக் கட்டினையை ஏற்ற வீரன் எழுந்து நின்று சட்டத்து விட்டு இராணுவத்தினரின் துப்பாக்கிக் குண்டின் பாதுகாப்பைப் பெறுவதற்காக கீழே படுத்து முகாமை நோக்கினான்.

தாக்குதலின் போது லீறினைட் வீச்சாளராக இருந்த ஸில்வீர்களை நோக்கி C பிரிவுத் தலைவர் இறந்து கடக்கும் தொழர்களின் துப்பாக்கிகளை எடுத்துச் சண்டையிழொறு பணித்தான். சுறும் குழுவினான் பகுதியில் இருந்து வெளிச்சத்தைக் கொட்டிக் கொண்டு வந்த கிறைட்டகள் முகாமை விழுந்து வெடித்துக் கொண்டிருக்கின்றன. கிறைட் லோஞ்சரால் சரியான முறையில் செலுத்தப்பட்டிருந்த குண்டுகள் குறித்த இடங்களில் விழுந்து வெடித்துக் கொண்டிருக்கின்றன.

எனினும் எதிரியின் தாக்குதலில் முழுமையாக எம்மால் தகர்க்க முடியவில்லை. அந்தக் கணத்தில் முகாமை நெருங்கியிருந்த காத் தான் வெடிமருந்து அடைத்திருந்த கலை கொழுத்தி எறிவதற்காக எழுந்தான்.

அந்தோ பரிதாபம்!

எதேச்சையாக கலனில் பொருத்தப்பட்டிருந்த கெற்பில் துப்பாக்கிக்குண்டு அதிர்வைக் கொடுக்கிறது. காத்தான் உடல் துண்டு துண்டாகிச் சிதறுகிறது. வெடிச்சத்தத்தின் ஒங்காரப் பெரு வெளியில் அவனது குருதி சிதறிப் பறந்தது. போராடிக் கொண்டிருந்த தோழ கள் மீதெல்லாம் இரத்தம் பட்டது.

அருகில் இருந்த பெற்றேல் எறிகுண்டும் சேர்த்து வெடித்திருந்ததால் அவனது உடல் தீப்பற்றி எரிந்தது.

எமது மண்ண் ன் தொடர்ச்சியான வேதனைகளுக்கு விடுதலைகிடைக்கும் என்ற நம்பிக்கை சுடர்விட்டெரிந்தது.

சாகப்போகிறோம் என்றி நனைத்து அவர்கள் போராடவுல்கீ. சுதந்திரமான வாழ்வுக்கு வழிசமைக்கிறோம் என்றோன் நினைத்தார்கள். உலக ஏகாதிபத்தியத்தின் கூட்டோடு தமது பாதுகாப்பை உறுதிப்படித்திக் கொண்டவர்களோடு பொருதுகிறோம். ஈங்களில் யாரும் புறமுது காட்டி ஒட்டேயில்கீ. அந்த இடத்தில் எமது தொழர்களிடமிருந்த மனோவிஷமையும் மனேஞ்சிடமும் தற்கியாகமும் போற்றுதற்குரியவையே.

காத்தானிடம் இருந்த கொள்கைப் பிடிப்பையும் உறுதி கையும் மறந்துவிட முடியுமா?

ஒரு இனத்தின் முழுமையான துபாநிலையைத்தான் அவன் கருத தில் கொண்டான். சிறு சிறு உதவு செய்தவர்களை ரால்லாம காலச் காலமாக நன்றிகூர்ந்து பேசுவான்.

எமது அமைப்பில் இவன் ஒரு சிறந்த வாகனச்சாரதி. தாக் குதல்களின் பொது வாகனம் ஒடுவது சனைத்த விடயமா?

ஓழுங்கைகள் மதகுகள் பாலங்கள் எங்கும் சாமரத்திய ஓட்டிய அந்த கரங்களும் ஒடிந்து விட்டன.

காத்தானின் சாவு காற்றில் கலந்து விட்ட துஃ வீரம் செறிந்து விடடிருந்த கொக்கிளாயை மேவித்திரியும் தென்றல் இனி எமது சர்த்திரம பேசும். அந்தத் தென்றல் திக்கெல்லாம சேதிவசால்லும். தெருவில் டற்கரா இரைச்சூலுக் கேட்டுத் தனது காதலன் என ஒடித்தவத்த காதவியின் காதில் தூது போயிருக்கும்.

அவனும் கேட்டிருப்பான்..... அவன்?.....

அந்த வழியில் கண்ணீரில் தோய்ந்த விழிகளை விட்டுக் காத்தி ருப்பாளா; பாவும்.....

தாக்குதல் குழுவின் சகல பிரிவினரும் கட்டுக் கொண்டு முன் னேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

பழசு குழுவினர் நின்ற இடம் நோக்கி துப்டாக்கிகுண்டுகள் செலுத்தப்படுகின்றன.

வெற்று ரவைக் கூட்டை ரவைகளால் நிரப்பிக் கொண்டு முன் னேறுகிறுன் ஜூகன்.

காந்தி அண்ணு இயந்திரத் துப்பாக்கியட இரண்டு கைகளா லும் ஏந்திக்கொண்டு முகாம் முற்றவெனியில் நகர்ந்து கொண்டிருக்கிறார், காந்தி அண்ணு நகர்ந்துகொண்டிருக்கும் திசைகள் நோக்கி ஞங்குகள் பாயந்துகொண்டிருக்கின்றது.

காந்தி அண்ணுவால் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. வய தில் முத்தவராக இனுப்பதால் அவரை எல்லோரும் அண்ணு என்றே அழைத்தார்கள்.

காந்தி அண்ண இராணுவத்தினரின் கொடுரம்மிக்க தாக்கைல் களை நேரிடையாக கண்டு கொண்டவர். தாம்வாழ்ந்த பிரதேச மக்கள் அனுபவித்து சொல்லானது துயரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றவர். ஆயுதம் தரித்த சிங்கள் காடையர்களின் அட்டகாசத்தால் பீதியற்றிருந்த அவர்கு தாய் சுகயீ னமுற்றிருந்த தாயின் வேதனை நிகழந்த காலப்பகுதி. எழுந்து நடக்கமுடியாது. படுத்த படுக்கையிலேயே கிடக்கின்றார், இருமிக் கொண்டும் தூக்கமின்றியும் அந்தத்தாயின் நாட்கள் கழிந்தன. அந்த நிலையில் தாய்க்கு அருகில் நின்று கடமை புரியமுடியாத தவிப்பு அவரை ஆட்கொள்கிறது. யாரோ இவர் தீவிரம்மிக்க டனைஞர் என காட்டி கொடுத்து விடுகிறார்கள். அந்த சமூகத் தில் இருந்த ஒருசில காட்டிக் கொடுக்கும் துரைஏராகிகளால் இவர் அங்கு நிலைகொள்ள முடியாதவை. எந்தக் கணமும் எதிரியின் வசை விரிப்பில் சிக்க நேரிடும். இதனால் அவரால் தாய்க்கு கடிசம் ஒன்றையே வரைந்து அனுப்ப முடிந்தது.

காந்தி அண்ணைவுக்கு மார்பில் குண்டு அடிபடுகிறது. அந்த நேரத்தில் அவனுக்கு அருகில் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஜெகன் “காந்தி அண்ண! காந்தி அண்ண!” என்று அழைத்தான்.

அவன் கண்களில் நீர் தாரையாக ஒடியது. காந்தி அண்ணவின் உடலில் பெருகிய குருதியோடு அந்தக் கண்ணீர் கலந்தது. பாசமிக்க ஜெகன் தமது தொழுர்களின் துபர அனுபவத்தைச் சுகிக்க முடியாது தவித்தான். அந்த நிலையிலும் காந்தி அண்ண ஜெகனுக்குச் சொன்ன வார்த்தைகள்.....

‘அம்மான் தொடர்ந்தும் போராடுங்கடா!

அடியுங்க அம்மான் என்னைப்பற்றி யோசிக்க வேண்டாம்’

என்ற அவரின் வார்த்தைகள்; அவர் அடைந்திருந்த வலியையும் தாண்டி வருகின்றன.

‘எனது துப்பாக்கியையும் எடுத்துச் சண்டைபோடு! என்ற வார்த்தை நெஞ்சை உலுப்புகின்றன.

பிரிவைச் சந்திக்க முடியாத தோழர்களின் கணகள் குளமாகின டாக்ஸியிற் எரிந்து முடிவின்றது.

காந்தி அண்ணூலும் பிரிந்து சென்றுவிட்டார்.

இறந்து கிடக்கும் தோழனையும் தாண்டி எமது தோழர்களின் உணர்வுகள் வெடிக்கின்றன.

ஜெக்ளீ 'இடு அமின்' என்று தான் அழைப்போம். பார்வையில் அவனது தோற்றம் அப்படித்தான். கருமையானவன். சிரிக்கும் போது வெண்ணிற பூக்களின உதிர்வைப் போலிருக்கும்.

எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருக்க முயலும் சிறந்த குணத் தால் அவனில் எல்லோரும் அண்டைபக் கொண்டிருந்தனர். காந்தி அண்ணூவின் வீரச்சாவை நேரில் கண்டு தாங்கிக் கொள்ள அவ னால் முடியவில்லை, தன ஞேரு வாழ்ந்து சிரித்தும் அழுதும் சிறு குறும்பு செய்தும் விளையாடிய தோழர்களின் நினைவுகள் அவ ணச் சூழ அவன் பட்ட வேதனைகள் யாசறவார். பெருமுச்செ றிந்தான்.

அவனது கையிலிருந்த எம் பதினாறு துப்பாக்கியை ஏந்தியபடி முகாமை வெறித்துப் பாரததுக்கிகாண்டு கிடக்கின்றன் சுடும் குழலில் ஜிருந்து இயங்கி ரெகுகட செலுத்தும் பிளவினர் முகாமை நோக்கி குறி வைக்கின்றனர். முகாமுக்கு அண்மையில் சில தெண்ணைகள் நின்றன, ரெகுகட முகாமை நோக்குவின்றது. தீயைக கக்கிக் கொண்டு போகின்றது.

பலத்த சத்தத்தோடு மோதி வெடிக்கின்றது.

தடாம் என்ற சத்தத்தோடு தென்ன முறிந்து விழுகின்றது. திடு திடு என தெங்காய்கள் டருண்டன.

இரானுவத்தினர் மலைத்துப் போயிருக்க சீவன்டும்,

இழையோடிய துயரத்தோடு ஜெகன் அவதானித்துக் கொண்டே இருக்கின்றன.

அவனுக்கு அருளில் இருந்த சில தோழர்கள், 'ஜெகன்' 'ஜெகன்'

எனக் குரல் கொடுத்தார்கள் அவன் அவர்களின் குரல்களுக்கு காது கொடுக்கின்ற நிலையிலில்லை.

மண்முடைகளுக்குள் கவர் எடுத்திருந்த இராணுவத்தினர் சிலர் சிறது தலையை உயர்த்திக் கொண்டு எழுகின்றனர்.

அந்தக் கணம் ஜூகனின் துப்பாக்கி தீயைக் கக்கிக் கொண்டு இருக்கின்றது. இராணுவத்தினரும் திருப்பீச் சுட்டுக்கொண்டு இருக்கின்றனர். சௌக்காது தொடர்ந்து போராடுகின்றன. மூன்னர் 'யாரோ' அவனுக்குச் சொன்ன வாரீத்தைகள் வழிநடத்துகின்றது. இராணுவத்தினரின் சார்பில் அவலம் நிவாரந்த ஒவ்வொண்மையாகவே எழுந்து கொண்டிருக்கின்றது - பூரணமான ரூப ஆத்ம திருப்தியை அவன் அடைந்திருக்க வேண்டு. தனது உயிர்த தோழனின் வார்த்தைக்காக வாழுந்து விடுகின்ற பெருமை அவனைத் தூக்கிப்போட்டது.

ஜூகனின் குறித்வருத மூக்கமான தாக்குதலால் எதிரி நிலை கிடைந்து போகின்றன, எனினும் எங்கே மூர் மூலையில் இருந்து ஜூகனின் சாவை யாரோ எழுதி விட்டார்.

இடுஅமின் அந்தோ! உலக வாழ்வில் அருந்து விரிந்து விட்டான

12

தாக்குதலில் தூராணுவத்தினர் ஏராளமானோர் இறந்தீருக்கலாம் என ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

கிருக்கட் தாக்குதல்களும் தொடர்ச்சியான கிறணைட் பிரயோகங்களும் எதிரியின் பலமான தாக்குதலை ஓரளவு தணித்திருந்தன. ஒன்றைச் சமனித்தியாலங்களாக உக்கிரமான தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, தோழர்களின் திமுப்புக்கள் மீண்டும் வாட்டியபோது அவை எம்மை வழுப்படுத்துகின்றன.

உக்கிரமான போர் மேகங்கள் தூழ்கின்றன.



சந்திரகுமார் (காந்தரூபன்)

30 - 07 - 1964

மட்டக்களப்பு

நேரம் இரண்டு மணியாகியிருக்கின்றது.

குளிர்காற்று ஜில..... வன்று வச்சுக்கொண்டிருக்கின்றது. காற்று அந்த முகாமின வெண்மணலை எம்மீது அள்ளி எறிகின்றது. சதா ஒளித்த துப்பாக்கு வேட்டுக்கள் தாலாட்டுவது போன்ற உணர்வுவத் தந்துவிடும் போலிருக்கின்றது. தூக்கம் நிறைந்த வீழிகள் ஜடையிடையே முடிவிழிக்கின்றன.

இருபக்கமும் துப்பாக்கி சமர்கள் ஓரளவு குறைகின்றன. இரா னுவத்தினர் துப்பாக்கி துட்டை நிகழ்த்தும் வேளைமட்டும் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றன.

தாக்குதலுக்கு தலைமைதாங்கி வந்திருந்த அண்ணர் தாக்குதல் பிரிவுகளுடன் தொடர்ஷப எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

சுடும் சூழலில் நின்றிருந்த மழுரன் பலத்த காயமுற்று விட்டான். அவன் அடைந்திருந்த காயத்தினால் ஏற்பட்ட வலியைத் தாங்கிக் கொள்ள முடியாது தவிக்கின்றான். இருபதும் நிரம்பாத அந்த சிறுசு துடிக்கின்றான். சாவை எதிர்நோக்கி கிடக்கின்றான். காலம் செய்த கோலம்தான்.

அழுகுரல்களும் வேதனைகளும் அவனைச் சூழ்ந்திருக்கும்போது அவனுல் எதைத்தான் செய்யமுடியும் பாவம்.

“அம்மா! அம்மா!.....” என்று தாயைப் பலமுறை அழைத் தான். கேட்குபா? அவன் தாய்க்கு.

அவனை வளர்த்துத்த அந்தத் தாய அவன் பீநாயால் வாழப் போதே நொந்து தவித்தாள்.

தனது கூந்தன் இறந்தான் என்ற செய்தி கேட்டால் துடித்திட மாட்டாதா! அந்தத் தாயினுள்ளம்.

இப்படித்தான் தமிழனத்தின் விதி அமைந்து கிடக்கின்றது. “அடுத்ததோர் சந்ததிக்கு நமது போராட்டம் கையவிக்கப்படக் கூடாது. நான் பட்ட வேதனை எனது சகோதரர்கள் படக்கூடாது” என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் மழுரன். இன்று எம்மை விட்டே பிரிந்து போகின்றான்.

அவன் நடந்து வந்த பாதையில் பதித்து வைத்த தடங்களில் மீண்டும் புதியதோர் உலகச் சமைப்புக்கான உதயம் எழுந்து வரும் என்ற நம்பிக்கை எழ்மில் அறவே இல்லை. அந்த இடத்தில் அவர்களுக்கு இருந்த அசையா உறுதி யார்க்குத்தான் வரும்.

சிறிது நேர இடைவெளி எடுத்திருந்த தாக்குதலனியினர் மீண்டும் தொடங்குகின்றார்கள்.

நெருங்கி முன்னேறுவதற்கு அவர்கள் இப்போது தயாராகி இருக்கின்றனர். முகானை நோக்கி சுடும் குழுவினர் பரா லையிற் செலுத்துகின்றனர். முகாம் தெளிவாக தெரிகின்றது. அந்த முகாமின் கூரைகள் சிதைவுற்றுக் கிடக்கின்றது.

அந்த இடபாடுகள் சிவந்த ஓளியில் சிற்ப வேலைப்பாடுகளைப் போல் தெரிகின்றன.

முகாமில் இராணுவத்தினர் அனேகமானாலும் மன்மூடைகளுக்கு அருகில் இருக்கின்றனர்.

வெடி மருந்துக்கலன்கள் கொழுத்தி எறிந்திருக்க வேண்டும். பலத்த வெடிசத்தும் தீயைக் கக்கிக் கொண்டு எழுகின்றது.

“மகே அம்மே” என்ற சத்தங்கள் எழுகின்றன.

இராணுவத்தினர் அச்சமடைந்து விடுகின்றனர்.

எம்மில் எரியும் விடுதலைத் தீயை அவர்கள் காண்கிறார்கள். அது அவர்களை சுட்டெட்டித்துக் கொண்டிருக்கின்றது.

இராணுவத்தினர் தோற்றுப் போகப் போகிறார்கள். கூவிக்காக யார் தான் உயிரைக் கொடுப்பார்கள்.

சுடும் குழுவினரின் ஒரு பகுதி தாக்குதலனியினருக்கு உதவியாக குதிக்க உள்ளது.

எதிரியின் தரப்பிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் பாயத் தொடங்குகின்றன. அவர்கள் களத்துக்கு வருவதற்கு கொடுக்கப்பட்ட கால இடைவெளி கைகொடுத்து விட்டது போலும். இராணுவத்தினர் எறிந்த கிறளைட்கள் முகாம் வெளியில் விழுந்து வெடிக்கின்றன.

அந்தக் கணங்களில் எமது தோழர்களில் சிலர் காயமுறுகின்றனர். உண்மையில் தாக்குதலின் கோரத்தை அப்போது தாங்கிக் கொள்ள முடியவில்லை. பல திசைகளிலும் குண்டுகள் சிதறுகின்றன. இராணுவத்தினருக்கு பயங்கரமாக கட்டளைகள் பிறந்து கொண்டிருக்கின்றன.

அந்த வேளை எமது விஷேச அதிரடிப்படை இயங்கத் தொடங்கிற்று ஸ.....ஸ.....சத்தத்தோடு கிறணிட் லோஞ்சரால் செலுத்தப்பட்ட கிறணிடகள் விழுந்து வெடிக் கின்றன. ரோக்கட்கள் முகாம் மைதானத்தால் மிதந்து சென்று மோதின.

கட்டடத்தின் ஒரு பகுதிச் சுவர் இடிந்து விழுகின்றது. “இனி அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. தொடர்ந்து தாக்குவோம்” என்ற உறுதி எடுக்கப்படுகின்றது.

அவர்கள் எம்மை நோக்கி பராலையிற் அடிக்கின்றனர் அந்த பராலையிற்றை நோக்கி வெள்ளையன் தனது குறியை வைத் தான். வெள்ளையனால் அதனைச்சுட்டு விழுத்த முடியும் அவனிடம் அந்த திறமை உண்டு. நான்கு ஐந்து றவைகள் அதனை நோக்கிச் செல்கின்றன.

படவேயில்லை. மீண்டும் தொடங்குகின்றன.

பராலையிற் சிதறி அணைந்தும் விடுகின்றது.

சுடும் குழுங்கு தாக்குதலணியாகின்றது. முகாமை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. கெனாடியும் தனபாலும் அதில் அடங்கியிருக்கின்றனர். வீறு கொண்ட புதிய தாக்குதல் ணியினர் களத்தில் மோதிக் கொண்டே முன்னேறுகிறார்கள். இராணுவத்தினர் எதிர் நோக்காத திசையால் தாக்குதல் தொடர்கின்றது. வெற்றி முழுக்கமிடுகின்ற தாக்குதலணியினர் இராணுவத்தினரை ஒட்ட ஒட்ட விரட்டி அடிக்கின்றனர். எனினும் இறுதிவரை எமக்கு எல். எம். ஜி. திலைகள் தான் சிரமத்தைக் கொடுத்தன. எதிரியின் தாக்குதலை நாம் முற்றுக தயார் கொள்ளுகின்றோம்.

சிறு சிறு காயங்கள் தானும் ஏற்படாதவர்கள் யாரும் இல்லை.

எதிரிகளோடு பலமாக பொருதிக் கொள்கின்றனர். தன பாலும் கெண்டியும். தனபாலனின் துப்பாக்கி சுடுவதை நிறுத்துகின்றது. சுடுதியாக கொக்கிங் காண்டிலை இழுத்து விடுகின்றன. வெடிக்காத ரவை வெளியே பாய்கின்றது. அடுத்த ரவை சுடுநிலைக்கு தயாராக ஏற்றப்பட்டு விட்டது. மீண்டும் சுடுவில்லை அழுத்தினான். தீயைக் கக்கிக் கொண்டு குண்டுகள் பாய்கின்றன. இராணுவத்தினர் இவர்கள் நின்ற திசை நோக்கி பொழுகின்றனர். இராணுவத்தினரை நோக்கி பராலீயிற் செலுத்தப்படுகின்றது. அந்தக் கணம் எமது வீரர்கள் ராணுவத்தினரைத் தெளிவாக கண்டு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்கின்றனர். அவர்களும் திரும்பித் தாக்கிய போது அருகருகாக இருந்த கெண்டியும் தனபாலும் காய முறுகின்றார்கள். “அம்மான் நான் சாகப் போறன்” என்னால் இயலவில்லை. என்றான் கெண்டி அவனது கண்கள் அழுகின்றன, அந்தத் தனபால் கெண்டியின் முகத்தைப் பார்த்துக் கொண்டு துடிக்கின்றன. தருணம் பார்த்து எதிரிமீது தாக்கிக் கொண்டிருந்த அந்த வீர வேங்கைகள் சாய்ந்து விட்டனர். சாவிலும் இணைந்து விடுகின்றனர். கண்ணேரால் களத்தில் கடத்த எழுதி விட்ட முன்னேரின் வழி நடந்து விடுகின்றனர்.

தமிழ்மே எனது தாகம் அதுவே எனது முசிகம் கூடா” என்றவர்கள் நிதமும் வாஸ்கிருஷ்ணர். எம் உள்ளங்களில்..... தமிழ்மீழ் நிர்மாள் த்தல அவர்கள் கொண்டிருந்த நேசனமும் இடைவிடாத உழைப்பும் மறந்துவிட முடியுமா?

அவர்களை எம் நெஞ்சங்களில் சுமந்து செல்கிறோம்.

கெண்டியின் அளவிதி வழியும் முகமும் புள்ளிரிப்பும் மறைந்து விடவில்லை, சாவிலும் அன்றே சிரிப்பு குடி கொள்டனரது.

தனபாலன் தமையன் தனது தமத்தீ மேல் கவத்திருந்த பாசம் அந்தத் தீண்யனின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் முடிவற்ற சோக

மும் விரக்தியும் இன்றும் தனபாலகை நினைவுக்கு கொணர் கின்றன

“நான் செத்துப் போய் விட்டாலும் என் அம்மாவுக்கு சொல்ல வேணும்” என்று கெருசிக் கேட்டுக் கொண்ட தனபால் இறந்து கிடக்கும்போதும் அவ்வாறு அவன் கேட்டவைகள் தான் காதில் ஒவிக்கின்றன.

அந்தக் கணங்களில் சைமன் எமது தோழர்களின் இழப்பைத் தாங்கிக் கொள்ளாது துடிக்கின்றன.

‘டேய் அவங்களைல்லாம் சாகிருங்களாடா’ என்று கத்திய வாரே சுடும் குழவை விட்டு தாக்கும் அணியினர் நின்ற இடம் நோக்கி ஒடுகின்றன. வெள்ளை அவனைத் தடுக்கின்றன.

“டேய் சைமா நில்லு மச்சான்”

வெள்ளையின் பிடி சைமனின் உதற்றலால் தளர்கின்றது,

‘சைமா சொல்வதைக் கேளாடா’ ஒருமித்து தோழர்கள் குரல் கொடுத்தார்கள்.

அந்த நேரத்தில் சைமலை யாராலும் கட்டுப்படுத்தப் படமுடிய வில்லை.

இராணுவத்தினரை நோக்கி வீராவேசமாக பாய்கின்றன.

அவனது துப்பாக்கி எதிரிகளை நோக்கி பயங்கரமாக இயங்குகின்றது, தனது தோழர்கள் களத்தில் சாவதைப் பார்க்கப் பொறுக்காத நிலையில் அவன் வெறிகொண்டெழுந்தான். நட்புக்கு அவன் கொடுத்த பரிசு யாராலும் எந்தக் காலத்திலும் மறக்க முடியாத ஒன்று.

அயன் - அவர்கள் படைத்து விட்ட தியாக வரலாறு.

சைமன் கொக்கிளாய் இராணுவ முகாமை நோக்கி சரமாரியாக குண்டுக்கோப் பொழுகின்றன. அந்தப் பொழுவு புதிய அத்தியாயத்தை போர்க்களத்தே சிருஷ்டிக்கிறது.

மார்பிலே குண்டேற்று விழுந்த சைமலை மன் மாதா தனது மடியில் அணைத்துக் கொண்டாள்.

தவன து வாழ்க்கை அவன் காதலித்த காற்று வெளியிடையில் சங்கமம் ஆகிறது.

நன்பர்களுடன் சதா சின்மியும் சிளத்தும் செய்த விளையாட்டுக் கள்தான் எத்தனை!..... ஒ! அந்த அருமையான தோழனை நாம் இழந்து விட்டோம்.

13

அந்த கொக்கிளாய் இராணுவ முகாமினர் எமது வீரத் தீர்கும் தயாச க்துக்கும் முன்னிற்க முடியாது புறமுதுகாட்டி ஒடுவிள்ளனர். எமது மக்களின் துயரம் நிறைந்த வாழ்வுக்கும் எமது பிரதேசங்களை ஆக்கிரமித்தலும் வழிசைமத்தவர்கள் அந்த ஜிடிபாடுகளுக்குன் சிக்கிக் கிடக்கின்றனர்.

வீருப்போடும், திமிரோடும் நிமிர்ந்து நின்ற கொக்கிளாய் இராணுவமுகாம் இடிந்து விழுந்து கிடக்கின்றது. முகாமின் வாசல் கள் ஓரமாக ஓரத்த ஆறு ஒடிக்கிடக்கின்றது.

இப்பெரிய இராணுவ நிலை மீது முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆதுவே. இத்தாக்குதலில் எமக்கு ஏற்பட்டிருந்த வெற்றி. தமிழீழ மலர்களை மேலும் உறுதி செய்கின்றது. முழுமையாக சேதமடைந்த இராணுவ முகாமின் அழிவுகளை கண்டே எமது மனங்கள் ஓரளவு திருப்தி செய்தன.

எத்தனையோ தோழர்களை இழந்துவிட்ட நாம் எப்படி வெற்றி மழங்கிட முடியும்.



பிரபாகரன் (ஜெகன்)

26- 01- 1963

உப்புவெளி

14

சொந்தங்கள், சுகம்பேசம் உறவுகளைத் தாண்டி முழு ஸைமிக்க இனத்தின விடிலிற்காக வாழ்ந்து காட்டி விட்டார்கள்

வரலாறு அவர்களை நிலைவு கூறும். இனி அவர்களுக்கு எந்தச் சோர்வும் இல்லை. பெருக்கெடுத்தோடிய குருதியாறு தமிழ்ம் மலர் வுக்கு உரமிட்டது. இத்தீயாகிளின் தியாகங்களைப் பேசி முடிவுமா?

அவர்களுக்கு இப்போ எம்மால் எதைத்தான் செய்ய முடியும். எந்த இனத்துக்காக சுதந்திர வாழ்வுக்காகப் போராடி ஞர்களோ? அந்த மக்களின் சுதந்திரம் மன்னில் வேருன் ரும் போதும் அவர்கள் சாந்தி எய்துவார்கள்.

ஓ! எம் தோழர்களே எம்போடு சுக துக்கங்களில் கலந்து கொண்டு வரிக்கப்பட்ட இலட்சியத்துக்காக நீங்கள் வாழ்ந்தீர்கள் போராடும் தமிழ்ம் விடுதலைப் புலிகளின் போர் மரபுக்கேற்ப எதிரியின் கையில் அகப்படாது உயிரி துறக்கும் சிறந்த போர்க்குணம் படைத்தீர்கள். இன வெறி பிடித்த சிங்கள இராஜுவத்தினர் முகாமை முற்றுகை யிட்டு அழித்தொழித்த வீர வரலாற்றைக் கிருஸ்டித்து விட்டார்கள். வீரமும் தியாகமும் நிறைந்த வரலாற்றுச் சிற்பிகளான உங்கள் இலட்சியச் சாலைக் கண்டு முழு உலகமுமே தலை வணங்குகிறது. மலரப் போகும் தமிழ்முத் திற்கு உங்கள் பணி மகத்தானது.

புனிதம் நிறைந்தது.....

களத்தில் இறந்து கிடக்கின்ற எம் தோழர்கள் பிது காற்று மண் தூவுகின்றது. நிமால் காதலித்த சிட்டு அங்குமிகு மாக சுத்தி சுத்திக் கத்திற்று முகம் சிவந்த குரியன் தன் கிரணங்களால் இறந்து கிடந்த தோழர்களின் மேனி தொட்டான்.


15

வெற்றிகரமாக தாக்குதலை முடித்துக் கொண்டு காயப்பட்ட தோழர்களை தூக்கிச் செல்லத் தயாராகின்ற அரி. எமது தோழர்களில் காந்தரூபனையும் இழந்து விட்டிருப்பது அப்போதுதான் தெரிய வந்தது. அந்த தோழனின் தலையில் குண்டு பாய்ந்திருந்தது. யார் இனங்களின்டுகொள்ள எமக்கு கஸ்டமாக இருந்தது. முகம் சிதறிக் கிடந்தது. உருக்குலைந்த அவனது நிலையை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. வழி நீட்டிம் வந்த தோழர்களை ஷ்ட்ரூச் செல்லத் தவித்த மனத்தோடு காயமாடந்த தோழர்களை தோளில் தூக்கிக் கொண்டு பாதுகாப்பான ஓரிடத்தை அடைய வேண்டியிருந்தது.

முதல் நாள் தென்னந்தோப்பில் குடித்த இளநீர்களோடும் சுலவத்த புளியங்காய்களோடும் தாக்குதலிராத்தினம் கழிந்தது தண்ணீர் தாகத்தால் எல்லோரும் அவதியுற்ற ஏன். காயப்பட்டவர்களுக்கு ஏற்றட்டு இருந்த நீர்த் தாகத் தால் அவர்கள் மேலும் களைத்துப் போயிருக்கின்றனர். அவர்களின் உடலில் குருதிக் கறைகள் படிந்து கிடக்கின் றது. அவர்கள் அடைந்திருந்த வலியையும் வேதனையையும் தூஞ்காது துடிக்கின்றனர். சிறுச் சிறு அசைவின் போதும் அவர்கள் முனங்கள் கறுத்துக் கிடக்கின்றன. கணகள் நினைவற்றுக் கிடக்கின்றன.

“இவி நாம் ஏன் இருந்து என்று கூட நினைத்தார்கள்”

தம்மூச் சுமந்து தோழர்கள் படும் கஸ்டம் அவர்களுக்கு பறுதல்விரைவில்லை. சிறிது தூர் நகர் விள்ள பின்காட்டின் காத்தடிகளை முறிந்து ஸ்ரெச்சர் தயாரிக்கின்றார். ஸ்ரெச் சீல் காயப்பட்டவர்களை கிடைக்கித் தூக்கிச் செல்கின்றனர்.



ஜெயந்தன் (நிமாஸ்)

வயது - 18

தும்பளை

ஹவிலெஹாப்ரர்கள் ஜந்து மணியளவிலேயே முகாமை அண்டிய அயலில் சுற்றிக் கொண்டிருக்கின்றது. நாம் முகாமில் இருந்து புறப்பட்டு சிறிது நகரிலின் பின் பேரிரச் சலீஸ் எழுப்பிக் கொண்டு வருகின்றன. பெரு வெளியொன்றைக் கடக்க வேண்டியிருக்கின்றது. பரந்த வெளியூடாக நாம் செல்வதைக் கண்டு கொள்கின்றனர். துப்பாக்கி சூடுகள் எம்மை நோக்கி வருகின்றனர். அதிஸ்டவசமாக எம் மீது குண்டுகள் ஏதும் தாக்கவில்லை.

ஓசார்வையும் மறந்துஅப்பகுதியைக் கடக்கலூடியும்விழுந்தும் சென்றோய். வேகமாக ஒட்டமுடியாது கால்கள் பின்னுகின்றன, அவர்களின் அத்தாக் குதலை முறியடிக்க எமது தோழர்கள் முயற்சி எடுக்கின்றார்கள்- ஜீ 3 ஏ 3 எம் 16 போன்ற துப்பக்கிகளில் சூடுகள் ஹவிலெஹாப்ரரத் துரத்திச் செல்கின்றன. சிறிது உயர்வு தும் பணி துமாக இருக்கின்றனர், இயந்திரச்சத்தம் காலை மேலும் செவிடு படுத்துகின்றன.

வெளியைக் கடந்து செல்ல பலத்த சிரமம் உறுகிறார்கள் தாக்குதலை முடித்து விட்டு அணைவரையும் பாதுகாத்து செல்வதே மிகப் பெரிய செயலாக இருக்கின்றது,

எதிரி எம்மை எப் போதுக் அழிப்பதற்காக தயார் நிலையில் இருக்கின்றார்கள், அவன் பல தந்திரோபாபாயங்களைப் பயன் படுத்தி எம்மை வலிய சாஸ்ன-க்கு விழுத்து எம்மை அவன் கூபொறி யில் அகப்பட வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்கின்றார்கள். ஹவிலெஹாப்ரரில் ரோந்து செவ்து சுட்டுக்கொள்ளதன் மூலம் எமது விரைவைக் கட்டுப்படுத்தி அப்பகுதி கையச்சுற்றி வளைத்து எம்மைப் பிடித்து விடலாம் என்ற எண்ணேற அவர்களிடம் இருக்கின்றது.

இப்போது நாம் காட்டை அடைகின்றோம். அங் காட்டின் கிளைகள் தலைசால் ஹவிலெஹாப்ரர் மிக நெரங்குகின்றது. இந்த வேளை ஒரு தேர்மூனின் ஜீ 3 ஏ 3 ஆயுதம் பயங்கரமாக இயங்குகின்றது. அவர்களில் துப்பாக்கி சூடுகள்

மரங்களையும் செடிகளையும் உரசிச் செல்லுதலே, தெறவிகொப்ரர் சுற்றிச் சுற்றி தலைகுத்தி கீழே வழுவதும் மேலே போவதுமாக இருக்கின்றது. முசுகுமை அண்மித்து ஹெலிகொப்ரர் ஒன்று தலை இறையகுவதும், ஒரிரு நிமிட தாமதம் கூட இன்றி எழுந்த திருக்கோணமலை நோக்கிச் செல்வதும் வருவதுமாக இருக்கின்றது. நாம் அந்த சிறுகாட்டைக்கடப்பதற்கு இடையிலேயே பலதடவை வந்து போவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. காயப்பட்டும் பயத்தில் காடுகளில் ஓழித்தும் இருந்த உராணுங்கள் பாய்களை எடுத்துச் செல்லு கொண்டிருந்ததாகவே பின்னர் நாம் அறிந்தோம்.

உருமறைப்புச் செய்யப்பட்ட ஹெலிகொப்ரர் ஒன்றும் கடல் விமானம் ஒன்றும் ஏரந்தின் உச்சிகளை உராசிச் செல்லின்றன. அந்தக் காடு எம்மைப் பாதுகாக்கின்றது. பலத்த குஷ்டுத் தாக்குதலை அது தான் ஏற்றது. அதன் திருமரக்கிளைகள் ஒடிந்து விழுகிறான. அவ்வாறுவே நிகழ்வு எம்பு ஏற்பட்டிருக்குமாயின்..... நாம் அவைந்திருந்த உருமறைப்பு ஆடை யெருமளவு அழுக்கை ஏற்றிருக்கின்றன.

எத்தனையோ சிறு சிறு துங்ப நிகழ்வுகள் எம்மை ஆட்கொள்கின்றன. இவற்றை யெல்லாம் பொருட்படுத்த யாருக்கு அங்கு நேரமிடுக்கின்றது. தளத்தை அடைந்து விட்டால் நல்ல குளிப்பு குளித்து புத்தாடை அனித்து நிபமதியாக தாங்க வேண்டும் என்ற ஆசை அந்த ஹெலிகளில் எழுகிறன.

ஏல்லோருமே வாடியிருக்கின்றனர். இன்மைகள் செறிதக் கிடக்கின்றனவா என்ற ஜூம் எழுந்தது. சளைக்காத உள்ளத் தொடு அவர்கள் மீண்டும் சீன்டும் புதிய மிகுக்கோடு நாளையும் நடைபோடுவார்கள். துங்பம் அவர்களை பெரிதம் காட்டவில்லை. ஆனால் அவர்களின் டட்ட ல்கள் வாடிப்போயிக்கின்றன.

மரங்களில் இருந்து நீர்த்துளிகள் சிற்றிக் கொண்டிருந்தன. மரங்கள் மோனத்தவம் செய்து கொண்டிருக்கின்றன. அரி யனும் பெருமளவு வெப்பம் தணிந்திருந்தால். பறவைகளில் கீழ்ம் முகாரி வாசித்ததுபோல் இருக்கின்றது. இயற்கையே முகாரி மீட்டிக் கொண்டிருக்கின்றது. தனது கழந்தைகளின் இழப்பை அது தாங்கமுடியாது தவித்ததா?...

ஹெவிஹோப்ரர் வேதா ஸிஂ ற கிசை நோக்கிச் சுடுகின்றது. வேதாவை அவதானமாக காப்பாற்றிக் கொள்கின்றனர்.

“பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்” என்பது சரியாகத்தான் இருக்கின்றது வளைத்துக் கட்டியிருந்த மரத்தடியோன்று பலமாக தாக்கி விடுகிறது அந்தத் தோழனை; காட்டு வலங்குகளுக்காக யாரோ பொறிவைத் திருக்கின்றனர். அந்த பொறித் தடிதான் அடித்து விடுகின்றது. தாங்கமுடியாது வியினைப் பற்றிக் கொள்கின்றது. ஆ!..... என்று நெஞ்சை பிடித்தவாறு கீழே இருக்கின்றான் கணக்களில் கண்ணீர் பணிக்கின்றது. அவனை நோக்கிய மன்கள் அனுதாபிக்கின்றன.....

ஹெவிஹோப்ரரின் தொடர்ச்சியான தாக்குதலில் இருந்து மீள்வதற்காக காயப்பட்டவர்களை மறைவாக பற்றைப் பகுதிகளுள் வளர்த்தி விட்டு தோழர்கள் மறைந்து கொள்கின்றனர்.

அந்தக் கணமே! கோரம்..... கோரம்.....

அந்தோ! மார்பில் குண்டு பாய்கின்றது. தாங்க முடியாத வேதனையால் வேதா துடிகின்றான்.

ஏற்கனவே கால்களை பறி கொடுத்திருந்தவளை; இப்போது அனுநது மக்களை நேசித்த இதயத்தையும்வாடு கிடைத்த விட்டனர் படிபாவினர்!

களத்தில் ராஜுவத்தினரை தாக்கடா சுட்டா என்று வார்த்தைகளைப் பொழிந்தவன் வாய் திறக்கவேயில்லை. சிறு யுனகல் நிறைந்த ஒசைகள் நோவுற்றுப் பிரசவமாயின. தாக்கெட்டு வேதனீ தாங்க முடியாது கழுத் தல் கட்டித் காத்திருந்த வெள்ளை நறப் போத்தல் அவன் கண்களில் பட்டதோ? என்னவோ? இடதுகரம் எடுத்துக் கொடுக்க உணவை உட்கொள்வது போல் உண்டு விடுகின்றன, தோழர்கள் பாய்ந்து சல்லின்றனர். தடுக்கு நிறுத்தி விட முடியாத ஏமாற்றம் சூழ தலைகுனிந்து நிலம் நோக்கி நிற்கின்றனர்.

“வேதா என்ன இது”..... அந்த ஒரு தோழனின் அழுகையோடு பிறந்தது.

இரு டி மண்ணில் மணம் பரப்பி எல்லோரும் மகிழ்வுற சிறிது நேரம் சிரித்து விட்டு, மீண்டும் மண்ணில் உதிர்கிறது. அதன் முகம் நீலம் காய்க்கின்றது. அவன் கண்கள் ஓடிச்சொருகுகின்றன, தாக்குதல் முடித்து வீடு செல்ல விருட்டியவன் விடுதலையை அடைந்து விட்டான்.

காயப்பட்டவாகள் பல தடவை குப்பி அடிக்க எத்தனித்தனர்,

“அமான் எங்களை நீங்கள் கொண்டு செல்வதனால் உங்களையும் இழந்து விடும் பேரபாயம் உண்டு,,, என்று கருத்துப்பட ஒரு தோழன் சொன்னது நினைவில் வந்தது, பல மைல்களுக்கு நடந்து செல்ல வேண்டிய தூர்ப்பாக்கிய நிலை நேரலாம் எமது இரகசிய பாதைகளை அவர்கள் அறிவதற்கு நிறைய சந்தர்ப்பங்களுண்டு, தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக இநப்பதனால், அவ்வாறு குதினார்கள்.

“குலைவெறாப்ரர் எம்போடு பொருத்தம் வேணை குனி மறுதாக குதல் நாம் தொடுப்பதில்லை என என்னினேம்”, அதற்கான கட்டளையையும் அண்ணர் பிறப்பித்திருந்தார், அவர்களின் பலம் வாய்ந்த இராணுவ முகாம் ஒன்றை முறிருக்கயிட்டு

அழித்து விட்ட சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை தொடர்ச்சியாக சாவுக்கு சவால் செய்துவிட்டு அரை அடி தூர் நகர் வைக்கூட மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது ஹெலிஹோப்ரர் முதலில் கூறியது போன்று ஒரு பெரியதந்திரா நடவடிக்கையைக் கையாண்டது, காட்டில் சுலதிக்கும் எமது இரகசியப் பாதைகள் தோறும் இராணுவம் முற்று கை செய்கின்றது என்பதை அவர்களின் நடமாட்டத்தை வைத்தே தெரிந்து கொள்கின்றோம்.

‘நசசப் பீமுந்தது,, என்று ஒரு தோழன் தலையில் அடித்துக் கொண்டான்.

‘ற்கரரிலும் போக முடியாது, என்று அவன் கருதி விட்டிருந்தான், ‘வேதாவையும் இழந்து விட்டோம் காத்கா...’ இல்லை..... மாமா தான் இருக்கின்றான். எனப்பேசிக் கொள்கின்றனர். ட்ரக்ரர்களை ஒட்டி இனியாருண்டு? இனிக் என்ன செய்வோம்?

ஹெலிஹோப்ரரின் ரோந்து நடவடிக்கை மேசமானதாக இருந்தது; இதனால் எமது உதாழர்களில் சிலர் வழி மாறியும் சென்றிருந்தனர்.

‘ஒரு தோழன் மாமா என்கே’, என்றார்.

அந்தவரிசையில் மாமாவைக் காணவில்லை ‘பாதை மாறியவர் களில் அவனும் இருக்கலாம்; என ஊகம் தெரிவிக்கின்றனர் நேரமும் காலை பன்னிரண்டுக்கு மேலாகியிருந்தது, காலை ஆகாரமோ மதிய உணவோ ஏதும் இதுவன இல்லை.

கொக்கிளாய் கிராமத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறோம்’ எனி எமது பாதைகளால் சென்வது முட்டாள் தனமானது எனவே காட்டுடோக புது வழி சமைக்கின்றோம். ஒரு தோழன், மகான் தனக்கருகில் இருந்தாகவும் அவளை நாம் இழந்து விட்டோம்; என்று பின்னரே நாமறிகின்றோம். அவன் தனக்கருகில் இருந்து சிடந்த தோழர்களின் துப்பாக்

கிக்கொ எடுத்து எதிரியோடு கோபா வேசமாக மோதினு ஹம் அவன்து றவைகள் முடிந்த நிலையில் தான் அவன் அவ்வாறு மேற் கொண்டாள் என்றும் அந்த வீரன் சொல்லி கொண்டான் இரா னுவத்தினரைப்பலமாக தூயித்தானும் மகாஜை இறந்து விட்டமை மனதில் மேலும் கவலையைக் கொடுக்கிறது. தாங்கமுடியாத சோக உணர்வுகள் நெஞ்சில் மிதந்து கொண் டிருக்கின்றன. தோழர்கள் வழி நீட்டும் அதிக தடவைகள் இருந்துஆறுவதும் எழுவதுமாக வந்தனர்.

எல்லோரும் ட்ரக்ரர் விட்டிருந்த இடத்தை அண்மிக்கின்றனர். அங்கே இரானுவ உடையில் சிலர் நிற்பதைக் கண்டு எமது தோழர்கள் மறைந்து கொள்கின்றனர்.

அவர்கள் யார் இரானுவத்தினரா?

ஆம் அப்படியாகத் தானிருக்க வேண்டும். என நினைத்தார் கள் ட்ரக்ரர் களை பாதுகாப்பாக விட்டுச் செல்ல முடியவில்லை. என நினைத்தவாறு நடந்து கொள்ள தீர்மானிக்கின்றனர். அந்தக் கணங்களில் அவர்கள் எப்பை அழைத்தார்கள் என்ன.....? எங்கள் மொழியில் பேசுகிறார்களே! கேட்க இனிமையாக இநக்கின்றது, எனினும் சிறிது ஜியம் ஏழுந்து தணிந்து விடுகிறது. அவர்கள் எமது வீரர்கள்தான் நாயாற் றுப் பாலத்தின் இரானுவத்தினரை தாக்கி விட்டு வந்திருந்தனர் அவர்கள்.

"இரானுவ முகாம் தாக்குதலின் போது மஹீத்தீவு இரானுவ முகாமில் இருந்து கிடைக்க இருக்கும் உதவியை தடைசெய்வதற்காக நாயாற்றுப் பாலத்தில் கண்ணி வெடி களை நிலைப்படுத்திக் கொண்டு தயார் நிலையில்ருந்தே தாம். நாம் எதிர்பார்த்த சங்கள் இரானுவத்தினர் அவ்விடதி திற்கு வந்தனர். இந்தவேளை எமறு கண்ணி வெடி சரியாக வாகனத்தின் தூயந்திரப் பகுதியைத் தவிர்த்து இரானுவது தினர் கூட்டமாக இருந்த பகுதி அண்மிக்க வெடித்துக் கிடியது. ஏனைய வாகனங்களில் இருந்து குறித்த சில

இராணுவ வீரர்களை எமது தேசமூர்கள் சுட்டுக் கொண்ற னர். அவர்களின் பலமதிகமாக இருந்தது.

அவர்களுக்கான சாவை எந்த மரங்களில் மறைந்திருந்து நிர்ணயிக்கிறோம் என்பதைக் கண்டு கொள்ள, அவர்களால் முடியவில்லை. ஒரு சிலர் அவ்விடங்களிலே பாதுகாப்பை எடுத்துக் கொண்டனர்:

கொக்கினாய் இராணுவ முகாமுக்கு உதவிபுரிய வந்தவர் களுக்கு உதவிசெய்ய இள்ளுமோர் குழுவை வரவழைக்க வேண்டிய நிலை, அவர்களுக்கு ஏற்பட்டது: இதனால் அதி தாக்குதலை முழுமைப்படுத்த முடியவில்லை. இராணுவத்தி னரில் அதிகமானார் காட்டைச் சுற்றிவர நிலைகளை எடுக்கத் தியாரானினர். இதனைக் கண்டு சொன்ட நாம் தொடர்ந்து மோதிக் கொள்வதை நிறுத்திக் கொண்டு வெற்றிகரமாக பின்வாங்கிறோம்.

சல சலத்துக் கேட்ட திசைகள் தோறும் இராணுவத்தி னர் குண்டுகளால் பொழுந்தனர்.

அதிஷ்டவசமாக நாம் தப்பித்தோம். கண்டுகள் எம்மைத் தாக்காதவாறு குனிந்து கொண்டு ஒடினேமீ'' என்ற தமது தாக்குதல் பற்றி அத்தாக்குதலுக்கு திலைமை தாங்கிய வீரர் அண்ணனுக்கு சொல்லிக் கொண்டிருந்தான். அண்ணன் அவர்களிடமே காய்யபட்ட வர்களை கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஓப்படைத்தார். செவ்வனே அப்பணியை செய்து முடிக்கும் வல்லமை அவர்களிடம் இருந்தது... அந்த வீரர்கள் அப்பணியை செய்து முடிப்பதாக உறுதி பகன்றூர்கள். அவர்கள் சுருக்கமான பாதை ஒன்றை தேர்ந்து அவ்வழியால் நகர்வதாக தீர்மானிக்கின்றனர்.

இந்நிலையில் குழுக்கள் இரண்டாகப் பிரிந்து நகர வேண்டிய நிலை ஏற்பட்டது. அண்ணர் தலைமையிலான குழுக்கள் கடினமான பாதைகளால் நகரவேண்டி இருக்கின்றது; அண்வரும் ஒன்றாக நகர்வது ஆபத்தைக் கொடுப்பது

பதாகவே தெரிந்தது. இந்த நிலையில் தான் அவர்கள் பிரிந்து கொண்டு நகரத் தொடருகினர்.

காயமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு மறி கூட கொடுக்கப்பட்டிருந்தன. காயங்களில் மருந்து திட்டு கட்டப்பட்டிருந்தது. ஒரு தோழனின் காலில் பாய்ந்திருந்த குன்று எலும்பை சிறிது தேய்த்துக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அதனால் அவன் பெரிதும் அவதியுறுகின்றான். சுண்டிச் சுண்டி இயுப்பது போன்ற வலி அவனுக்கு ஏற்பட்டு திருக்கின்றது.

பல தடவைகள் அவன் “அம்மான் என்னால் ஏலாதிருக்கு” என்று கூறியமுதான். சிலவேளை அவனது காயத்தில் ஒழைக் கொப்புகள் உராசிய போது பற்களை நறுமி கண்களை மூடிக் கொண்டு ஆ!..... ஆம்மா என்கின்றன.

“அம்மான் எனக்கு என்ன நடந்தது” எனக் கேட்டு பிதற்றவும் செய்கின்றன.

காயமடைந்திருந்த ஓன்பது தோழர்களையும் கொண்டு சேர்க்கும் பண்யே எமக்கு அப்போது பாரிய வேலையாக இருந்தது.

ஆழுகையும் வேதனையும் நிறைந்த அவர்கள் முகங்கள், அவர்களில் சிலர் சுயநினைவு அற்றிருந்தனர்.

“தன்னீர் தன்னீர்” என்று அடிக்கடி ஒரு தோழன் கேட்டுக் கொண்டாள். தன்னீர் தாகத்தால் எல்லோரும் துடித்துப் போயினர். அவனின் தொடர்ச்சியான கதறல் எம்மால சகித்துக் கொள்ள முடியவில்லை.

காட்டைக் கடந்து சென்று கடற்கரையை அண்மிதிருந்தனர். தோழர்களை கொண்டு செல்வதற்கு படகு ஒழுங்க செய்வதற்காக தோழர்கள் சிலர் சென்றிருக்கின்றார்கள். கரையில் ஒருசில சூடில்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த சூடில்களில் வசமூம் மக்கள் எம்மைக் கண்ட

தும் பயந்து கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு எம்மை இனம் காட்ட வேண்டிய நிலை இருக்கின்றது. மத்திய வயதை உடைய ஒரவர் எம்மோடு மிகவும் அஸ்பாசு பேசினார்,

“உங்களுக்கு எந்த உதவியையும் என்னால் முடிந்த வரை செய்து தருகின்றேன்” என்று அந்த மனிதர் சொன்னார். காயமுற்றிருந்த எமது தோழர்களை மலை நிறைந்து கிடந்த இடத்தில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் தயாரித்துக் கூடிருந்த தேநிரை எல்லோரும் அருந்துகிறதே ரேம். அவர்களிடம் “படகு ஒன்று தந்து உதவுமாறு கூறினாலும்,” எமது காயமடைந்த தோழர்களை கொண்டு சேர்க்க அது பெற்றும் உதவியாக இருக்கும்” என்றும் அவர்களுக்கு கூறினாலும். அவர்கள் பெருமன் தோடு உதவ முன்வந்தார்கள்.

கரையில் தரித்திருந்த படகை எடுத்துக் கடதலுள் இறக்கி வரேப். ஒரு அடி உயர் அளவில் கடலில் நீர் இருந்தது. அதனால் படகை இழுத்துச் செல்ல வேண்டியிருக்கின்றது. படகு மிதக்கவில்லை. படகுள் சாக்குகளை விரித்து மெத்தை போன்று செய்திருந்தோம். அதன் மேல் காயப்பட்டவர்களை கிடத்தி படகை இழுத்துச் செல்கின்றோப். இடுப்பு வரை சேற்றுள் புதைந்து விட்டிருக்கின்றோம். எனினும் சேற்றுக்குள்ளால் படகை இழுத்து சென்று கொண்டிருக்கின்றோம்.

ஒரு மைல்கள் வரை அப்பிரதேசம் நீண்டு கிடக்கின்றது. அப்பிரதேச எங்கெலைக் கடற்று செல்ல எமது தோழர்கள் பெற்றும் கண்டமடைகின்றனர். அதிக நேரங்களின் பின் பிரதான காலத ஒன்றை அண்மித்து எல்லோரும் கரை சேர்கின்றோம், அந்தப் பாகதைபைக் கண்டதும் எல்லோரும் சந்தோஷம் அடைந்தோம். குனால் சந்தோஷம் நீடிக்கவில்லை, அப்பாகதக்ஞாடாக எந்த வாகனங்களும்

போக்குவரத்திலீடுபடவில்லை, இந்த நிலையில் நாட்டு ஒரு கிராமத்தை அண்மிக்கின்றோம். அக்கிராமம் வெறிச் சோடிக் கிடக்கின்றது. வீதிகளில் ஒரிரு மனிதர்கள் துயரம் சமந்து செல்கின்றனர். எங்கும் ஒரே வெறுமை காய்த்துக் கிடக்கின்றது. அங்கு பழகிய ஒரு சில முகங்களைக் கண்டோம். அவர்கள் எங்களுக்கு நன்கு தெரிந்தவர்களாகி இருக்கின்றனர். அவர்களிடம் எமது நிலையை எடுத்துக் கூறுகின்றோம்.

அவர்களும் எம்மோடு எமது கஸ்டங்களையும் அனுபவிக்கின்றனர். எமது தோழர்களை அவர்களும் தூக்கி வருகின்றனர்.

மாட்டுவண்டி ஒன்றின் மூலம் கை, கால்களில் முறிவுற்றி ருந்த தோழர்களை ஈடுத்துக் கொட்டுகின்றோம். இவ்வாறு எமது பயணம் நடந்து கொண்டிருக்கின்றது. அன்று இரவு பூராவும் நடந்து கொண்டிருக்கின்றது. மறுநாள் விடியற்காலை எமது தலைத்தை சென்றடைவோம் என எண்ணியிருந்தோம். தோழர்களின் காயங்களில் இருந்து மனம் கிளம்பியிருக்கின்றது. காயங்களை துப்பரவு செய்யும் மருந்தும் தீர்ந்திருந்தது. அஞ்சிமாக எதையும் நாம் எடுத்துக் கொல்வில்லை. அவையே எமக்கு பெரும் சுமையாக மாறி விடாதல்லவா.....

எம்மோடு வந்திருந்த கிராமத்தவர்கள் ரவியைப் பற்றி எம்மிடம் விசாரித்தார்கள்.

“‘ரவி எங்கே’” என்ற அவர்களது கேள்விக்கு பதில்சொல்ல சங்கடமாயிருக்கின்றது. அங்கு வந்தவர்களிற் சிலச் ரவியின் நெருங்கிய உறவினர்களாக இருக்கின்றனர். அவர்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? இந்த நிலையிலும் அவனது வீரமரணத்தை அவர்களுக்காகவே வாழ்ந்து போய்விட்ட அவனது வாழ்க்கையை எப்படி மறைப்பது. அவனைப்பற்றி சொல்லத் தொடங்கிய போதே அவர்கள் கண்டன் நிறைந்து

விட்டன. அழுத கண்ணீர் வீரததோடு மார்பில் உருண்டு மண்ணில் சிதறின. ரவி கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலில் வீராவேசமாக எதிரியோடு பொருதியதையும் அவன் இராணுவத்தினரை எதிர்கொள்ளும்போது அவன் நடந்துகொண்ட விதங்கள் பற்றிப் பேசிக்கொண்டு நடைப் பயணம் சென்று கொண்டிருக்கின்றது.

அந்தக் கிராமத்தவர்களில் ஒருவர் “தான் ரவியை சந் திப்பதற்கு வந்த தாகவும் அன்றைய தினம் அவர் தாக்குதலுக்குச் சென்று பட்டிருந்ததாகவும் பின்னர் தான் அறிந்து கொண்டேன். ஐயோ! கண்டசி நோத்தில்கூடன்னால் காண முடியவில்லை,, என்று பெரிதும் கவலையோடு கூறிக் கொண்டனர். இந்த நேரத்தில் அவர்களுடன் ரவி பங்கு கொண்ட தாக்குதல்களை பற்றி பேசிக் கொண்டு வந்தோம்.

சிங்களவர் மயமாக்கப்பட்டிருந்த புல்மோட்டைப் பருதி அங்கு எமது மக்களின் பாரம் பரியமான பிரதேசங்களை ஆயுதம் தரித்த சிங்களக் காடையர்கள் அபகரித்திருந்தனர். அந்த இடத்தில் முப்பத்தி நான்கு பேரைப் பலி கொண்ட தாக்குதலில் இவர்கள் பங்கு கொண்டனர். வெடிமருந்து அடையப்பட்ட கலங்களையும் ரூக்கட்லோஞ் சருக்கான ஏவுகளையும் காட்டின் ஊடாக அதிக தூரம் நடந்த எடுத்துச்சொல்கின்றனர். வெடி மருந்துக்கலனில் இருந்து கிளம்பும் மணம் தொடர்ச்சியாக ஓரிரு நாட்களுக்காயினும் தலைவளியையும் மூட்டுக்களில் பாரிய வளியையும் ஏற்படுத்தும் அதனைக்கூட்டபொருட்படுத்தரது காவிச் சென்று தாக்குதலை மேற் கொள்கின்றனர். இரண்டு ட்ரக்குகளில் சிங்கள ராணுவத்தினர் இவர்கள் காத்திருந்த இடங்களை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தனர். கண்ணி வெடி வைக்கப்பட்டிருந்த இடத்தைக் கடக்க முயன்றதும். ட்ரக்குகளை மண்டலத்தோடு சிதறிப்பறந்தது.

அதற்குள் பத்தொண்பதுக்கு குறையாது இருந்த இராணுவத்தினர் உடல்கள் சிதைந்த நிலையில் மரணத்தைத் தழுவினர். பின்னுக்கு வந்திருந்த ட்ரக்கை நோக்கி ரூக்கட

கன் மோதி வெடித்தன அதற்குக் கடுதியாக பாய்ந்து ஹாண்ட் இராணுவத்தினர் குறித்த பிரதேசத்தை நோக்கி நின்றனர். அவர்களின் பழைய தாக்குதலை தனியனுக நின்று 'ஜங்கரி' எஃகு கொள்கிறார்.


மாமாவின் கைக்குண்டுகள் அவன் குறித்த இடங்களில் விழுந்து வெடிக்கின்றன: ஏவுகளை லோட்பண்ணிக் கொண்டு சிருந்த தனபால் அங்கு கிடந்த ஆயுதங்களை எடுக்க ஒடினான். அவன் இழுத்துக் கட்டிப்படுத்த மாமா பலத்த சிரமம் உற்றுச் சிறந்த தாக்குதல் வீரனும் அஞ்சா நெஞ்சம் படைத்த. அவனின் செய்கை எம்மால மறக்க முடியவால்கியே.....

இவ்வாறு அவர்களுக்கு இடையில் நடந்த சம்பவத்தின் போது ஜங்கரியின் கோரமான தூக்குதலை எதிர் கொள்ள முடியாது சிறந்த ஒடிச் சுட்டுக் கொள்கின்றனர். இந்த நோத்தில் எதிரியிடமிருந்து பாய்ந்து வந்த குண்டு கடாபி யைக்காயப்படுத்துகின்றது.

காயப்பட்ட தோழனைக் காப்பாற்றுவதற்காக படுக்கை நிலையில் இருந்து தாக்குதலை மீற்ற கொண்டவன் எழுந்து அவனுத் தூக்கிக் கொண்டு செல்ல முயல்கின்றன. அவர்களின் தாக்குகள் சடாபியை நோக்கிக் கொண்டிருந்த பேவனை ரவி தனது ஸாரபிளின் நிலைய தொடர்ச்சிபாக தாக்குதலை தயாராக்குகிறான். ஐங்கரன் மார்பில் குண்டு பாய்கிறது. அந்த வீரன் தனது நன்பனை அணைத்தவரே மண்ணில் சாய்கின்றான்.

ஹெவிலெஹப்ரர் இயங்கும் அத்தக் பலமாக கேட்டுக்கொண்டிருக்கின்றது, எமது வீரர்கள் நின்ற இடம் நோக்கித் தாழ்வாய் பறந்து சுட்டத் தெரடங்கிறது.

அதனை நோக்கி தோழர்கள் சுட்டபோது குண்டுகள் வழுஷச் சென்றான. அந்த வெளியையக் கடக்கும்வரை பலத்த கஸ்டத்தை எதிர்நோக்கினர். சிறிது தூரம் ஓரிவதும் சுடுவதுமாக நகரத் தொடங்கினர். அங்கு அவர்கள் நின்று



தர்மராசா (ரவி)

செப்மைல்

02 - 11 - 1961

சபர் புரிவதற்கு எந்தவிதமான நிலைகளும் எடுக்க முடிய வில்லை. அதிக நேரம் தாமதிப்பதால் முகாமில் இருந்து இராணுவத்தினரின் முற்றுகையையும் எதிர்கொள்ள வேண்டி வரும் இந்த நிலையில் அண்தது வீரர்களும் பாதுகாப் பாக திரும்புவதே சரியானதாகத் தெரிந்தது. இதனால் இவர்கள் ஷஷிஷெஷப்தரின் தாக்குதலை, முறியடித்துக் கொண்டு தளத்தை வந்தடைகின்றனர். இன்று அந்தகையவீரர்களை எல்லாம் இழந்துவிட்ட கவுச வாட்ட நடந்து கொண்டிருக் கிறோம் அவர்கள் கதையைக் கேட்டு அழுது கொண்டார்கள்.

16

தாக்குதல் முடிந்து மறு நாள் உதயமான விடியல் பரபரப்பு மிகுந்த காணப்பட்டது' கிராமங்கள் ஊடாக நடந்து கொண்டிருக்கிறோம் அக்கிராம வாசிக எம்மைதன் பாக டபசரித்தனர்.'நாம் கிராமங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம் என்று யாரும் பேசிக் கொள்ள வேண்டாம்;' என்று அவர்களைக் கேட்டுக் கொண்டோம். அவர்கள் இறுதிவரை அவ்வாறு நடந்து கொண்டார்கள். அக்கிராமங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத வறுமை நிலையை எய்திப்பிருந்தன. வீதிகள் வெறிச்சோடித் தான் கிடந்தன. ஒரு சிவரது நடமாட்டம் தான் அங்கு இருக்கின்றது.

காலை உணவுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. இரவும் நித்திரையின்றிய சோர்வினாலும் அதிக தூரங்கள் நடந்த கணப்பினாலும் எமது தோழர்கள் துன்புற்றனர். எப்படியாவது தளத்தை அடைந்து விட வேண்டும். என்ற முனைப்போடு நடந்து கொள்ளகின்றனர். நாம் ஒரு கிராமத் திடுதரித்திருந்த வேளை ஒருமைல் தொலைவில் கூடஅவர்கள் எமது அருகையை காத்து நின்றனர். நாம் பிரதான பாகத வளை நடந்து கொண்டாக அப்போசாடத்திலிருந்து காலிபாற

மற்பட்டே ரம்துதனால் நாப் காட்டில் இராப்பொழுதுகளை கூடகூழிக்காது நடந்து கொண்டோம் நான்கு நாட்களாக தொடர்ந்து பாரிய கஷ்டத்தை அனுபவித்தனர். இன்று விடிந்தம் தளத்தை அடைவது முடியாத காரியமாகினிட்டது கால்கள் தளர்ச்சியுற்றனச் சிறை நடை மெலிந்தது. கொப்பளங்கள் ஏற்பட்டிருந்த கால்களில் சீழ்ப்பிடித்திருந்ததால் பெரு வளி ஏற்பட்டது.

ஸர்ட்டைத் தலைகளுடனும், இரத்தம் சிந்திய ஆடைகளுடனும் அவர்கள் இருந்த நிலைகள் இன்றும் எம்மால் மறக்க முடியவில்லை. இவ்வாரூன் தொல்லைகள் குழுந்திருந்த போதும் அவர்களிடம் இருந்த வளிமை அனப்பரியது.

எமது இயக்க ஆதரவாளர்கள் சிலர் பைக்காக உணவுகளைத் தயாரித்து வழியில் காந்து விற்கின்றனர்.

மதிய வேளை பசி மேவிட்டு இருக்கின்றது.

நிறைய சாப்பிட வேண்டும் என்ற ஆசை தோழர்களிடம் எழுந்தன. ஆனால் அவர்களால் முடியவில்லை. தொண்டைப் பகுதிகள் கருக்கம் எய்தி இருந்தன. ஒரு கவளம் உணவைக் கூட சாப்பிடுவதற்கு பெரிதும் அவஸ்ததைப் பட்டனர்.

அதிக நாட்களாக உணவுகள் எடுத்துக் கொள்ளாததால் இந்த நிலை ஏற்பட்டு இருந்தது.

எனினும் தமது பசியை ஓரளவு தீர்த்துக் கொண்டனர். "எமது ஆதரவாளர்களிடம் ட்ரக்ர் ஒன்று பெற்றுத்தருமாறு கோரினேன்."

ட்ரக்ரர்கள் உள்ளவர்களிடம் நிலையைக் கூறிக் கேட்ட போதும் கூட அவர்கள் தர மறுத்து விட்டனர். இந்த நிலையில் நாம் மேலும் நடந்து செல்வதாக இருந்தால் எமது தோழர்களின் நிலைமை மோசமாகிவிட்டு இருந்தது. இன்னும் நாம் தாமதிப்பதாக எமது தோழர்களை இழந்து விடும் நிலைகூட எமக்கு இருந்தது. இதனால் ட்ரக்ரரைத் தருமாறு மன்றுட்டமாக கேட்டுக் கொண்டோம். ஆதன்

பின்னர் அந்த ட்ரக்ரர் சொந்தக் காரர்கள் பலமணி நேரத் தின் பின் ட்ரக்ரரை தந்துதவினார்கள்.

ட்ரக்ரர்களில் தோழர்களை ஏற்றி தனத்தை நோக்கி நகரத் தொடர்களினேம்; எமது அடுத்த குழுவினரின் தொடர்பு எமக்குக் கிடைக்கவில்லை. “அவர்கள் எப்படியான வழிகள் ஊடாக நடந்து கொள்கிறார்களே? எது நடந்ததோ? தெரியவில்லை?” எனத் தோழன் ஒருவன் கூறிக் கவலைப்பட்டுக் கொண்டான்.

தொலைத் தூர செய்தித் தொடர்பாளர் அவர்களுடனுள் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தார்;

ஒவ்வொரு மனிதத்தியாலத்துக்கு ஒவ்வொரு தடவையும் அவர்களின் தொடர்பை ஏற்படுத்த அவர் பெரிதும் கஸ்டமுற்றருர்:

இறுதியில் அவர்களின் தொடர்பு கிடைக்கின்றது. அவர் முகத்தில் ஆண்நெய் வெடித்தெழுகின்றது. அவர்களுடன் அவர் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்;

அண்ணர் குழுவினர் திக்கு திசை தெரியாத காட்டினாடாக நடந்து கொண்டிருந்தார்கள். ஹெவி கெரப்ரரின் பேரிரைச்சல் இன்னும் காதுகளில் ஒலிப்பது போவிருக்கின்றது: காலைகள் எடுத்து அடுத்த அடி தொடரச் சூட்யாது நோக்கள் எய்தியிருந்தன. தோழன் ஒருவன் தூக்கமின்றி நடந்ததால் தலையிடியும் காய்ச்சலும் அடைந்திருந்தான். உடம்பெல்லாம் நெருப்பைக் காட்டி எறிப்பது போன்ற அனல் அவனுக்கு வீசிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பக்கட்டுக்குள் இருந்த தலையிடி மாத்தி ரையை இட்டு வீழுங்க முடியாது தவித்தான். தொண்டை காய்ந்து போய் சுருங்கி விட்டன.

“பாவமடாப்பா அவன்” என்றார் அண்ணர்.

“ஓமண்ண விளாங்குது” என்றார் அந்தத் தொடர்பாளர் அவன் ஒங்காளித்துவி கொள்கிறான்: மஞ்சள் நிறமான பித்தவாந்தி எடுக்கின்றான். ஒருவாறு அவனை அகிஞ்சத்து நடத்து

ஏாண்டிருக்கின்றோம். தம்மைத் தாமே தூக்கி நடக்கமுடியாத நிலை.

“எக் காலை தமது பாட்டில் இயங்குகின்றன” என்றார். அன்னர்.

‘சொல்லுங்கம்மாண்’ அந்தச் செய்தித் தொடர்பாளர் தாக்கம் விழிகளைத் தழுவ சோர்ந்து மரங்களோடு முட்டிமாடி நடந்த காட்சிகள் நெஞ்சைப் பிழிகின்றன.

‘ானக்கு தெரியுந் தான்’ வழக்கமான பாதைகளால் போகமுடியாத நிலை. மேலும் கஸ்டத்தை கொடுக்கின்றது. ‘எங்க நிலையுடை படு மோசம் தான்னான்’ என்றார் செய்தித் தொடர்பாளர்.

சிவப்பு, மஞ்சள், ரூஸ் பல வரினப் பூச்செடிகள் அழகாகத் தானிருக்கின்றது.

அந்த பூவனத்தால் நாம் நடந்து கொள்ளப் பொகிறோம். பூசிகள் நிறைக்கு மலரிந்து கிடக்கின்றன, செடிகளை விலக்கிக் கொண்டு பாதை சமைக்கும் கரங்கள் தமது தொழிலைத் தொடங்குகின்றன. அங்கே ஆபத்துத் தான் நிறைந்து கிடக்கின்றது. அரம் போன்ற செடியின் தடிகள் உடலைக் கீறி காயப்படுத்துகின்றன.

வேர்வைகள் நீங்கி காயங்களில் படிந்து எரிக்கின்றன.

‘என்னப்பா கொடுமை இது’ எனத் தோழனின் குரல் ஒலிக்கின்றது. அந்தக் குரலில் தொனிப்பில் சலிப்பும், மெல்லிய சிரிப்பும் இனோயோடிக் கிடக்கின்றது..... . . .

அந்தப் பகுதியை கடக்கும் வரை மீண்டும் செத்துப் பிறந்த உணர்வுதான்..... மேலிட்டாசு. ஆத்திரமும் கோபமும் மேலிட அந்தச் செடிகளை முறித்துப் போட்டனர். தடயங்கள் விழும் என்பதற்காக எச்சரிக்கை உணர்வு தாண்டிறுத்தி விடுகின்றனர்.

தூாத்தேயும் எந்தக் கிராமங்களோ? ஆன் அரவமோ, எதிர்ப்படவில்லை. எங்கு பார்த்தாலும் முடிவற்ற பற்றைக்காடு. எம்மோடு சேர்ந்து அதுவும் வருகிறது.

த; சே...! என்க இந்தக் காடு கூடாது. எங்களைப் போக எடுத்தாரா? என வைத்தியக் காரத் தனமாய் ஒரு தோழன் பிதற்றிக் கொண்டான்.

சிறுகாயம்ணட்டிருந்த தோழர்கள் எம்மோடுதான் வரு வின்றனர்.

எறும்புகடித்தானே ஏற்படுகின்ற அலி யைத் தாங்கிக் கொள்ள முடியாது தவித்தவர்கள்.

ஏன் தாயின் அரவணைப்பும் அப்படித்தானே.....?

அவ்வாறு வளர்ந்தவர்கள்; இன்று எதிதனை இடர்களை ஏறி மிதித்துச் செல்கின்றனர். அவர்கள் வாடியிருக்கின்றனர். சுட்டு விரலில் குண்டு பாய்ந்த காயத்தோடு கையைச் சோடிட்டு முடியாது பல மைல்கள் முழுத்தில் கட்டித் தூக்கிய நிலையில் வந்த தோழனைப் பார்க்க பரிதாபமாக இருக்கின்றது, அவன் கண்களின் ஓரமாக நீர் வடிந்து காய்ந்து போயிருக்கின்றது. கையில் வடித்திருக்கின்ற உசிரம் வெடிக் கிரைந்த மணத்தை வீசிக் கொண்டிருக்கிறது.

அது அருவருக்கச் செய்கின்றது.

மருந்துகரும் ஒழிந்த நிலையில் சீரழிகின்றோம்.....

கொக்கிளாய் இன் வெறி நாய்க்கோடு இவன் பொருதிக் கொண்டிருந்த வேணு இவனின் ஜிட் வடி ஆயுதத்தின் பிஸ்ரல் கிளிப்பையும் உடைத்து பாய்ந்த குண்டு அவன் விரகைச் சேதப்படுத்தியது;

சடுவிக்கை அழுத்தும் விரல் உடைத்து விட்டது என்ற வெலை அவனை வாட்டியது.

“அம்மான் அது மாறிவிடும்” என்ற கேற்றுதல் மொழி அவனுக்கு நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டுவது போல் இருக்கின்றது.

“ஒன்றுக்கும் போகிக்காதிங்க” என்றான் ஒரு தோழன். “அம்மா தொந்தரவு கொடுக்காதையடாப்பா” மனசினத் தடு கொண்டு நடந்தான் அந்த வீரன்.

“டேய்! திசைக் கூட்டுப்பூச்சி உழக்கிவிடாதே” உழக்கி விட்டால் திசை தெரியாது தத்தளிக்க நேருமாம். எத்தனையோ வேட்டைக் காபர்கள் இதனை உழக்கி வீடு வந்துகேரவே இல்லையால்; என்று கணத்தொல்லிக் கொண்டு வந்தான் தோழன்னாருவன்.

குரியனும் நடு உச்சிக்கு வந்திருந்தான். பறுகுக் காடு தூரத்தே ஓரிரு கிராமத்து ஜனங்கள் நிற்பது தெரிந்தது. ஐயானின்றி நாம் அவர்களை நெருஷ்கின்றோம். எனினும் முன்னையகால நிகழ்வுகள் நில! நில! என்று கால்களை இழுத்துப் பிடிப்பது போவிருக்கின்றது. எமது முக்கிய கெளில்லாத தளங்களை அண்டிய காட்டுப் பகுதிகளில் இராஜுவம் ட்ரக்ரர் டிறைவர்கள் போல விறகுவதற்கு வந்ததாக ஆடிய நாடகங்கள் நாம் பார்க்காதன அல்ல- இவர்களை யார் என்று தெரியாத மறையில் நாம் அறிய முயன்றதும் காட்டுக்குள் ஒடி மறைந்ததும் தமது பாதுகாப்புக்காக சொன்னு வந்திருந்த பிஸ்ராஸ் கொக்கப்பன்னி சுடு நிலைக்கு கொண்டந்தமையையும் நாமறிவோம். இது போன்ற பல அனுபவங்களை நிறையப் பெற்றிருந்தனர். இதனால் அவர்களை அறியாமல் நெருங்க சிறிது சங்கடப்பட்டோம்.

அந்தக் கிராமத்தில் ஓரிரு ஒலைக்குடில்கள் தான் தெரிந்தன. மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகாதிருப்பதற்காக வைக்கோல் இடப்பட்டிருந்தது. அந்த வீட்டில் வயதான தாத்தாவும் ஒரு பாட்டியும் இருந்தார்கள். அவர்களின் அருகில் வேட்டைக் குணம்மிக்க நாய் ஒன்று நிற்கின்றது. அது மோப்பம் இட்டுக் கொண்டு செல்கின்றது. அங்குமிங்குமாக ஒரு சுற்றுச் சுற்றுகின்றது. மறுகணம் மூர்க்கமாக பாய்ந்து சென்றது. அந்தத் தாத்தா நாயைத் தனது கட்டுப்பாடுள் கொண்டுவர என்னினார்.

அந்த நாயின் பெயரைச் சொல்லிக் கூட்பிடுகின்றனர். அந்த நாயின் பெயர் நல்ல ஞாபகமாக இல்லை; அது பற்றிருக்கின்றது. அது பற்றிருக்கின்றது. அந்தத் தாத்தா; “தம்பீ! அதுஎதையே கண்டு விட்டது போவிருக்கு சிறிது பொறுங்கள்; வந்தி

டுகிறேன்.' என கூறிவிட்டு துடிப்போடு' சிறிது அச்சமுட்ட ஒடுக்கின்றனர்.

சிலவேளை நாய் கொடிய விலங்குகளையும் இன மறி யாது மாட்டி விட்டால் நாய்க்கு விபத்து நேர்ந்து விடக் கூடாது என்ற துடிப்புத்தான் அது எனப் பின்னர் அறிகின் ரேம். நாயின் கடைவாயில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கின்றது அந்தத் தாத்தாவின் கையில் பெரிய முயல் ஒன்று இருக்கின்றது. அவருக்கு ஏற்பட்ட சத் தோழி துக்கு அளவே இல்லை தஸ்துபொக்கு வாயைத் திறந்து சிரிக்கின் ரூர்.

என்ன? அப்படிச் சந்தோஷப்படுகிறீர்கள்' எனக்கேட்ட போது, „பிளைகளுக்கு முயல் வாட்டிக் தரலாம் என்பது தான்.....

தாத்தா முயலை உரித்து நெருப்பில் வாட்டி எடுக்கின்றார். தோழர்கள் சிலர் காவலில் நிற்கின்றனர் சிலர் படுத்துத் தூங்குகின்றனர். எருமைப் பாலைக் கறந்து காய்ச் சினுள். அந்தத் தாய் குனிந்து கொண்டு கட கட என்று நடந்து பெரிய விறகு கட்டைகளை எடுத்து அடுப்பில் இட்டு மூட்டி விட்டார் . . .

தாத்தா முயலைச் சிறு சிறு துண்டுகளாக அறுத்து வாட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். உப்புத்தூள்சிறிதளவு தூவிக் கிடந்த இறைச்சித் துண்டுகளை தோழர்கள் எடுத்துச் சுவைக்கின்றனர். குரியன் வெப்பம் தணிந்தான் மீண்டும் எல்லோரும் நடக்கக் தயாரானார்கள்

அந்த வேளை வழி தவறிச் சென்ற எமது தோழர்கள் எம்மை வந்தடைந்திருக்கின்றனர். வழி தவறிய மூன்றும் மூகாமை அணுமித்த காட்டில் துங்கியிருந்து திசை சைகளை குறித்து நடக்கக் தொடங்கினராம் தாம் உயிரோடு போய் சேரும் என்ற நம்பிக்கை தமக்கு இறுதிவரை இருக்கவில்லை எனினும் „நடந்து சைல் வோம வருவது வரட்டும் என நினைத்துக் கொண்டனராம்..’ தாங்க முடியாத பசியின்

மீமாஷ்டாஸ் காட்டி விளாங்காய்களைப் பறித்து உண்டு ராகவுட் குறிஞர் அவர்கள் தமது நிலை குறித்து ஆச்சம் கூட்டுத்தனரா?

ஏம்மலைச் சந்தித்ததும் அவர்கள் அடைந்த ஆளந்தத்துக்கு ஆளவேயில்லை. முகராமை அண்டிய காட்டினால் பெரிய பாரம் ஒன்றில் தாம் எறியிருந்து பழாத்த போதுமுகாமில் ஹெலி பிரோப்டர் பல தட்டாலும் நெதுக்கரையிறங்குவது போவது மாத இருந்தது. இவ்வாறு அந்த வழி தவறி மீண்டும் எம் வழியில் வந்த தோழர்கள் கூஞிக் கொண்டிருந்தார்கள். எழுதிக் கூட்டுத் தோழர்கள் உந்தல்லுந்த கிரராமத்திலே வதங்கி விட்டுச் சென்றால் என்ன? என் அவர்கள் நினைத்தார்கள்.

நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு தோழன் நிலத்தில் இருந்து கொண்டான். மீண்டும் சுய நினைவு பெற்ற வணக்கமுறந்து நடந்து கொள்ள முணியும் போது அவன் வைத்திருந்து நடந்து கொண்டிருக்கிறேன் விட்டு வந்திருந்தான். அவனுக்கு அருகில் வந்ததோழர்களிற்கொண்டிருக்கிறேன்டான்து அவனிடம் கொடுத்தான் அந்த நேரத்தில் அவன் 'எனினுடையதா?'.. எனத் திடுக்குறிறுக் கேட்டான்.

இராப் பொழுதும் தங்காது நடந்து கொள்ளுவோம் எனதி தீர்மானி தீர்மானி தனர். காட்டில் ஜில்வன்டு களின் ரீங்காரம் எழுந்து கொண்டிருந்தது நரிகளின் வைனாச் சுத்தங்களும் கேட்க கொண்டிருந்தன. இருண்டு கிடற்றது அந்தக்காடு.

அந்தக் காட்டுடோக நடந்து கொண்டிருக்கின்றோம். ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ட்ரக்ராயில் வரும் போது கடந்து சென்ற அதே ஆறு தான். கடந்து செல்லும் போது இழந்த எமது தோழர்களில் நினைவுகள் தான் எழுந்தன. ஆற்றைக் கடந்து கரை சேர்ந்திருந்த போது அவர்கள் குளிராமம் நடுங்கிக் கொண்டிருந்ததையும் என்னுமல்ல ருச்ச முடியவில்லை.

“கிராமம் ஒன்றை அடைவதற்கு இன்னும் சில மைல்கள் நடக்க வேண்டியிருந்தது” எனவழி காட்டிய தோழன் கூறினான் அவனிடம் காட்டைப் பற்றிய பூரண அறிவு நிறைந்திருந்தது. காட்டில் பதித் திருக்கும் காறி தடங்களைப் பார்த்து அந்தக் காற் தடங்கள் எந்த மிருங்குடையது எனக் கூறி விடுவான்.

காட்டில் கிளம்பும் மணத்தைக் கொண்டு மிருகங்களில் நடமாட்டம் மிக அண்ணமயிலா இருக்கிறது என்றும்; எந்த மிருகக் கூட்டம் என்று கூட சொல்லி விடுவான். காட்டில் ஒற்றையடிப் பாஸதானுடாக நடந்து சென்றும் போது இடையில் அது முறிந்து விடும்.

அப்படியிருந்தும் கூட அவன் தொடர்ந்தும் பாதைகளைக் கண்டு பிடித்து கூட்டிச் சென்றான்.

நாம் ட்ராகர் விட்டுச் சென்ற இடத்திற்கு இராணுவத் தினர் ஹெலிவெஹப்ரரீஸ் வத்து இறங்கி ட்ராகர்களைத் தீயிட்டுக் கொழுத்தினராம். இராணுவத்தினர் அப்பாதையில் அதிக நேரங்கள் தாமதித்து எமது வருகையை எத்தர் பார்த்துக் கிடந்தனராப். என்பதை பின்னராக அறிந்தோம் இராணுவத்தினரின் வலை விரிடபில் சிக்காது இருப்பதற்காகவும் நாம் எமது வழியைகடினமானதாக இருந்தாலும் மாற்றிக் கொண்டோம்.

இதனால் இராணுவத்தினர் பெருப் ரமாற்றுமே அடைந்தனர்.

தூரத்தே சில விளக்குகள் ஏரிந்து கொண்டிருக்கின்றன. இரவுகளில் மிருகங்கள் வயல்களை சேதப்படுத்தி விடும் இதனால் அவ்வூர் விவகாயிகள் காவனில் ஈடுபட்டிருந்தார்கள். ஒரு சிலர் ரோக்ஷையிற்களுடன் நடமாடுவது தெரிகின்றது.

புதிய கிராமத்தை அடைந்து விட்ட சந்தோஷம் மேலிடுகின்றது:

போமுது புலர்வதற்கு முன் அக்கிராமத்தின் மதைவிடத்தில் நெருங்கவேண்டி இருக்கின்றது. வயல்களுடாக நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். எமக்கு அப்போது ஏதோ இருண்ட கண்டம் ஒன்றில் இருந்து விடுபட்டு மறுபிறப்பு எய்தியது போன்ற உணர்வு ஏற்பட்டது.

பட்கிகளின் கறுப்பு விடியினத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றது. நாய்கள் பயங்கரமாக குரைகின்றன. முறருக விடியாத காலைப் பொழுது; எமது தோழர்களை இமந்துவிட்ட துயரம் தோய நடைப்பயணம் நீள்கிறது யாரும் எம்மைக் கண்டு கொள்ள வாய்ப்பை ஏற்படுத்த எரிலை. எமது தோழர்களில் சிவர் அக்கிராமத்தவர்களின் உதவியோடு காலை உணவு எடுத்து வரச் சென்றனர்.

இப்போதெல்லாம் ட்ராக்ரர்களில் நகர்ந்து கொண்டிருந்த குழுவினரின் தொடர்புகள் எவ்வளவுக்காக கிடைக்கல்லன. இதனால் குழுவின் சந்தோஷமடைந்திருந்தனர்.

17

காயமடைந்தவர்களை பாதுகாப்பாக எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றோம். இந்த பேராங்களில் காறு தானும் வேதாஸம் மாறி மாறி எம் நினைவுகளில் மனதில் எழுந்த எரிநினைவுகள் எம்மைக் கொலை செய்கின்றன. கொக்கிளாய் ஓராண்டு முகாம் தாக்குதலுக்காக அவர்கள் ட்ராக்ரர் ஒடிச் சென்ற நிழம்புகள் தான் இன்னும் எம் நெஞ்சில் நிறைந்திருக்கின்றது.

இறுதியாக சந்தித்தபோது கண்ட அவர்களது முகங்கள் அவர்களின் சிரிப் பொலிசன் ஒரு கணப் பொழுதுகளில் ஒடிச மறைகின்றன.

அந்தி சாயும் நேரம். மழைக்கால இருட்டு வேளை வானத் தில் நடந்த திரங்கள் ஓளி சிந்தயில்கீ.

தாக்குதலன்று இருந்த அதே குழன் இன்றும் குழந்தீருக்கின்றது:

அந்த நேரங்களில் எமது தோழர்களைத்தில் எதிரியோடு பொருதிப்போது எழுந்த சத்தங்களும் துப்பாக்கி மூடுகிறும் தொடர்ந்தும் காதுகளில் ஓலிப்பது போல இருக்கின்றது.

இறந்த எம் தோழர்களை எங்கோ; இனம் தெரியாத யாருமற்ற தீவில் விட்டு வந்திருப்பது போன்ற உணர்வுகள் எழுகின்றன, முடிவில்லாத சோகத்தை நினைவுகள் இசைத்தன. அந்த ட்ராக்ரர்களில் அவர்கள் நடாத்திய சம்பாஷ ஜெனரும் சிரிப்பொலிகளும் எப்படித்தான் மனித நேயமுள்ளவர்களால் மறந்துவிட முடியும்.

இறந்தபோன் எம் தோழர்கள் எழுதிவிட்ட தியாக வரலாறுகள் தான் எத்தனை.... ... எத்தனை..

இவர்கள் இன்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த தோழர்களின் நினைவுகளோடு ட்ராக்ரர் வேகபாக ஓடியது. வீதிகளில் யாருமற்று இருந்தனர். எமது தளத்தை அடைய இன்னும் சிலமணி நேரங்களே இருக்கின்றன.

தளத்தை நெருங்க எமது தோழர்கள் உயிர்த தெழுகின்றார்கள், புதிய துடிப்பும் புதிய வேகமும் அவர்களில் பிறக்கின்றது.

நிப்மதியையும் ககம் பேசும் தூக்கத்தையும் அலைத்துக் கொள்ளப் போகிறோம் என அவர்கள் ஆண்டுக்கின்றனர். அவர்களை சதா நேசித்த “அந்த தாய்” கூகம் கறுத்துக் கிடக்கின்றார்கள்.

அற்றின் கரையை ஊடறுத்துச் செல்லும் இருக்கரையும் நின்ற மரங்கள் மெளனித்து நிற்கின்றன. தளத்தில் கால வில் சுடுபட்டிருந்த தோழர்கள் எம்மை இளம் கள் டு கொள்கின்றனர். அவர்கள் பெரிதும் மனக் கிலேசம் அடைந்திருக்கின்றனர் காயப்பட்டவர்களை தூக்கிச் சென்று தக்க

சிச்செகளை மேற் கொள்ளுகின்றனர். என்னே ராமும் தளத்தை வந்தடைகின்றனர்.

அடுத்து எமது கெரில்லா அணியினர் இன்னும் வரவேயில்கூடி, அவர்களை எதிர் பார்த்துக் கொண்டுதான் தோழர்கள் நின்றனர்,

“அவர்கள் வருவதற்கான சாத்தியக் கூருகள் உண்டு என்றும் கிராமம் ஒன்றை காலையே அவர்கள் வந்தடைந்தனர் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியது தோழர்களுக்கு சந்தேகங்களைக் கொடுக்கின்றது.

தளத்தில் துணிகளால் செய்யப்பட்டிருந்த வீடுகளில் கிரானுப்பி விளக்குகள் எரிகின்றன, அவை பெரியாக ஆளியைக் காலிக்கவில்லை.

என்ன இராணுவத்தினர் எந்தச் சமயத்திலும் எமது தளங்களை முறைக்கவிட்டு அழிக்கத் திட்டம் தீட்டியிருப்பதால் காவல் பலப்படுத்தப் பட்டிருக்கின்றது.

காயப்பட்டவர்களை கவனிப்பதற்காக தோழர்கள் தூக்கமிழ்நிலீழித்திருந்தனர். “செய்யக் காக்கும் தாய்போல்” இன்று பணி புரிகின்றனர், அவர்களின் முழுத் துன்பங்களையும் அந்த பராமரிப்பு சுகப்படுத்துகின்றது.

சுடு நீரில் துணியைத் தோய்த்து எல்லோரது உடல்களையும் கழுவி விடுகின்றனர்.

புதிய ஆடைசள் அண்டுது இருக்கின்றனர். காயங்கள் துப்பரவு செய்யப்பட்டு மருந்து இட்டு கட்டிக் கொண்டு ஊசி மருந்து ஏற்றிக் கொண்டும் தோழர்கள் நிற்னிற்றான்கள்.

அண்ணர் கழுவினர் அந்த கிராமத்தின் பசுப்புற் தனர்களைப் பாயாக்கி கொண்டனர். பணிக் குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது இயற்கையின் பசுமையில் கண்கள் பிதாய்ந்தன. கண்ணன், உள்ளம், உடல் எல்லாமே குளிர்த்தி அடைந்தன, இது போன்ற இயற்கைச் சூழ்கள் எமது

உறுத்தின. பயிற்சிக் காலங்களில் எமது தோழர்களோடு இத்தகைய சூழலில் நடாத்திய கலை அசிசம் நினைவு நிகழ்வுகளின் நினைவுகள் நெஞ்சில் மீட்டப்பட்டன. பயிற்சி முகாமிலே கலைநிலைச்சில் நடந்து கொண்டிருக்கும். அந்தக் கலை நிகழ்வில் எமது தோழர்களில் சொனி: நிமால், சங்கரி தனபால் ஆசியோரும் பங்கு கொண்டிருந்தனர். எல்லோரும் அளவற்ற மலிழ்ச்சி அடைந்திருந்தனர், அப்போது அவர்களுக்கு பயிற்சி அளித்த எமது ஆசிரியர் எழுந்து பேசத் தொடர்ந்திருக்கிறார், எல்லோரும் அவரை நோக்கினர். அவரது முகத்தில் படர்ந்திருக்க சோகம்; அவரது கண்களில் ஒளிர்ந்த பார்வை எம்மை அனுதாபித்தன,

‘எம் தோழர்களில் தவழ்ந்த சந்தோஷத்தை அவர் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்றே விரும்பியிருக்கிறேன்.

“அடுத்து வரும் நாட்சனிலும் உங்களை நான் சந்திக்கவேண்டும்... அன்றும் இதே முகங்களும் இதே சிரிப்புக்களும் நிறைந்திருக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டபோது அவரின் அந்த உரையைக் கேட்ட தோழர்கள் பெறி ஆம் கவனியுற்றனர்.

இல்வாறு பேசிக்கொண்ட அந்த ஆசிரியர் ஓ! என்கடவுளே என்று அழுதும் விட்டனர்.....

அன்று எர்மோடு இருந்த கோழர்கள் இன்று இல்லை... அவர்களின் நினைவுத் தூண்டி விட்ட அந்தச் சூழல் மெல்ல மெல்ல மாறிக் கொண்டது. குரியனும் எழுந்து வந்தான். புள்ளினங்கள் சிறகடித்துப் பறந்தன.

அந்தக் கிராமத்திலிருந்து எமது தளத்தை அடைவதற்கான நடைப் பயம் மீண்டும் தொடங்கிறது..... ஒருமணி நேரத்துக்கு முன்பாக செய்தித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டபோது மாமாவை இழந்திருப்பது உறுதியில் படுத்தப்பட்டு விட்டது. வழி மாறியவர்களிலும் மாமா

இயலாத்தால் அவன் நிச்சயமாக களத்தில் இறந்திருக்கலாம் என நம்பினோம். அவனுக்கு அருகில் இருந்த ஒரு வீரன் அவன் இறந்த கடையைக் கூறிக் கொண்டான்.

சில மைல் தூரப் பிரதேசங்களை நடந்து எமது குழுக்கள் மேலும் பிரிந்தன.

பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்காகவே குழுக்கள் பிரிந்து கொண்டன. அந்தக்குழு அவர்களது களத்தை நெருங்கிச் செல்கின்றது.

நடைப்பயணம் சோர்வோடும் வேதகையோடும் நடந்து கொண்டிருக்கிறது. தோள்களில் ஒவ்வொருவரிடமும் இரண்டுக்கு குறையாத ஆயுதங்களோடு நடப்பது மேலும் சிரமமாயிருந்தது. தோல் பை, ஜோச் சில தோழர்கள் விட்டு வந்திருந்தனர்.

காயமடைந்த தோழர்கள் தளத்தை அடைந்த செய்தி கிடைத்தது. அப்போது இரவு பத்து மணி க்கு மேலிருக்கும். அவர்கள் ட்ராகரர்களைக் கொண்டு வந்திருப்பாகாகவும் அவர்கள் குறித்க இடத்துக்கு எம்மை வழும் படியும் பேட்டார்கள். வதற்கு அண்ணர் இசைந்காரி.

கிராமங்களை வள்ளிய பாதை ஒன்றுல் கடந்து கொண்டிருக்கின்றோம். தூாத்சே எங்கோ ட்ராகரர் கௌச்சல்கள் எழுந்து கொண்டிருக்கின்றது. ஒன்றி வானில் சுடாாய்மிகந்தது.

எமது தோழர்களுடையது கால் எனவே அச்ச பின்னிற நடந்து கொண்டிருக்கிறோம். குறித்த இடத்தை நெருங்கியதுர் எவ்வொரும் ஆவலார் எனப் பேசுக் கொள்கிறார்கள்

அதிக நேரங்கள் தாமதமாகி குறித்த இடத்திற்கு நாம் ஷோய் சேர்கின்றோம். தோழர்கள் எம்மை ஏற்றத் தயாராகவும் நின்றார்கள். அவர்கள் எப்பை எதிர்பார்த்து நின்றார்கள். தளத்தை நோக்கி ட்ராகர்கள் ஓடத்தொட்டு கிடை. சிறிது நேரத்தில் தளத்தை அடைந்திடலாம் என

ஆறுதல் பகன்றூர்கள்; “தளத்தில் ஒரே பரபரப்பு மிகுந்து காணப்பட்டதாகவும் தோழர்கள் துக்கித்து நிற்கின்றூர்கள் என்றும் அவர்கள் பேசிக் கொள்கின்றூர்கள்.

“காந்தருபன் என்று ஒரு தோழன் குரல் கொடுத்தான். அந்தச் கணமே விழித்து நிற்கிறான்.

ஓ! அந்தத் தோழனையும் இமந்து விட்டோம் என நினைத்துக் கொண்டான்.

எல்லோரும் தளத்தை அடைகின்றனர். அங்கு எங்கு பார்த்தாலும் எமது தோழர்களைப் பற்றி பேசும் சார்வே தொனித்தது.

அவர்கள் சாய்ந்திருந்த மரங்கள், படுத்துறங்கிய தரைகள், இருந்து பேசி மழிழ்ந்த ஆற்றங்கள் அவர்கள் நடந்து திரிந்த முற்றங்கள் அனைத்தும் எமது தோழர்களின் நினைவை ஊட்டுகின்றன,

இன்றும் அவை திரும்பி வராத எம் நண்பர்களின் கதத்தையே எமது மன்னில் துயரோடு அவை கூறுகின்றன. எமது இதயங்களில் அவர்களை புனிதமாக இருத்திக் கொண்டோம். எனவே அவர்கள் வாழ்கிறூர்கள் ஆம் அவர்களின் மரணம் வாழ்வின் முழவல்ல . . .

பரலகணேசன்

(சங்கரி)

வயது 21
வல்லிவட்டித்துறை

இராசநாயகம்
(வேதா, சீவா)

30-10-1959

கண்டராவளி



துவாரகன் (மண்ண)

மீசாலை

02 - 02 - 1967

